

மு

அதிலீராமபாண்டியன்

இயற்றிய

திருக்கருவவெண்பாவந்தாதி

478



தீருவல்லிக்கேணி

சே. கிருஷ்ணமாசாரியரும்,  
வை. மு. கோபாலகிருஷ்ணமாசாரியரும்

இயற்றிய

உரையுடன்

இரண்டாம் பதிப்பு.

சென்னை :

நோயில் அச்சக்கூடத்தில்

பதிப்பிக்கப்பட்டது.

விலை அணு 8.

1930.

21 MAY 1955

து

## திருக்கருவைவெண்பாவந்தாதி.

‘திரு’ என்னும் பலபொருளாகுதோல், வடமொழியிலே ‘ஸ்ரீ’என்பது போல, தமிழிலே தேவர்கள், அடியார்கள், ஞானநூல்கள், மங்கிரங்கள், புன் ஸியஸ்தலங்கள் முதலிய மேன்மையையுடைய எப்பொருள்களுக்கும் விசேஷணபதமாகி, அவற்றிற்கு முன்மகிழமைப்பொருளை உணர்த்திவரும்: ஸ்ரீஅனாங் தேசுவரர், ஸ்ரீமாணிக்கவாசகர், ஸ்ரீவாதுஶாகமம், ஸ்ரீபஞ்சாகாரம், ஸ்ரீசாலிவாடி புரம், ஸ்ரீபாதம் எனவும்; திருமூர்கர், திருநாளைப்போவார், திருக்கோவையர், திருவைங்கெழுத்து, திருக்கெல்லேவி, திருவடி எனவும் வழங்குமாற்றால் அறிக்; இதனை ஸ்ரீஎன்பதன் சிறைவெண்பார்துமூனர். இங்கே, ‘திரு’ என்பது கருவைக்கு அடைமொழி; வெண்பா வந்தாதிக்கு அடைமொழியாகவுமாம்.

கருவை - சிவஸ்தலங்களில் ஒன்று; இது, பாண்டியாட்டைச் சேர்ந்த ஆரியாட்டி ஹன்ளது: கரிவலம்வங்கலவுர் எனப்படும். குலசேகரபாண்டியன் வேட்டையாடும்போது எதிர்ப்பட்ட ஒருயானையைத் தரத்த, அது வேகமாய்ப் போய்க் கடவுள்இருந்த புதை வலமாகச் சென்று பிறகு சிவகண்மாகப் பெற்றமையால், அத்தலம், இப்பெயர் பெற்றது. இந்தலக்கில் ஏழுங்கருளி யுள்ள சிவபிரான் திருநமம் - பால்வண்ணாநாதர், முகலிங்கர், திருக்களாவிகர். அம்மை - ஒப்புளைதேவி. தலவிருங்கம் - திருக்களா.

வெண்பா வந்தாதி - வெண்பாக்களினால் அந்தாதித்தொடையால் நானு பாடல் பாடுவது. ‘கவித்துறையங்காதி’, ‘பகிற்றுப்பததங்காதி’ என்னும் பிரபங்கங்களினும் வேறுபாடு விளங்குதற்கு. ‘வெண்பாவந்தாதி’ எனப்பட்டது. பதிற்றந்தாதி நூற்றாதி என்ற வகைகளில் இந்நால் நூற்றந்தாதியம். அதாவது - நூறுவெண்பாவினாலேனும், நூறுகட்டளைக்கலித்துறையிலேனும் அந்தாதித் தொடையாற்காறுவது. இந்நால் அந்தாதித்தொடையால் அமைந்த நூறுவெண்பாக்களை யுடையது. அந்தாதி-அந்தத்தை ஆதியாகவுடையது; வேற்றுமைத் தொகைப்புறத்துப்பிறக்க அன்மொழி தொகை, வடமொழித் தொடர்: தீர்க்கசங்கி. அந்தாதியாவது - முன்சின்ற பாட்டின் இறதியெழுத் தாபினும் அசையாயினுஞ் சொயினும் அடியாயினும் பின்வரும் பாட்டின் முதலாக அமையும்படி பாடுவது. இங்ஙனம்பாடும் நாலினது சுற்றுச்செய்ய ஸின் அந்தமே முதற்செய்யுளின் ஆதியாக அமையவைத்தல் மண்டலித்த வெனப்படும். இது - தொண்ணூற்று வகைப் பிரபக்கங்களுள் ஒன்றும். சொற்றெட்டர்ஸிலைச்செய்யுள் பொருட்டொடார்ஸிலைச்செய்யுள் என்றவகையில், இது சொற்றெட்டர்ஸிலை; ‘செய்யுளங்காதி சொற்றெட்டர்ஸிலையே’ என்றார் சண்டியலங்காரத்தும். எனவே, திருக்கருவையென்னுஞ் திருப்பதியைப் பற்றிப் பாடியதோர் நூலென்பது, பொருள்; அத்திருப்பதியில் திருக்கோவில் கொண்டு ஏழுங்கருளியிருக்கின்ற சிவபெருமானைப் பாடியதென்பது கருத்து.

ஆசிரியர் தொல்காப்பியனார், செய்யுளியலில் “விருங்தோனும் புதுவத சினக்தயாப்பின் மேற்றே” என்பதனால், ‘விருங்தோனும் பழங்குடைமேலதன் நிப் புதிதாகத் தாம்வேண்டியவாற்றூற் பலசெய்யுளுங் தொடர்ந்துவரத் தொடுக்கப்படும் தொடர்ச்சிலைமேலது’ என்ற கூறினாமையின், இவ்வந்தாதி அங்கைம் கூறிய விருந்தாமென்று உணர்க்; இனி, இதனைச் சிறைப்பியத் துன் அடக்குவர் பிற்காலத்தார். இப்பிரபந்தம், தோத்திரரூபமானது. இதனை ‘ஞப்பிடித்தீருவாக்கம்’ என்ற வழங்குவதற்குண்டு.

அதிலீராமபாண்டியர்.

இந்தலாசிரியாகிய அதிலீராமபாண்டியர் என்பவர், தென்னாட்டில் தெள்காசீயிற் செங்கோல்செலுத்திய சந்திரவம்சத்துச் சிற்றரசர்களில் ஒரு வர். இவர்காலம் ஏறக்குறைய ஆயிரம் வருஷங்களுக்கு முன்பென்றும், இவருடைய ஜ்யேஷ்ட சகோதாது பெயர் வரதுங்காரமபாண்டிய ரென்றும், அவர் திருக்கருவையில் அரசாண்டுகொண்டிருக்கன ரென்றுங் கூறவர். இவர்செய்த வேறு நூல்கள் - நைடதம், கூர்மபுராணம், இலிங்கபுராணம், காசிகாண்பம்; திருக்கருவைக்கலித்துறையந்தாதி, திருக்கருவைப்பதிற்றுப் பத்தந்தாதி, நூங்தோகை எனப்படும் வேற்றிவேற்கை முதலியன. இவர் செய்துள்ள நூல்களால், இவர் இலக்கிய இலக்கணங்களிலும் பலவகைக் கலை ஞானநூல்களிலும் மிகத் தேர்ச்சிபெற்ற மகாகவியென நன்றாகத் தெரிகின்றது. இந்தால்களில் முதல் நான்கு நூல்களால், இவருக்கு வடமொழிப் பயிற்சி இருத்தல்வேண்டுமெனத் துணியப்படுகின்றது. திருக்கருவை விஷய மாக இவர் பாடிய மூன்று அந்தாகிகளாலும், இவருக்குப் பரமசிவனிடத்திலுள்ள மெய்யன்பு தெளிவாக வெளியாகின்றது. கொக்கோகம் எனப்படும் யூனநாலும் இவர்செய்ததென்பது, சிலர் கொன்கை.

இவர் இந்த அந்தாகிகள் இயற்றியதற்குக் காரணம்:—இவர்க்குக் காம வொழுக்கமிகுதியால் தொழுநோய் கேங்கத்துபற்றிக் கழிவிரக்கங்கொண்டு திருக்கருவைத்தலத்தில் வந்து சிவபிராணமீது அந்தாகிகள் மூன்றையும் பாடித்துதித்த மாத்திரத்தில் அந்நோய் நீங்கப்பெற்று நற்கதியடைந்தனர் என்ற கூறவர்.

இவர்க்குக் கல்விகற்பித்த ஆசிரியர்—கவாமினாததேனர், திகூகுரு—அகோரசீவாஸாரியர். இந்த இரண்டு ஆசிரியரையும் பற்றித் தாம் பாடிய சில நூல்களின் வணக்கங் கூறியுள்ளார்.

#### காப்பு.

காப்பு-காத்தல்; அது - இங்கு, காக்கின்ற கடவுள் விஷயமான வணக்கத் துக்குத் தொழிலாகுபெயர்: ஆகவே, கலி தமக்குநேரிடத்தக்க இடையூற்களை கீக்கித்தமது எண்ணாத்தை முடிக்கவல்லதோர் பொருளின்விஷயமாகச் செய்யுங் தோத்திம் என்பதுகருத்து. கடவுள்வணக்கம், இரண்டுவகைப்படும்; வழிபடு கடவுள்வணக்க மென்றும், ஏற்புடைக்கடவுள்வணக்க மென்றும். வழிபடுத் துணக்கமாவது - தாம்தாம் குலதெப்வமாக்கொண்டு ஆராதிக்கின்ற கடவுளை வணக்குதல். இதற்கு உதாரணம் - வைஷ்ணவசமயத்தார் விஷ்ணுவை

## திருக்கருவை வெண்பாவந்தாதி.

३८

யும், சைவமதத்தவர் சிவனையும் வணங்குதல் போல்வன. ஏற்படுடைக்கடவுள் வணக்கமாவது - தாம்தாம் செய்ய எடுத்துக்கொண்ட காரியத்துக்குத் தகுதி யைபுடைய கடவுளை வணங்குதல்; இதற்கு உதாரணம்-இராமாயணத் கூறு பவர் இராமனையும், கந்தபுராணமுறைப்பவர் சுப்பிரமணியருர்த்தியையும் வணங்குதல் போல்வன. இக்காப்புச்செய்யுள்; சிவபிரானது மூத்ததிருக்குமா கான விநாயகரைப் பற்றியது. சைவசமயத்தவரான இந்தாலாசிரியராற் கூறப் பட்ட இக்காப்புச்செய்யுள் தம்மைச் சரணமடைந்தவர்கள் தொடங்குங் தொழில்கட்டு வருகிற விக்கிணங்களைப் போக்குதலாலும், தம்மையடையாமல் அங்களித்தவர்கள் ஆரம்பிக்கின்ற செய்னககட்குப் பல இடையூறுகளை உண்டாக்குதலாலும் 'விக்நேச்வரர்' என்று திருநாமம் பெற்றுள்ள பூர்விநாயகருர்த் தியைக் குறித்ததரதலால், வழிபடுகடவுள்வணக்கமாம்.

நண்பான தென்கருவை நாதனார் தம்பேரில்  
வெண்பாவந் தாதி விளாம்பவே—பண்பாக  
மைம்மலையு மெய்ம்மலையு மாற்று புகழ்படைத்த  
கைம்மலையு மாழுகத்தோன் காப்பு.

(இ - ஸ்.) நண்பு ஆன- (அடியார்க்கன்பக்கல்) அருளுடையவராகிய, தென்கருவை நாதனார்தம் பேரில்-அழிகிய திருக்கருவைப்பெதியில் எழுங்கருளியிருக்கிற (யாவர்க்குஞ்) தலைவராகிய சிவபெருமான் விஷயமாக, வெண்பார் அந்தாதி. - வெண்பாக்களாற்செய்யும் அந்தாதியென்னும் பிரபந்தத்தை, விளம்ப-சொல் லும்பொருட்டு, —பண்பு ஆக - தகுதியாக, மை மலையும் - ஆணவமாகிய மலையையும், மெய்மலையும் - மாண்மையாகிய மலையையும், மாற்று - நீக்குகிற, புகழ் படைத்த-கீர்த்தியைப்பெற்ற, கை மலையும் மரமுகத்தோன்-கையையுடைய விவங்காகிய யானையின் முகத்தையுடைய விநாயகக்கடவுள், காப்பு - (எனக்குக்) காவலாவர்; (எ - று.)

தென் சருவை - தென்நாட்டிலுள்ள கருவையுமாம். மை - ஆணவும்; ஞானத்தைமறைப்பது. மெய்-மாயை; தனுகரணபுவனபோகங்களுக்குக் காரணமானது. மும்மலங்களுள் இவ்விரண்டுகூறவே, மற்றென்றாகிய கன்முழும் துடங்கும். அளக்கலாகாத அளவுடைமையும் எளிதில் அசைக்கவொண்டுத் திலையுடைமையும் பற்றி, மலங்கள் மலை யெனப்பட்டன. மலைதல் - சூடுதல், உடைத்தாதல்.

நால்.

க. சீரணிந்த தென்கருவைச் செல்வனே யொப்பனையாள் வாரணிந்த கொங்கை மணங்கோனே—காரணிந்த கண்டனே சின்பொற் கழல்லாற் காதலித்த தொண்டனேற் குண்டோ துளை.

(இ - ஸ்.) சீர் அணிந்த - சிறப்புப்பொருந்திய, தென் சருவை - அழிகிய கருவையில் எழுங்கருளிய, செல்வனே - எல்லா ஜசவரியங்களையு முடைய-

வனே! ஒப்பளையாள் - அழகையுடைய உமாதேவியின், வார் அணிந்த - கச்சைப்பூண்ட, கொங்கை - தனத்தை, மணங்டோனே - கூடினவனே ! கார் அணிந்த - (நஞ்சன்டதனுற) கருமையைப்பொருங்கிய, கண்டனே - திருக்கழுத்துடையவனே! சின் பொன் கழல் அல்லால் - ஏனது அழகிய திருவடிகளேயல்லாமல், காதலிந்த தொண்டனேற்கு - (அதனையே எப்பொழுதும்) விரும்பிய அடியவளைகிய எனக்கு, துணை—, உண்டோ - வேறு உளதோ? (எ - று.)—இல்லையென்றபடி.

எல்லா நால்களும் மங்கலமொழி முதல் வகுத்துக் கூறவேண்டுதலர்கள், ‘சீர்’ என்று தொடங்கினார். “வழிபடுத் தெய்வவணக்கங்குசெய்து, மங்கலமொழி முதல் வகுத், தெடுத்துக்கொண்ட விலக்கன விலக்கியம், இடுக்களின்றி யினி தமுடியும்”, “சீர் மணி பரிதி யானை திரு கில மூலகு திங்கள், கார் மலைசொல் வெழுத்துக் கங்கை நீர் கடல் பூத் தேர் பொன், ஏருறு மிவை மூவாறும் இதன்பரியாயப் பேரும், ஆரு மங்கலச்சொல் செய்யுளாய்ந்து முன் வைக்க நன்றாய்” என்பன நோக்குக. ஒப்பனை - அலங்காரம்; உடையவளுக்குப் பண்பாகுபெயர். ஒப்பனை யென்பது, திருக்கருவைப்பிரானது தேவி யார் திருநாம் மென்பர். திருப்பாற்கடல் கடைந்தகாலத்து அதனினின்று உண்டான ஆவாகலவிடைத்தைக் கண்டு அஞ்சியோடின தேவர்களின் வேண்டுகோளால் சிவபிரான் அதனை உண்டு கண்டத்தில் சிறுத்தியதனால், ‘காரணிந்தகண்டன்’ என்றார். ‘காரணிந்தகண்டன்’ என்றதனால் செய்தற்கரிய செயல் களைச் செய்தாயினுங் தன்னடியார்களின் ஆபத்தைத் தீர்த்தருளுங் தன்மைவிளக்கப்பட்டது. பொற்கழல் - பொன்னுலாகிய கழலென்னும் அணியை அணிந்த அடி யென்றுமாம். (ஏ)

ஓ. துணைவியோடு மால்விடைமேற் ரேண்றிவினை நீக்கியினை மலர்த்தா ளென்சிரத்தி லேற்றிப்—பணிவிடைக்கு வேண்டாத வென்னை வலியவிலை கொண்டுதடுத்தாண்டான் கருவை யரன்.

(இ - ஸ்.) கருவை - கருவையில் எழுந்தருளிய, அரன் - பரமசிவன்— அணைவியோடு - தன்மைனவியான உமாதேவியுடன், மால் விடைமேல் - பெரியவிருஷ்டபத்தின்மேல், தோன் றி - எழுந்தருளி (எனக்குத்தரிசனங்தந்து), வினை நீக்கி - (எனது) கருமங்களைப் போக்கி, இணை மலர் தாள் - ஒன் ரேடோன்ரெட்த [வேறு உவமைபெருத] தாமரைமலர்போலுங் திருவடிகளை, என் சிரத்தில் ஏற்றி - எனது தலையின்மேல் வைத்து, பளிவிடைக்கு வேண்டாத - (அவ்வெழ்பெருமானுக்குத்) திருத்தொண்டுகள் செய்ய விரும்பாத, என்னை—, வலிய - பலாத்காரமாக [தாஞ்சுகவே], விலை கொண்டு-விலை கொடுத்துவாங்கின அடிமையாக்கொண்டு, தடுத்து - (யான் தீயவழியிற் செல்வதைத்) கடைசெய்து, ஆண்டாண்-காத்தருளினான்; (எ - று.)—இது என்ன திருவருள்! என்று அதன் அருமைபெருமைகளை வியந்தபடி.

மால்விடை - திருமாலாகிய விருஷ்டப் மென்றங்கூறுவார், இணைத்தாள்-பெய்பாதமுமாம். அரன் ஓரான்; (தன் ஜை அடைந்தவர்களின் ஆண்பங்களைத்

கையும்) அழிப்பவன். ஸ்வினையும் பிறப்பிற்கு ஏதாய் நின்று முத்திக்குத் தடையாதலால், பொதுப்பட, ‘விஜெநிக்கி’ என்றார். “இருங்சேரிருவிஜெயுஞ் சோ” என்ற திருவள்ளுவர் கூறுவதும் இதுபற்றியே. தேவஜங்மம்நல் விஜெயப்பயநம் பெரிதும் இன்பம் நகருமாறு நேங்வதாயினும் அத்தேவர்களும் அங்கல்விஜெ முடிந்தவளவிலே அவ்வடம்புழுப்பிய மீளவும் இவ்வகுத்திற் கரும வசத்திற்குவற்ப வேறுபிறவி ஢கள்பவராதலும், உயிரைப் பந்தப்படுத்துவதிற் பொன்விலங்கும் இருப்புவிலங்கும்போலப் புண்ணியஜுஞ்மமும் பாபஜுஞ்மமும் சமமேயாதலும், இவ்விருவகைக் கருமங்களையும் முற்றும் ஒழித்தவர்களே சிற்றின்பத்துக்கும் பெருந்துன்பத்துக்குமே இடமான எழுவகைப் பிறப்புக்களிலும் புகுதாமற் பேரின்பத்துக்கே இடமான மீளாவுக்கமாகிய முத்தியிற் சேர்ந்து மீளவும் பிறத்தவிலராவரென்பதும் உணர்க. (ஏ.)

ந. அரவணிந்த தென்கருவை யர்ன்னடையான் வேதம்  
பறவுங் களவிற் பரமன்— நிருவதியை  
நேர்ந்தார்க் கணித்தாகு நேரா துளமயக்கஞ். . .  
சேர்ந்தார்க்கு முத்தியது சேண்.

(இ - ன.) அரவணிந்த-நாகங்களை ஆபரணமாகத்தரித்த, தென் கருவை-தென்கருவையில் எழுந்தருளிய, ஆங்கடையான் - (யாவரையும்) அடிமையாகவுடையவனும், வேதம் பறவும்-வேதங்களைல்லாம் புகழப்பெற்ற, களவின்களாமாத்தின்கீழ் எழுந்தருளிய, பரமன் - சிறந்தகடவளருமாகிய சிவளது, திருஅடியை—, நேர்ந்தார்க்கு - சரணமாக அடைந்த அடியார்களுக்கு, முத்தி அது-மோட்சம், அனித்து ஆகும் - சமீபத்திலுள்ளதாம்; நேராது - (அதனை) அடையாமல், உளம் மயக்கம் சேர்ந்தார்க்கு - மனம்மயங்குதல்பொருந்தினை வர்க்கு, சேண் - (அது) தூரத்திலுள்ளதாம்; (ஏ - று.).

அரவணிந்த கதை:— ஒரு காலத்தில் பரமசிவன் தம்மைதியாத தாருக வனத்திலுள்ள முனிவர்களுது மனிலைமையைப் பரீக்கிக்க எண்ணித் தாம் ஒரு விடசங்கமத்திருவருவங்கொண்டு அவரில்லங்தோறுஞ்சென்று பிக்காடனஞ்செய்து தம்மைநோக்கிக் காதல்கொண்ட அம்முனிபத்தினியர்களது கற்புகிலைமையைக் கெடக்கெய்ய, அதுகண்டு பொரும்போம்முண்ட அம்முனிவர்கள் அபிசாரயாகமொன்று செய்து அவ்வோமத்தீயினின்றும் எழுந்தாரங்கள், பூதங்கள், மான், புலி, முயக்கன், வெண்டலை முதலியவற்றைச் சிவஜெனக்கொன்றுவரும்படிஏவ, சிவபெருமான் தம்மேந்தெங்கிவந்த நாகங்களை ஆபரணங்களாகவும், பூதங்களைத் தமது கணங்களாகவும் கொண்டு, மானைக்கையில்எங்கி, புலியைத் தோலை உரித்து உடுத்து, முயக்கனை முதிகிற காலால்ஙான்றி, வெண்டலையைக் கையிற்பற்றிச் சடைமேல் அணிந்து, அவற்றையெல்லாம் பயனிலவாக்க்கொட்டு விட்டன ரென்பதாம்.

இங்கு மயக்கமாவது - மறுபிறப்பும் இருவிஜெயப்பயனுங்கடவளஞும் இல்லையெனவும் மற்றும் இத்தன்மையைவாஞ் சொல்லும் மயக்கநால்வழக்குக்களை மெய்ந்தூல்வழக்கென்று அணிதல்; மயக்கம், மருள், வீபரீதஞானம், அவித்தைய

## திருக்கருவை வேண்பாவந்தாது.

என்பன - ஒருபொருட்சொற்கள். முத்தியது என்னும் எழுவாய், முன்வாக் கியத்திலும் கட்டப்பட்டது; 'அது' - முதல்வேற்றுமைச் சொல்லுரூபு, 'சேன்' என இடத்திலுள்ளது இடமாக உபசரித்தார். இனி, முத்தி சேன்து என்றுமாம். (ங.)

**ஈ.** சேணிற் கொடிநுடங்குஞ் தென்கருவை யம்மானே கோணைப் பிறையணியுங் கேரிமானே—பேணித் தொடுக்குஞ் கவிதைத் தொழும்பனுக்கு வந்த விடுக்கண் களையாத தென்.

(இ - ஓ..) கொடி - துவசங்கள், சேணில் - ஆகாயத்தில், நுடங்கும் - அசையப்பெற்ற, தென் கருவை-தென்கருவையில் எழுந்தருளிய, அம்மானே-தலைவனே! கோணை - வளைக்கவடிவமாகிய, பிறை - ஒற்றைக்கலையினஞ்சுங் திரணை, அணியும் - (திருமுடியில்) தரித்த, கோமானே - கடவுளே! பேணி - விரும்பி [பத்திரெண்டு], கவிதை - பாடல்களை, தொடுக்கும் - (உன்விஷய மாகப்) பாடுகின்ற, தொழும்பனுக்கு - அடியவஞ்சிய எனக்கு, வந்த - நேர்ந்த, இடுக்கண் - பிறவித்துன்பங்களை, களையாதது - (ஏ) நீக்காதது, என - யாது வாணம்? (எ - ர.)

பத்தியடைய அடியார்களது துன்பங்களையெல்லாம் தொடர்ச்சியறத் தொலைத்தல் அருளுடைய கடவுளுக்குக் கடமையன்றே வென்றபடி. 'ஒசேணிறகொடிநுடங்கும்' என அங்காரத்து மாடமாளிகை மதில் முதலிய வற்றின் உயர்ச்சியைக் கூறினார். கோணை, ஜி - சாரியை. தன்திருவடிகளை அடைந்தார்க்குக் குறைத்திர்த்து அருளுந் தன்மைய னென்பது தோன்ற ஒகோணைப்பிறையணியும் கோமான்' என்றார். இடுக்கனுவது - மலர்ந்தநோக்கமின்றி மையல்நோக்கம்படவருங் துன்பம்: இடுங்குகண் என்பதன் சம்பந்ததால் வந்தபெயர்.

பிறையணிந்த கதை:—சந்திரன் தக்குமுனிவரது புத்திரிகளாகிய அசுவினி முதலிய இருபத்தேழு நூத்திரங்களையும் மணஞ்செய்துகொண்டு, அவர்களுள் உரோசினீயென்பவளிடத்து யிகவுங்காதல்க்கர்ந்து அவர்களே எப்பொழுதுங் கூடிவாழ்ந்திருக்க, மற்றை மகளிரது வருத்தம் நோக்கித் தன்னை 'கூயமடைவாயாக' என்று சபித்த அம்முனிவர் சாபத்தாற் சந்திரன் பதினைந்துகலைகளுங் குறைந்து மற்றைக்கலையொன்றையும் இழப்பதற்கு முன்னஞ் சிவப்ரீராஜனச் சாணமடைய, அப்பொழுமான் அருள்கூர்ந்து அவ்வொற்றைக்கலையைத் தந்தலையில் அணிந்து மீண்டும் கலைகள் வளர்ந்துவரும் படி அனுக்கிரகித்தா ரென்பதாம். (ஏ)

**ஊ.** என்னஞ்சில் வைத்தற் கிணியதவம் யாதுசெய்தேன் பொன்னஞ்சு சிகையாற் புரமெரித்த—முன்னவனே யன்னம் பயில்கருவை யானே யரவுதொழுப் பொன்னம் பலத்தாடும் டு.

(இ - ஏ.) பொன் அம் சிலையான்-அழகிய பொன்மீலையாகிய வில்லினும், பும் - மூன்றுபட்டணங்களை, எரித்த - அழித்த, மூன்னவனே - முதற்கடவுளே! அன்னம் பயில் கருவையானே - அன்னப்பறவைகள் சஞ்சரித்தற்கு இடமான கருவைக்கு காதனே!—அராவு தொழு-ஆதிசேஷனை அம்சமாகிய பதஞ்சலி பகவான் வணங்கும்படி, பொன் அம்பலத்து - பொன்மயமான சபையில் [சிதம்பரத்தில்], ஆடும் - நாத்தனங்கெய்த, பூ - (உனது) தாமரை மலர்போலுங் திருவடிகளை, என் கெஞ்சில் வைத்தற்கு - எனது மனத்திலே (எப்பொழுதும்) வைத்துக்கொண்டு தியானிப்பதற்கு, இனிய தம் யாது செய்தேன் - கல்ல எந்தத் தவத்தை (முற்பிறப்பிற்) செய்தேனோ? (ஏ - மு.)

என்றது, இப்படிப்பட்டமாபாக்கியம் முற்பிறப்பிற் பெருங்கவுஞ்செய் தார்க்கன்றி எளிதிற் கூடா தாதலின்; அன்றிக்கே, யாதொரு கல்விஜோயுஞ் செய்யாத யான் உன் திருவடியை எப்பொழுதும் தியானிக்கப் பண்ணினது காரணமில்லாவியல்பாகவே யுண்டாகின்ற உனதுகருணையினுலேயென்றி வேறந்தென்பது கருத்தாகவுமாம். சிலைன்பதற்கு-இரட்டுறமூழிதலால், மலையென்றும் வில்லென்றும் பொருள்கொள்ளப்பட்டது.

அன்னம் - ஹம்ஸமென்னும் வடமொழியின் திரிபு. ‘அன்னம்பயில் கருவை’ என அன்னங்கள் வந்துதங்கி வாழ்த்தற்கு இடமான தாமரையின் செழிப்புக்குக் காரணமாகிய நீர்வளச்சிறப்புக் கூறினார். தேவர்களுக்காகத் திருக்கைகலாசத்திலும், காளிக்காகத் திருவாலங்காட்டிலும், பதஞ்சலிபகவான் வியாக்கிரபாதமுனிவர்களுக்காகச் சிதம்பரத்திலும், தடாதகைப்பிராட்டியர் திருக்கலியாணத்துக்கு வந்த மேற்கூறிய முனிவர்க்காகத் தென்மதுரையிலும் திருநடனங்கெய்தருளிந்தென அறிகு. பூ - உவமவாகுபெயர். வைத்தற்கு - (நீ) வைப்பதற்கு எனவுமாம்.

பூர்மீத்த கதை:—தாரகாசரனது புத்திரர்களாகிய வித்யுக்மாலி, தாரகாகூண், கமலர்கள் என்னும் மூவரும் மிக்கதவங்குசெய்துமையன்பவஞ்சு சுவர்க்கமத்தியபாதாளமென்னும் மூன்றிடத்திலும் முறையே பசும்பொன் வெண் பொன் கரும்பொன்களால் அரண்வகுக்கப்பட்டு ஆகாயமார்க்கத்திற் சஞ்சரிக்குஞ் தன்மையையுடைய மூன்று பட்டணங்களைப் பெற்று மற்றும் பல அசுரர்களோடும் அங்கரங்களுடனே தாம்சினைத்த விடங்களிற் பறந்து சென்ற பலவிடங்களையும் பாழாக்கிவருகையில், அத்துன்பத்தைப் பொழுக்க மாட்டாத தேவர் முனிவர் முதலியோரது வேண்டுகோளால், சிலபெருமான் பூமியைத் தேராகவும், சங்திரசூரியர்களைத் தேர்ச்சக்கரங்களாகவும், ஈன்கு வேதங்களைக் குதிரைகளாகவும், பிரமனைச் சாரதியாகவும், மகாமேருவை வில்லாகவும், ஆதிசேஷனை நானுக்கவும் விட்டஜுவை வாயுவாகிய சிறகமைஞ்சு அக்கினியை மூனையாகவுடைய அம்பாகவும், மற்றைத்தேவர்களைப் பிற போர்க்கருவிகளாகவும் அமைத்துக்கொண்டு யுத்தசங்நத்தராகிச் சென்று போர்செய்ய யத்தனிக்கையில், தேவர்கள் தத்தமது வல்லமையை நினைஞ்சு அகங்கித்ததனை உணர்ந்து சினங்கு அவர்களுதலியைச் சிறிதும் ஏற்றுக்

களங்காமல், தாழே புன்சிரிப்புச்செய்து அசா ரைவரையும் பட்டணங்களோடு எரித்தருளின ரென்பதாம். (4)

க. மூமருவு வேதன் புயல்வண்ணன் கண்டறியாத் தாம மணிமுடியுங் தாளினையும்—யாமறிய வாழுங் கருவை வளங்கரில் வந்து நின்றூன் ஸ்ரீமுஞ் சடைக்களீலீ சன். \*

(இ - ள.) தாழும் சடை - தாழ்த்துதொங்குகின்ற (பெர்த்தமென்னுஞ்) சடையையுடைய, கள சகன் - திருக்களாமரத்தின்கீழே மூங்தருளிய சிவபெருமான், - மூமருவுவேதன் - (திருமாலின் நாபீகமல) மலரில் தோன்றிய வேதம் வல்ல பிரமனும், புயல் வண்ணன் - மேகம்போன்ற திருச்சிறமுடைய திருமாலும், கண்டு அறியா - தரிசித்து அறியமாட்டாமற்போன, தாமம் அணி முடியும் - (கொன்றை) மாலையைச் சூடிய திருமுடியையும், தாள் இணையும் - உபயதிருவடியையும், யாம் அறிய-நாமெல்லாம் அறியும்படி, வாழும் கருவை வள கெரில் - எல்லாவாழுக்கைகளுக்கும் இடமான வளங்களையுடைய திருக்கருவாபுரியில், வந்து நின்றூன் - வந்து சிலையாக எழுங்தருளி நின்றூன் ; (எ - ற.) — இது என்ன திருவருளின் சிறப்பு!

கடவுள் பக்தியையுடைய அடியார்களுக்கு சிகவும் எளியவரென்றும், பக்தரால்லாத பிறர்க்கு மிகவும் அரியவரென்றுங் கூறியபடியாம். திரிமூர்த்தி களுள் மற்றையிருமூர்த்திகளாலும் காணப்பெறுத சிவபெருமான் எனது நல் வினைப்பயனால் எணக்குக் காட்சியளித்தன என்னபதாம். “பாதாராவிந்தமுன் செஞ்சடைக் காடும் பஞ்சாயத்தும், வேதாவு மின்னமுங் காண்பரியாளை யென்மெய்த்தவத்தா, னாதாவென்றேத்திக் கருவைக்களாவினருமிழுந்தீழுக், கொநார்வரிவிழி யொப்பனை யாளொடுங் கண்டன்னே” என்றூர் கலித்துறை யந்தாதியிலும். வேதன் - வேதா என்னும் வடசோல்லின் திரிபாய், விதிக் குங்கடவுளாகிய பிரம எண்றுமாம். அடியார்களையெல்லாங்கூட்டி ‘யாம்’ என்றூர் ; உள்பாட்டுத் தன்மைப்பன்மை. வளம் - ஜூலவளம், நிலவளம் முதலிய பலவளங்கள். சடை - ஜூடாஎன்பதன் திரிபு. கள - குறியதன்கீழ் ஆகுறுகிறது.

முன்னிறுந்தடி - முறைநிறைப் போந்தோள்; வேதன் கானாத முடியும், புயல்வண்ணன் கானாத தானும் என முறையே இயைத்துப் பொருள்கொள்க. இவ்வாறுகூறியது - தாந்தாங் கடவுளென்னுங் கருத்துக் கொண்டு ஒருவர்க்கொருவர் பகைமைழுண்ட பிரமவிஹங்களின் மாறுபாட்டை ஒழிக்கும்பொருட்டுப் பரமசிவன் அவ்விருவர்க்கும் டூவில் ஒரு பெரிய அணற்பிழும்பினுருவமாய்த் தோன்றி நின்ற இப்பிழும்பின் அடியை யும் முடியையுங் தேடுமின் என்ன, அவ்விடமுடிகளில் ஒன்றை முன்னங்கண்டவரே முதல்வரென்று சொல்லிப் பிரமன் அம்சக்ருபியாய் முடியினைக்காண வின்பறந்தும், விட்டதுவராகருபியாய் அடியினைக்காண மன்னிடந்துஞ் சென்ற பலங்கள் தேடியும் முடிவகண்டில்லாய்ப் போயினரென்பதோர் கந்த புராணத்துக்கைத்தையுட்ட்கொண்டு. (5)

## திருக்கருவை வெண்பாவந்தாதி.

அ. சுசனே யென்று மிமயமயி லொப்பளையா  
கேசனே யென்று சினைந்துருகிப்—பேசினே  
ஏல்வினையைக் கண்டே னாவையற்றேன் வாழ்வுற்றேன்  
வல்வினையைக் கண்டிலேன் மற்று.

(இ - ன.) சுசனே என்றும் - தலைவனேயென்றும், இமயம் - இமவத் பர்வதாசன் மகளாகிய, மயில் - மயில்போலுஞ்சாயைப்படைய, ஒப்பளையான் - அழகையுடைய உமாதேவியின், கேசனே என்றும் - அங்புள்ள கை வனே யென்றும், சினைந்து - தியானித்து, உருகி - (மனங்) கரைக்கு, பேசினேன் - சொல்லித்துதித்தேன்; (அதனால்), நல்வினையை (யான்முற்பிறப் பிற்செய்துள்ள) நல்ல புன்னியத்தை, கண்டேன்-காணப்பெற்றேன்; கை அற்றேன் - (காமம் முதலிய) குற்றங்கள் சீங்கினேன்; வாழ்வு உற்றேன் - முத்தியுலகத்துப் பேரின்பவாழ்க்கையைப் பெற்றேன்; மற்ற - பின்பு, வல்வினையை கண்டிலேன் - வலியூழ்மிவினையைக் கண்டேனில்லை; (எ - ற.)

இங்கனமே யாவரும் தியானித்துத் துதிக்கு வினையற்று வாழ்வு பெறு - வீராக என்றபடி. நேசம் - நேயமென்பதன் போலி. வாழ்வுற்றேன் என இறந்தாலத்தாற்க்கிறது, தெளிவும் விரைவும் பற்றி: இவ்வுலகத்திலிருக்கும்பொழுதே உயிர் அவிச்சை முதலிய மாச சீங்கி நிரதிசயமுண்பம்பெற்று கிற்கும் சீவன் முத்தி சிலைமையைக் கருதியாகவுமாம். (ஏ)

ஆ. மற்றுமொரு தெய்வத்தை வாழ்த்தேன் முழுக்காதல் பற்றி யுளத்துவைத்துப் பாவியேன்—சிற்றடியே ஶும்பருமா லும்போற் கூருவன் கருவைங்கர் நம்பெருமா ஏல்லாது நான்.

(இ - ன.) சிறு அடியேன் - சிறிய தொண்டனுகிய, நான்—, உம்பரும் - (பிரமன் முதலிய) தேவர்களும், மர்தும்-திருமாலும், போற்று - துதிக்கின்ற, ஒருவன்-ஒப்பற்றவனுகிய, கருவைங்கர் கம்பெருமான் அல்லாது-திருக்கருவா புரியில் எழுஷ்தருளிய கம்கெல்லாந்தலைவனுகிய பரமஸிவனையே யல்லாமல், மற்றும் ஒரு தெய்வத்தை - வேறேருகடவளையும், வாழ்த்தேன் - துதிக்கமாட்டேன்; முழுகாதல் பற்றி - பூர்ணமானபத்தியினால், உள்து வைத்து - மனத்திலேவைத்து, பாவியேன் - தியானிக்கவும்மாட்டேன்; (எ - ற.)

இங்கனம் மறங்கும் புறந்தொழுத தமதுமனாற்றிதியை வெளியிட்ட வாறு. இனம்பற்றி, கண்ணுற்காணவும்மாட்டேனன்பதுங் கொன்க. மால்- இந்திரனுகவுமாம். அல்லாது - எதிர்மறைக்குறிப்புவினாயெச்சம். (ஏ)

ஐ. நானிலத்தோர் முன்னே நல்லழிந்து நானிருந்தாற் கான நறும்பூங் களாவீச—வீனமுரைத் தெண்ணைச் சிரிப்பாரென் ரெண்ணுதே பெம்பெருமா துண்ணைச் சிரிப்பாரு முன்டு.

(இ - ள.) கானம் - காட்டில் தோன்றுகின்ற, ஏழ பூ - வாசனைவீசுகிற பூக்களைப்படைய, கள சா - களாமரத்தின்கீழ்க்கடவுளே! எம்பெருமான்-எமது தலைவனே!—நான்-(உனது அடியவனுகிய) யான், நானிலுத்தோர் முன்னே-இங்கிலவுலகத்துள்ள மனிதர்களுக்கு எதிரே, நலன் அழிக்கு - ஒருங்குமையை பும் பெறுமல், இருந்தால் - (இவ்வாறு) இருந்தால்,—(கண்டவர் கேட்டவர் எல்லோரும்), சனம் உரைத்து - இழிவான சொற்களைச்சொல்லி, என்னை சிரிப்பார் என்று - என்னையே பரிக்கித்து நைகப்பார்களென்று, என்னுடே-சினையாதே; உன்னை சிரிப்பாரும் - உன்னை கைப்பவர்களும், உண்டு— ; (ஈ - ற.)

நம்மையே கடியென்று நம்பிச் சரணமடைந்தவரைக் குற்றம்பாராது பாதுகாத்தல் உலகவியல்பு; ஆதலால், உன்னையே நம்பிச் சரணமடைந்த அடியவனுகிய என்னையும் குற்றம்பாராட்டாத பாதுகாத்தவேண்டியது சினாட்டைமை யென்பதாம். இச்செய்யுளில் அடியார்களது பின்துகளைப் பாராமற் பாதுகாத்தல் தலைவரது இயல்பு என்ற பொதுப்பொருளைக்கொண்டு எனது குற்றத்தைப் பாராது பாதுகாத்தல் சினதுகடன் என்ற சிறப்புப்பொருளைச் சமர்த்தித்தது, வேற்றுப்போருள்ளவைப்பணியின்பாற்படும். சகலக்கல்யாணகுளை பரிபூர்ண கெனப்படுகின்ற இலைவன் “அடியாவிழைத்தபிழைகோடிடெஞ் சினறியாத ஆகிழுதல்வன்” என்ற கூறப்படுமாறு அக்குணங்களெல்லாவற் றினுங் தலைமைக்குணமாகிய கருளையைக் கைக்கொண்டு நில்வாவிடின் அவனதுகுணங்கட்டே ஓரிப்பிவாதலால், ‘களவீச.....உன்னைச்சிரிப்பாருமுன்னு’ என்றார். வேறுகதியினரிச் சரணமடைந்தவரைக் காவாது கைவிட்டால், விட்டவரையே யாவரும் இகழ்வ ரென்றபடி. “கொண்டாளப்பெற்றவர் தம் மடியார்கள் குறைசெய்தினுங், தண்டா முனிவற்றிகழ்தல்செய்யார் தமியேன் பிழைதூ, ரண்டாயினும் பொறுத்தாளுங் தலைமை யனதுகடன், கண்டார் கைப்பர் களவீச நீயென்னைக் கைவிடினே” என்றார் திருக்குறுவைக்கவித்து வரையந்தாகியிலும், நானிலம் - நான்காகிய நிலத்தையுடையது; பண்புத் தொகைப்புறத்துப்பிறந்த அன்மோழித்தொகை; நான்கு நிலங்களாவனமுல்லை, குறிஞ்சி, பாலை, மருதம், நெய்தல் என்பவைகளிற் பாலைநீங்க என்மத்துக் குடியிருத்தற்கு உரிய மற்றை நான்கும். என்னுடே - ஏவ்வொருமை முற்று. பெறுமான் - அண்மைவினி.

(ஏ)

க.0. உண்பேல குற்ற முனையடைந்தே குதலினுற்

கண்டு பொறுத்தல் கடன்கண்டாய்—பண்டுதிரஞ்  
சித்த வடித்தவனைச் சிறுது பாசபதந்  
தந்தமுக விங்கநா தா.

(இ - ள.) பண்டு-முன்னே, உதிரம் சிந்த - இரத்தம் ஒழுகும்படி, அடித்தலைன - (வில்லினுற்) புடைத்த அருச்சனைனை, சீருது - கோபியாமல், (அவறுக்கு), பாசபதம் - பாசபதாஸ்திரத்தை, தந்த - கொடுத்தருளின், முகவிங்கநாதா - திருமுகம்பலங்கத் தின் வடிவமாகவள்ள தலைவனே!—பல குற்றம் உண்டு- (என்னீடும்) பலகுற்றங்கள் உள்ளன; (அவற்றை), உளை அடைக்

தென் ஆதவினால் - (யான்) உன்னைச் சரணமடைக்கே தெனுகையால், கண்டு - கடாகவித்து [அருளோடுளோக்கி], பொறுத்தன் - பொறுத்துவிடுதல், கடன் - (உனக்குக்) கடமையாகும்; கண்டாய் - அறிவாய் ; (எ - ற.)

உயிர்களுக்குத் தலைவனுதலாலும், விருஷ்பத்துக்குத் தலைவனுதலாலும், பசுபதியென்று சிவனுக்குப்பேர்; அவனது சம்பந்தமானது, பாசுபதம்; தத்தி தாந்த நாமம். குற்றத்தைப்பொறுத்து அருள்செய்தற்குத் திருஷ்டாந்தமாக இவ்வாலாற்றை எடுத்துக்கூறினார். உதிரம் - ருதிரம்.

அஞ்ச்சனன் வில்லால் அடித்த கடை - பாசுபதம் பெறத் தவங்கினின்ற அருச்சனனை அழிக்கத் துரியோதனேவலாற் பன்றிவடிவாய்வங்குத் தூதா சரன் மேல் வேடவடிவாய்வங்குத் சிவபெருமான் அம்பெய்ய, அது பிளக்கு முன்னே அஞ்ச்சனன் அம்பொன்று ஏய்து வராக்குத்தை விழுத்த, அதுகாரணமாக அவ்விருவர்க்கும் உண்டான போரிற் பரமசிவன் எதிரியது விள்ளாணியை அறுக்க, பார்த்தன் அவ்விற்கழுந்தாற் கடவுளாத முடியில் அடித்தான்; பின்பு சிவபிரான் தமது சிஜரூபத்தோடு காட்சிகொடுத்து அவன் வேண்டுகோளின் படி பாசுபதாள்திரத்தையும், வில் அம்பரூத்தாணி முதலியவற்றையும் அருளிப்போயினர்என்பதாம். (க0)

கக, ஈதா தமிழ்க்கருவை நம்பா வெனக்கினிய  
தாதா வெனவுன் சரணங்கூடங்குத்துங்—காதுசின  
வெவ்விடையின் வீதி விடங்களை நாடோறு  
மிவ்விடரின் வாடுவதென் யான்.

(இ - ள.) காது - (பகைவரை) அழிக்கும்படியான, சினம் - கோபத்தை யுடைய, வெம் - (பகைவர்க்குப்) பயங்கரமான, விடையின் - விருஷ்பத்தை வாகனமாகவுடைய, வீதி விடங்களே - வீதிவிடங்கப்பெருமானே! நாதா - தலைவனே! தமிழ் கருவை நம்பா - செந்தமிழ் வழங்குங் திருக்கருவைச் சிவனே! - எனக்கு இனிய தாதா என - (நீ) எனக்கு நல்லெகாட்டயாளி யென்ற எண்ணி, உன் சரண் அடைந்தும் - உனது திருவடியைச் சரணமாக அடைந்தபின்பும், யான்-, நாள்தோறும்-, இது இடரின் வாடுவது - இப்பிறவித் துன்பங்களில் வருந்துவது, என் - யாதுகாரணம்? (எ - ற.)

வீரவீற் போக்கியருள்கேண்டு மென்றாயடி. தமிழ்க்கருவை - இனி யகருவை யென்றுமாம். தமிழ்க்கம்பாளன இயைத்து, தமிழுக்கு உரியகடலூளே யென்றுமாம். கம்பன் - யாவராலும் கம்பிச்சரணமடையப்படுவதன்; இனி, கமக்குஇன்னுளென்னும்பொருள்பட வருவதோர் உயர்ச்சிசெல்லாகவுமாம். சரண் - இரட்டுறமொழிதலால், அடியும் அடைக்கலமும் எனப்பட்டது. நாதுசினம் - வினாத்தொகை. வெவ்விடை - விரும்பப்படும் விருஷ்பமுமாம். விடங்கன் - டங்கத்தினுற் செய்யப்படாதவன்; டங்கம் - உளி: எனவே, ஈயம்பு என்றபடி. வீதியில் ஏழுந்தருளுதலால், வீதிவிடங்களென்ற வழங்குவர்; இனி, வீதிக்கு அழகைச் செய்பவனென்றுங் கொள்ளலாம்: விடங்கம் - அழகு. 'வாடுவதென் வீயான்' என்றும் பாடம். (க5)

கட. யாவனமார் ரிடர்டீர் நஞ்சன்டான்  
யாவன் கருவை யினி துறைந்தான்—யாவன்  
றவநேர்மை கண்டு தனக்கடிமை கொள்வா  
வனே பேசையாண்டவன்.

(இ - ஸ.) யாவன் - எக்டவன், அமர் இடர் தீர் - தேவர்கள் அன்பம்  
கீழ்க்கும்படி, நஞ்சன்டான் - விஷத்தை உட்கொண்டாலோ? யாவன்—,  
கருவை - திருக்கருவையில், இனிது உறைந்தான் - இனிமையாக ஏழுந்தருளி  
கிள்ளுலோ? யாவன்—, தவம் நேர்மை கண்டு - (உயிர்களை) தவத்தின் அமை  
தியை கோக்கி, தனக்கு அடிமை கொள்வான் - (அவ்விர்களை) தனக்கு  
அடிமையாக்கிக்கொள்வாலோ? அவனே-அம்முழுமுதற்கடவனே, எனை ஆண்டவன் - என்னை அடிமைகொண்டவனுவன்; (எ - ட)

இனிது - குறிப்புமுற்ற வினைபுரியாய் விண்றது; சிரியாவிசேஷண  
மெனப்ப.

கட. ஆண்டவனே தென்கருவை பாதியே பாடரவம்  
பூண்டவனே பென்றுதினம் போற்றிடவு—நீண்டதுபர்  
போகா திருக்குமோ பொங்கிருஞு கிற்குமோ  
மாகா தவன்றேர் வரின்.

(இ - ஸ.) ‘ஆண்டவனே - அடிமைகொண்டவனே! தன் கருவை ஆதியே - தென்கருவையிலெழுந்தருளிய முதற்கடவனே! ஆடு அரவம் பூண்டவனே- (படமெடுத்து) ஆடுக்கிற நாகங்களை ஆபரணமாக அணிந்தவனே!’ என்று-  
என்று சொல்லி, தினம் - நாள்தோறும், போற்றிடவும்- தாங்கவும், நீண்ட  
ஏயர் - மிகுந்த பிறவித்துந்பங்கள், போகாது திருக்குமோ - ஒழியாமல் கிலை  
கிற்குமோ? [கில்லாவாம்]; (அது எதுபோலேவென்றால்) —மாகு - பெரிய  
ஆளுத்தில், ஆதவன் தேர் - குரியன்து இருதம், வரின் - உதிர்த்தவந்தால்;  
பொங்கு இருஞும் - (அதற்குமுன்னே) மிகுந்தள்ள இருட்டுமுழுவதும்,  
கிற்குமோ - ஒழியாமல் கிலை நிற்குமோ? [கில்லாது]; (எ - ரு.)

சிவப்ராணத் ததிர்த்தமாத்திரத்தில் பிறவித்துந்பங்கள் இருந்தவிடக்  
தெரியாத ஒழிதலை உதாரணங்காட்டி விளக்கினர். எடுத்துக்கொட்டவேலுமை  
யணி: மாகு - மஹாகம் என்னும் வடமொழியின் திரிபு. தேர் - மண்டவம்.

கட. வரங்தருமிப் பார்புரக்கும் வரம்புதரும் கிண்ணேர்  
தரங்தரும்பேரின்பந் தருமால்—பரங்து  
துளவிசன் மேடுந் துளைத்தாட் கருவைக்  
களவிசன் கண்ணறைத்தக் கால்.

(இ - ஸ.) அளவு ஈசன் - திருத்தழூய் மாலையையுடைய திருமால்,  
பரங்து - விரைங்தசென்று, தேடும்-தேடின, துளை நாள் - உபயபாதங்களை  
புடைய, கருவை ஈசன் - திருக்கருவைத் திருக்களாவின் கீழ்க்கடவுள்,

என்ற உரைத்தகால் - என்று (ஒருதான்) சொன்னால், (அச்சொல்வு), வரம் தரும் - வேண்டிய வரங்களையெல்லாக் கொடுக்கும்; இப்பார் புரக்கும் வாழ்வு - இங்கிலிங்கமூழுவதையும் (ஏசக்ட்டிபத்தியமாய்) அரசாஞ்க வாழ்க்கையை, தரும் -; விண்ணேற் தரம் - தேவர்களது பதவியை, தரும் -; பேர் இன்பம்- முத்தியலத்து நிராசிய இன்பத்தையும், தரும் -; (எ - ற.)

சிவபிரானா திருநாமசங்கிரத்தனத்தால் உண்டாகும் பயன்களை விளக்கியவாறு. (கா)

கடி. காலத்தாற் கால படராற் கருமறஸி

குலத்தாலாவி தொலைவனே - ஞாலத்துட

டேன்பற்றும் பூங்களவிற் செல்வன் றிருவடியைத்  
தான்பற்றும் பற்றுடையான் ரூங்.

(இ - ஸ்.) ஞாலத்தள் - பூமியில், தேன் பற்றும் பூ களவின் - தேன் பொருந்தின பூக்களையுடைய களாவின்கீழ் உள்ள, செல்வன் - எல்லாச்செல் வருமூடைய கடவுளது, திரு அடியை - சீர்பாதங்களை, பற்றும் - சாரணமாக அடைந்த, பற்று உடையான் - அன்பையுடைய அடியவன், - காலத்தால் - யமனாலும், காலபடரால் - யமது தர்களாலும், கரு மறலி குலத்தால் - கருங்கிற மூடைய யமனாத குலாயுதத்தாலும், ஆவி தொலைவனே - உயிர்ஒழிவனே? (எ - ற.) ஒழியான், முத்திபெறுவ ஜென்றபடி.

சிவபிரானுக்கு ஆட்பட்டவன் யமாதையின்றி நந்திபெறுவ ஜென் பதாம். காலன் - உயிர்களின் ஆயுங்காளைக் கணக்கிடுவன். தேவர்களை உயர்த்தினையாகவும் அஃதினையாகவும் சொல்லலா மாதலால், 'காலத்தால்' என அஃதினையாற் கூறினார். இனி, காலக்கடவுளாகவுமாம். (கடி)

கக. தானேவந் தென்னைத் தடுத்ததினை கெண்டானை

பானே பிறக்கு மெழுபிறப்பும் - வானிற்

சிறந்திருக்குஞ் தென்கருவைச் செல்வனையென் மூமன் மறந்திருக்கு மோவென் மனம்.

(இ - ஸ்.) தானே வந்து என்னை தடுத்து அடிமை கொண்டானை - (என் வேண்டுகோளில்லாமல்) தானாகவே வலியவந்து என்னைத் (தீயவழியிற்செல் வதைத்) தடைசெய்து [ஙல்லறிவதந்து] அடிமையாக்கிக்கொண்டவனுகிய, வானின் சிறந்திருக்கும் தென்கருவை செல்வனை - பெருமையினுந்திறப்புற் றிருக்குஞ் தென்கருவைக்கடவுளை, யானே பிறக்கும் எழு பிறப்பும் - நானாகவே (உட்வினையாற்) பிறக்கும் எழுவைக்பிறப்புக்களிலும், என் மனம் - எனது கெஞ்சம், எண்ணூலம் - தியாளியாமல், மறந்திருக்குமோ - மறந்துவிடுமோ? [மறநாது]; (எ - ற.)

பேருதவிசெய்த பெருமாளை யான் எப்பொழுதும் மறவே ஜென்றதாம், வாளில்சிறந்திருக்கும் - முத்தியலகத்திற் சிறந்துவீற்றிருக்கிற வென்றமாம். 'அழுபிறப்பும்' என்பதற்கு - இனித் தொடர்ச்சியாக கேரும் அழுபிறப்பு

திருக்கருவை வேண்டாது.

வரையிலும் என்றபடி; அன்றி, வினாப்பயனுள் சேரும் ஏழுவகைப்பிறப்புக் கல்வியில் என்றுமாக் எழுவகைப்பிறப்புக்களான-ஊர்வன, சீர்வாழ்வன, மாஞ்சம், பறவை, விலங்கு, தேவர், தாவரம் என்பவை. (கூ)

கன. மனமொழிந்து காம மயக்கொழிந்து மாருச்

கினமொழிந்து வாதனையுந் தேய்ந்தா—வினிய

குருக்களாய் வந்தடிமை கொண்டுவீ டிய்க்குஞ்  
திருக்களா வாழுஞ் சிவம்.

(இ - ஸ.) மனம் ஒழிந்து-(ஒருவன்) மனம் (பலவழியிலுள்ளென்று) தடு மாறுவதை ஒழிந்து [ஒருவழிப்பட்டு], காம மயக்கு ஒழிந்து - காமமயக்கங்கள் நீங்கி, மாரு சினம் ஒழிந்து - சிங்குதற்குதுரிய கோபமும் நீங்கி, வாதனையும் தேய்ந்தால் - பழையபயிற்சிவசத்தால் (இவற்றிற்) செல்லும் சினைவும் நீங்கி னுள், (பின்பு),—திரு களா வாழும் சிவம் - அழகிய களாவின்கீழ் நித்திய வாசஞ்செய்யும் பரமசிவம், இனிய குருக்கள் ஆய் வந்து-நல்ல ஆசாரியமூர்த்தி யாய் வந்து (காட்சிதந்து), அடிமை கொண்டு - (அவனை) அடிமையாக்கிக் கொண்டு, வீடு உய்க்கும் - மோகாத்திற் செலுத்தும்; (எ - ற.)

காமம் வெளுளி மயக்கம் என்னும் மூன்றுக்குறுங் தீவினைக்குக் கார யாய்ப் பிறவித்துன்பங்களைத் தருதலால், அவைஒழிதல் ஒருதலையாக வேண்டிற்று. அனுதியாகிய அவிச்சையும், அதுபற்றி யானைனமதிக்கும் அகங்காரமும், அதுபற்றி எனக்கு இதுவேண்டுமென்னும் அவாவும், அதுபற்றி அப்பொருளிற் செல்லும் ஆசையும், அதுபற்றி அதன்மறுதலையிற் செல்லுங் கோபமும் என வட நூலார் குற்றம் ஜூந்தென்றார்; தமிழ் நூலார் அவற்றுள் அகங்காரம் அவிச்சையிலும், அவாவதல் ஆசையிலும் அடங்குதலால், மூன் நென்பர். “காமம் வெளுளி மயக்க மினவழுமூன்று, மூங் கெடக் கெடுநோய்” என்றார் திருவள்ளுவரானார். காம மயக்கு - உம்மைத் தொகை. மயக்கு - முத னிலைதிரிந்ததொழிற்பெயர். வாதனை - வாசனை. இனியகுருக்கள் - நல்லதத் துவகூன ந்தைச் செவ்வையாக உபதேசிக்கும் ஆசிரியர். குருக்கள் - மரி யாதைப்பன்றை.

(கன)

காலு. சிவகருமஞ் செய்யார் திருநீறு சாத்தார்

தவாநிலையான் சைவநெறி சாரா—ரவனிதனிற்

காண்பரந்த பச்சைக் களாகிழுலைக் கைதொழு

ரேன்பிறந்தார் மாணிடரா யின்று.

(இ - ஸ.) அவனிதனில் - பூமியில், (ஸிலர்),—சிவகரும் செய்யார். சிவ ஆக்குடரிய அடிமைத் தொழில்களைச் செய்கின்றாரில்லை; திரு நீற சாத்தார்- மேன்மையான விபூதியைத் தரிக்கின்றாரில்லை; தவம் சிலை ஆம் சைவம் கெறி காரார் - உண்மையான நிலைமையாகிய சைவசமயமார்க்கத்தைச் சேருகின்றாரில்லை; காள் பரந்த - வாசனைவீசுகிற, பச்சை - பசுமையாகிய, களா - திருக் களாவின், சிழலை—, கை தொழார் - கைக்கப்பிற் தொழுகின்றாரில்லை; (இவர் ஸ்), இந்த - இப்பொருளு, மராணிடர் ஆய் - மணிதங்களாய், என் பிறந்தார்?

மாணிடப் பிறப்பெழுத்தற்குப் பயன் சிவகருமஞ்செய்தல் முதலியனவே யாதலால், அவற்றைச் செய்யாதவர் பிறப்புப் பயனற்ற தென்பதாம். சைவம்-சிவனைத் தெய்வமாகவடைய மதம். பசுமையென்னும் பண்புப் பெயர், சுறுபோய்த் தன்னெழுற்றிரட்டி ஜகாரம்பெற்றுப் பச்சையென சின்றது. கூதொழுதல்-அஞ்சலிசெய்து வணங்குதல், ஏன்-எவ்வளன்பதன் விகாரம்.

க. இன்று வருந்துயரங் தீர்க்கோ மினிச்சிலங்கள்  
சென்று வருந்துயரங் தீர்ப்பாரா—மென்று  
வருந்தாதே நெஞ்சே மலர்க்களாசி ஸ்மீ  
சிருந்தா எனுழிப்பா ஸிடர்.

(இ - ள.) நெஞ்சே - மனமே!—இன்று வரும் தயரம்-இன்றைக்குவரு கிற அன்பத்தை, தீர்க்கோம் - (கடவுளருளால்) சீங்கினேனும்; இனி சிலங்க சென்று வரும் தயரம்-இன்னும் சிலகாலங்கழித்து வரவிருக்குங் அன்பத்தை, தீர்ப்பார் ஆர் - (அப்பொழுது) எவர் நீக்குவர? என்று - என்றெண்ணி, வருக தாதே - வருக்கப்படாதே: மலர் களவின் ஸ்மீல் இருந்தான்-பூக்களையுடைய திருக்களாமரத்தின் ஸ்மீலில் எழுந்தருளியிருக்கின்ற கடவுள், இடர்-அன்பச் களை, ஒழிப்பான் - (எப்பொழுதும்) நிக்குவான்; (எ - று.)

‘இன்றவருந்துயர்’ என்றது - சம்சாரக்கிலேசத்தை; ‘சிலங்கன்சென்று வருந்துயர்’ என்றது - மரணவேதனையையும், மறுமைத்துன்பத்தையும்.

20. இடர்க்கடலுக் கோட மிதயவிருட் கிரவி  
யுடற்பக்கயை வேராறுக்கு மொள்வா—ஸிடப்புறத்தைச்  
சூல்வண்ண மேகச் சுரிகுழலுக் கீஞ்தருளும்  
பால்வண்ண நாதன் பதம்.

(இ - ள.) சூல் - கருக்கொண்ட [நீர்க்கொண்ட], வண்ணம் - கருநிற முடைய, மேகம் - மேகம்போற் கரிய, சுரி குழலுக்கு-கடைகுழன் ரகந்தலை முடைய உமாதேவிக்கு, இடம் புறத்தை - வாமபாகத்தை, சந்தர்ணும் - கொடுத்தருளிய, பால் வண்ண நாதன் - பால்போலும் வெண்ணமையான திரு சிறமுடைய கடவுளது, பசம் - திருவடி,—இடர் கடலுக்கு - பிறவித்துன் பமாகிய கடலைக் கடத்தற்கு, ஒடம் - புணையாம்; இதய இருட்கு - மனத்தி ஹுள்ள அறியாமையாகிய இருளை ஒழித்தற்கு, இரவி - சூரியனும்; உடல் பக்கயை - உடம்பாகிய விரோதியை, வேர் அறுக்கும் - அடியோடு அழிக் கிற, ஒள் வாள் - ஒளியையுடைய வாளாகும்; (எ - று.)

காரணகாரியத் தொடர்ச்சியாய்க் கரையின்றிவருதலால் ‘இடர்க்கடல்’ என்றார்; இது கூ - ஆம் பாட்டில் ‘நீண்டதுயர்’ என்றதும் இதுபற்றியே: ‘பிறவிப்பெருங்கட ஸ்த்தவர் ஸ்தார், இறைவ னடி சேராதார்’ என்றார் திருவள்ளுவனாகும். குலவண்ணமேகச்சுரிகுழல் - அன்மொழித்தொகை. திருக்கருவைச் சிவபிரானது திருமேனிவிறம் வெளுப்பு, ஒருபொருளிற் பல பொருளின் நன்மையை ஆரோபித்ததனால், பலபடப்புளைவனி; வடநாலார் உல்லேக மென்பார்.

இடப்புறத்தைச்சுரிதழுவுக்குாங்கது—பிருங்கின்னும் மாருவிவர் பரம சிவனோமாத்திரம் பிரதகவினாஞ்செய்யக்கண்ட பார்வதி தேவி தன்பதியை நோக்கி ‘முனிவர் என்னைப் பிரதகவினாஞ்செய்யாமைக்கு ஏது என்ன?’ என்ற வினவ, உருத்திரமூர்த்தி ‘இஷ்டசித்திபெற விரும்புவர் உன்னையும், மேரங்கும்பெற விரும்புவர் என்னையும் வழிபடுவர்’என்ன, அது கேட்ட சேலி பெருமானேடு பிரியாதிருக்குமாறு தவம்புரிந்து வாமபாகம் பெற்று ரெங்பதாம். (१०)

உ. பதமறிந்து வாய்பார்த்துப் பற்றுத் துல்ல

நிதமறிந்தாங் கிண்சொ வியம்பி—மதிகலங்கி  
நன்னாள் கழித்துவிட்டேனுதமுக வீங்கவீன  
யெங்நா வீனைப்பே ஸினி.

(இ - ஸ.) நாத—! முகவிங்க—! (நான்), மதி கலங்கி - அறிஷ்கெட்டு, பற்றுத் துல்லர் - ஒன்றக்கும்பற்றுத் துற்பர்களது. பதம் அறிந்து - சமயத்தைத் தெரிந்து கொண்டு, வாய் பார்த்து - (அவர்கள்) வாயிலை நோக்கிச்சென்று, இதம் அறிந்து - (அவர்களுக்கு) இனியது (இன்னதென்ற) அறிந்து, ஆங்கு - அதற்கு ஏற்ப இன் சொல் இயம்பி - இனிமையானசொற்களைச் சொல்லி, நல் நாள் - (எனது) கல்லூலையெல்லாம், கழித்துவிட்டேன்-வீங்கப் போக்கிவிட்டேன்; இனி—, உனை - உன்னை, எ காள்-எப்பொழுது, வீனைப் பேன் - தியானிப்பேன்? (எ - ற.)

“செல்வச் செருக்கர் தலைவாயில் தோறுக் திரிந்துதிரிந்து, அல்லற் றுயர் கொண் டிலோத்துவிட்டே னடியே வீனினியப், புல்லர்க் கெளிமை புக வரமற் காத்தருள் பூங்தடமு, மல்லற் பழனமுஞ் சூழ்க்கருவாபுரி வானவனே” என்றார் கலித்துறையந்தாதியிலும். பற்றுத் தோற்காத என்றுமாம். வாய் பார்த்து - அவர்கள் வாய்ச்சொல்லைப் பார்த்து என்றால் கொள்ளலாம். என்னுள் - பயன்படுத்தற்கு உரிய நாள். (११)

உ. இனிய வழுதை பிருங்களா வின்கட்

கனியைவளர் முக்கட் கரும்பைப்—பனியிமயக்  
கொம்பினெடுங் கண்டேன் கொடும்பாவ மோகவிடாய்  
வெம்புதுயர் கண்டிலேன் மேல்.

(இ - ஸ.) இனிய - இனிப்பான, அழுதை - அமிருதத்தை, இரு காலைன் கண் - பெரிய களாவின்கீழுள்ள, கனியை - பழுத்தை, வளர்-(அங்குத் தோன்றி) வளர்த்த, முக்கண் - மூன்றுகண்களையுடைய, கரும்பை—பனி இமயம் கொம்பினெடும் - குளிர்த் துமயமலையின்மகளாகிய பூங்கொம்பு போன்ற உமாதேவியுடனே, கண்டேன் - பார்த்தேன்; மேல் - பார்த்தபின்பு, கொடு பாவும் - கொடிய தீவினையாலாகிற, மோகம் விடாய் - மூர்ச்சையையுங் தொப்பதையுங் தருகிற, வெம்புதுயர் - கொடிய பிறவித்துன்பங்களை, கண்டிலேன் - கண்டேனில்லை; (எ - ற.)

"உள்ள தில்லுதென் றமைத்திடும் பொருளை புய்த்துணராக், என்ற கலவினிலினித்திடாக் களாகறுக் கணியைத், தெள்ளு செஞ்சமிழுக் கருவையிற் சினகரம் புகுந்து, மென்னான்சென்று காண்டறுக் தீர்ந்தது விடாயே" என்றார் பதிற்றப் பத்தந்தாதியிலும். அழுது, கனி, கரும்பு என்பன - சிவத்துக்கு உவமவாகுபெயர். உண்ணான்னை நாக்குக்கு இனிப்பைப்பத்தரும் அழுதம் முதலியனபோலக் கடவுள் தம்மைத் துதிக்கத்துதிக்க காவுக்கு இனிப்பைப்பத்தருதலினால், அவையாக உருவப்படுத்தினார். கனி என்றது - அப்பொழுதே நுகரலாம்படி பக்குவபலமாயிருப்ப தென்றபடி. கரும்பு என்றதற்கு ஏற்பக் கண்க்கறினார்; கண்ணற்ற கணுவுக்கும் நேத்திரத்துக்கும் பெயர். (22)

உ. மேலாம் பதத்தில் விடுவையோ வன்றியெனை

யேலா நரகத் திடுவையோ—சீலமிலா

வன்சித்த ரூள்ள மருவாக் களவீச

வன்சித்த மேதோ வுரை.

(இ - ஸ.) சீலம் இலா - கல்லொழுக்கமில்லாத, வல் சித்தர் - வலிய மனத் தையுடைய அடியரல்லாதவரது, உள்ளம் - மனத்தில், மருவா - சென்று சேராத, கள சச - களாவின்கீங்கிடவுனே! (நீ) — எனை - (உன் அடியவனுகிய) என்னை, மேல் ஆம் பதத்தில் - (எல்லாவுலகங்களுக்கும்) மேம்பட்டதான் முத்தியில், விடுவையோ - செலுத்துவாயோ? அன்றி - அல்லாமல், எலா காக்து இடுவையோ - தகாத[மிக்கொடிய] நரகலோகத்திற் போகவிடுவையோ? உன் சித்தம் - உனது மனம், ஏதோ - எதுவோ? (அறியேன்); உரை - சொல்லு; (எ - ற.)

தன்வசமின்றி உன்வசமாய் அடிமையான என்னை. நற்கதியிற்செலுத்து வது உனது பாரமே யென்றதாம். வன்சித்தர் - சிவத்தைவினைத்து கெஞ்சுரு காதவர். "பரகதிக்கே வைப்பையோ வறியேன் பெரும்பாதக்கேபோ, நரகதிக்கே வைப்பையோ வறியே நெங்குநானுறினுஞ், சரகதிக்கேசெல்விலட யாப் களாவுறைசங்கரனே, வரகதிக்கேற்ற நின்பாதாரவின்தம் வழுத்துவனே" என்றார் கலித்துறையந்தாதியிலும். (23)

உ. உரைகடந்த வேதத் துயர்வெற்பை யுள்ளங்

கரைகடந்த ஞானக் கடலை—விரிபு

மருக்கோல வண்டுதுகர் வண்களா சீழுற்

றிருக்கோயி விற்கண்டேன் சென்று.

(இ - ஸ.) உரை கடந்த - சொல்லனவை அதிக்கரியித்த, வேதத் து வேதங்களில், உயர்-சிறப்பித்துச் சொல்லப்படுகின்ற, வெற்பை-மலைபோன்ற தம், உள்ளம் கரைகடந்த - மனத்தின் எல்லையைக் கடந்த மேற்கென்ற, ஞானம் - அறிவுக்கு, எடவை-டட்டபோன்றதுமராயிய சிவத்தை, விரிபு-மலர்க்க

கி.வி

## திருக்கருவை வேண்பாவந்தாதி.

பூச்சனின், மரு-கறுஞ்சுத்தை, கோலம் வண்டு அழகியவண்டுகள், நகர் - உட் கொள்ளுதந்து இடமான், வள் களை - சிறந்த களாவின், நீழல் - நீழலில், திரு கோயிலில் - மேன்மையான திருக்கருவையாலயத்தில், சென்று - போய், வண்டேன் - தரிசித்தேன்; (எ - ஹ.)

வேதங்கள் அனங்தமாதலால், 'உரைகடந்தவேதம்' என்றார். சலியா கையும் பெருமையும் உயர்வும் பற்றி, 'வெற்பு' எனப்பட்டது. சீர்சிரம்பிய கடல்போல அறிவுறிரம்பிய தென்பது, குஞக்கடல் என்றதன் கருத்து. கோதுஇல்=கோவில்: இது கோயில் என யகாம் பெற்றுவந்தது, இலக் கணப்போலி. (உ.ச)

ஒ.டு. சென்றது காலன் சிதைந்த திளைமைநல

தின்றதுசா வென்று நினைந்துருகி—மன்றி

ஏடிக்கின்ற பால்வண்ணர் நாமமெண்ணு மாந்தர்

, படிக்கின்ற நாலெல்லாம் பாழ்.

(இ - ஸ்.) 'காலம் சென்றது - ஆயுள்ளாள் கழிந்தது; இளமைநலம் சிதைந்தது - இளம்பருவத்தின் கன்மை கெட்டது; சாவு நின்றது - (இனி) மர ஈம் வாற்பாலதாய் நின்றது.' என்று நினைந்து - என்றுள்ளீ, உருகி - மனம்தருகி, மன்றில் ஏடிக்கின்ற பால்வண்ணர் நாமம் எண்ணு - நடனசபையில் திருக்கிருத்தஞ்செய்கிற பால்வண்ணப்பெருமானது திருநாமங்களைத் தியானியாத, மாந்தர் - மனிதர், படிக்கின்ற—, நால் எல்லாம் - சாஸ்திரங்களெல்லாம், பாழ் - வீணைம்; (எ - ஹ.)

‘நால்களைக் கற்றறஞ்சுப் பயன் கடவுளைத் தியானித்தலே யென்றதாம். “கற்றறஞ்சுலாய பயனென்கொல் வாலறிவ, னாற்றுடொழாஅரெனின்” என்றார் திருக்குறளிலும். நாமம் - பெயர். நால் - சாஸ்திரத்துக்கு உவமவாகு பெயர்: பஞ்சினால் நாற்கப்படும் நால்போலாச் சொல்லாற் கோக்கப்படுதலாலும், நால் மரம் முதலியவற்றின் கோணைலைத் தீர்ப்பதுபோல மனத்தின் கோணைலைத் தீர்த்துச் செப்பஞ்செய்தலாலும் வந்த பெயர் என்று அறிக.

உ.கு. பாழிற் சமயப் படுகுழியில் வீழாம

ஆழி லெளைக்காத் துதவினைய்—காழி

வருமதலைச் சொற்கா மலர்ந்தமுக விங்கா

பெரும தலையாய பேறு.

(இ - ஸ்.) காழி - சீர்காழியில், வரு - அவதரித்த, மதலை - இளம்பருவ முடைய திருஞானசம்பந்தமுர்த்தி நாயனாரத, சொற்கு ஆ - திருப்பதிக்கச் சொல்லுக்காச, மலர்ந்த - முகம்மலர்ந்த, முகவிங்கா - லிங்கத்தில் முகமையைப் பெற்றவனே! பெரும - பெருந்தன்மையை யுடையவனே! பாழின் - பய ஏற்றனவாகிய, சமயம் - வெவ்வேறு மதங்களாகிய, படுகுழியில் - பெரும்

## திருக்கருவை வெண்பாவந்தாதி.

க்க

பள்ளங்களில், வீழாமல் - விழாதபடி, எனை - என்னை, ஊழில் - முறைப்படி, சாது - இரட்சித்து, தலை ஆய பேறு - (எல்லாப்பதவிகளிலுள்ள) சிறந்ததாகிய முத்தியிலகத்துப் பதவியை, உதவினுய்- (எனக்குக்) கொடுத்தாய் ; (எ-று.)

சமயம் - பெளத்தம், ஜஜுனம், பைரவம், காளாமுகம், ஜோகாயதம், சூனியவாதம் என்னும் ஆறென்றும் ; ஜோகாயதம், பெளத்தம், சமணம், மீமாஞ்சச, பாஞ்சாரத்திரம், பாட்டாசாரியம் என்னும் ஆறென்று கூறுவர். படுகுழி - யானை முதலியவற்றை உள்ளேவிழுங்குது அகப்படச்செய்யும் பெருங்குழி. சமயங்கள் தம்மிடஞ்சேர்ந்தவரை மீளவொண்ணுதபடி அகப்படுத்துவதால், படுகுழியாகக் கூறப்பட்டன. பெரும் - பெருமான் என்பதன் விளி; சுறுகெட்டதும், சுற்றயல் குறுகின்றும் - உருபு. ஊழில் - ஊழ்-வினையினின்றுங் காத்து என்றுமாம். (உ-ஈ)

உ. பேறுபெற்றேன் வாழ்ந்தேன் பிறருக் கிணியஞ்சே  
நூறுபெற்ற வேணியனுக் காட்பட்டே—நூறுவட்டஞ்  
கிஂதித்தே னெஞ்சிற் நிருக்களவைக் கைகூப்பி  
வந்தித்தேன் நீர்ந்தேன் மயல்.

(இ-ள.) ஆஹ பெற்ற வேணியனுக்கு . கங்காநதியையுடைய சடையையுடைய சிவபீரானுக்கு, ஆள் பட்டேன் - அடியவனுணேன்; நூறுவட்டம் . நூறுதாம், நெஞ்சில் - மனத்தில், சிங்கித்தேன் - (அவ்னைத்) திபானித் தேன்; திருக்களவை - (அவன் எழுந்தருளியிருக்கிற) மேன்மையான களாமாத்தை, கைகூப்பி - அஞ்சலிசெய்து, வங்கித்தேன் - வணங்கினேன்; (இதனால்), மயல்தீர்ந்தேன் - மயக்கம் நிங்கினேன்; பேறு பெற்றேன் - (நல்ல) பாக்கியத்தை அடைந்தேன்; வாழ்ந்தேன்-பெருவாழ்வு•பெற்றேன்; இனி—, பிறருக்கு - (யமன் பஞ்சேந்திரியங்கள் முதலிய) அயஸாருக்கு, அஞ்சேன் - (சிறிதம்) அஞ்சமாட்டேன்; (எ-று.)

நூறு-பலவென்னும் பொருள் உணர்த்திற்று. ‘நூறுவட்டம்’ என்பதைன் ‘வந்தித்தேன்’ என்பதோடுஞ் சேர்க்கலாம். மயல் - அவிச்சை. (உ-ஈ)

உ. மயக்கமொழி நெஞ்சே மதிமுகமு முன்று  
கயக்கமல மன்னதிருக் கண்ணும்—வியக்குநடை  
யன்ன வயற்கருவை யாரியன்று ஞந்தொழுதாற்  
பின்னைமக் குண்டோ பிறப்பு.

(இ-ள.) கெஞ்சே - (எனது) மனமே ! மயக்கம் ஒழி - கலக்கத்தை நீங்கு ; வியக்கும் நடை-அதிசயப்படத்தக்க [மிக அழகிய] நடையையுடைய, அன்னம் - அன்னப்பறவைகளையுடைய, வயல்-கழனிகளையுடைய, கருவை-திருக்கருவையிலுள்ள, ஆரியன் - சிறந்தகடவுளது, மதி முகமும் - பூர்ணாங்கிரன்போன்ற திருமுகத்தையும், கயம்-கமலம் அன்ன - சீர்சிலையிதழன்

தாமலரமலர்களைப் போன்ற, மூன்று திரு கண்ணும் - மூன்று அழகிய கண்களையும், தானும் - திருவடிகளையும், தொழுதால் - வணங்கினால், பின்னை - பின்பு, கமக்கு—, பிறப்பு - மறைஞனம், உண்டோ - உளதாகுமோ? (எ-ஆ.) —ஆகாது, மீளாவுவகமாகிய முத்தியைப் பெறலாம்.

குளிர்ச்சியும் ஒளியும் கண்டவர்கண்களைக் களிப்பித்தலும்பற்றி மதி - முத்துக்கும், செம்மையுக் தண்மையும் யென்மையும் அழகும்பற்றிக் கலைம் - கண்ணுக்கும் உவமை. பறிக்கப்படாமல் நிரிலேயுள்ள அன்றமலர்க்கத் தலர் என்பது தோன்ற, 'கய்க்கலம்' என்றார், 'வியக்கவுடை' என்றும், 'தாடோழுதல்' என்றும் பாடம் உண்டு. (உ-ஆ.)

உக. பிறந்த பிறப்பிற் பெரும்பயனை யோரா

திறந்தவுட வெண்ணிரந்த தென்ப—தறிந்திருந்துங்  
ான்டரும் பச்சைக்க களவீச வென்னுமன்  
மாணிடரா யேன்பிறந்தார் வந்து.

(இ - ஓ.) (சிலர்), இறந்த உடல் எண் இறந்தது என்பது அறிந்திருந்தும் - (தாங்கள் பிறந்தபிறந்த ஒரு பயனையும்பெருமல்) இறந்தபோன உடம்பு அளவில்லாததென்பதைத் தெரிந்திருந்தும், பிறந்த பிறப்பின் பெருபயனை ஒராது - தாம் பிறந்தபிறப்பின் பெரிய பயனை இன்னதென்று அறியாமல், கான் அடரும் பக்கை கள் ஈச என்னுமல் - மனமிகுந்த பக்கையாகிய களாவின்கீழ்க்கடவுளே என்று தியானியாமல், வந்து - (இவ்வுவகத்தில்) வந்து, மாணிடர் ஆய் - மனிதர்களாய், என் பிறந்தார்—? (எ - ரு.)

இதனைக் கீழ்ப் பதினெட்டாங்கவியோடு ஒப்பிடுக. (உ-க)

ஈ.0. வந்து மண்மஹுக்க மாற்றுமல் வல்வினையேன்

வெந்துயரம் பார்த்திருக்க வேண்டினைகால்-கொந்துமலரம்பினுன் மேனி யழித்தமுக விங்கவுனை நம்பினுர்க் கீதோ நலன்.

(இ - ஓ.) கொந்து மலர் அம்பினுன் - கொத்துக்களில் உண்டாகிற பூக்களை அம்பாகவுடைய மன்மதனது, மேனி - உடம்பை, அழித்த—, முகவிங்க! (நி). உங்கு - (எதிரே) உங்கு (தூசிசனந்தந்து), மனம் மறுக்கம் மாற்றுமல் - (எனது) மனத்தின் வெக்கங்களை ஒழிக்காமல், வல்வினையேன் - வலிய கருமத்தெயுடைய எனது, வெம்துயரம்-கொடிய அண்பங்களையே, பார்த்திருக்க-வண்டுகொண்டிருக்க, . வேண்டினை கொல் - விரும்பினுயோ? உனை நம்பி அர்கு - உன்னை நம்பிச் சரணமடைந்தவருக்கு, ஈதோ நலன் - இதானாலு (நி செய்யும்) நண்மை; (எ - ரு.)

மறுக்கம் - தொழிற்பெயர்; மறநா - பகுதி, கொல் - விலை, கொந்து - பூக்கொத்து; மெலித்தல். இன்மதனை மேனியழித்த வாலாறு:—திருக்கயிலா

யத்திற் பரமசிவன் சனசர்முதலிய நால்வருக்கு யோகங்கிலையை உணர்த்துதல் நிமித்தங் தாம் யோகங்கெய்துகொண்டிருக்ககூடிற் பிரம னேவலால் மஹம்பு களை எய்து தவத்தைக் கெடுக்கலுற்ற மன்மதனைச் சினந்து நெற்றிக்கண்ணை விழித்து அதன்கொருப்புக்கு இரையாய் உடம்பு ஏரிந்துபோம்படி செய்தன ரென்பதாம்.

(ஈ-ஒ)

உக. நலன்முந்து மூப்பதைந்து நாண்முந்து நோயாற் புலன்முந்து கண்புதையும் போதி— உலக விரைவியொடும் பால்வண்ணை வென்றென் முனையே மறுகியழைப் பேனேடி வா.

(இ - ஓ.) நலன் அழிந்து-ஏல்லாநன்மைகளுங்கெட்டு, மூப்பு அடைந்து-கிழுத்தனம் அடைந்து, நான் அழிந்து - நாணங்கெட்டு, நோயால் - வியாதி வினால், புலன் அழிந்து - ஜம்புலன்களும் தத்தமங்கிலைகெட்டு, கண் புதையும் போதில் - (யான்) கண்ணைழுதிக்கொண்டு இறக்கும்போதில், மறுகி - மனங்கலங்கி, பால்வண்ணை என்று என்று - பால்வண்ணனை யென்று பலதாஞ் சொல்லி, உன்னையே - உன்னையே, அழைப்பேன் - கூப்பிடுவேன்; (அப் பொழுது), உலகம் இறைவியொடும் - உலகங்களுக்கெல்லாங் தலைவியாகிய உமாதேவியுடனே, ஓடி வா - (ஏ) விரைந்து வந்தருளுவாயாக; (ஏ - று.)

எப்போதும் உன்னைத் துதித்துப்பழகிய பயிற்சியின் மிகுதியால் எனது அந்திமகாலத்திலும் நான் மறவாது உன்னைத் துதிப்பேனென்றாலும் கரணங்கள் ஒடுங்கி அறிவுசோர்கின்ற காலமாதலால் அப்போது பூர்ணசக்தியில்லாது துதிக்கும் என்தோத்திரத்திற்கும் மனவிரங்கிக் காட்சிதந்து யம்பாதையை விடுவித்து நற்கதியருளவேண்டுமென்று அப்போதைக்கு இப்போதே கூறு கின்றன ரெங்க; “குண்டகழுத்த கருவாபுரோ விறுதியிற் கூற்றுவன் கைப்படுநாள் வெருவா தழைத்திடுவேன் வரல்வேண்டும் விடுவிக்கவே” என்றார் கவித்துறையந்தாதியிலும். புலன் அழிதல் - கண்பஞ்சடைதல், காது கேளாதாதல் முதலியன.

(உக)

உ. ஓடுஞ் சகட்டி அருளைபோல் வட்டமிட்டுக் கூடும் பதத்திலெனைக் கூட்டாம— முடியருள் தூமலர்க்காச் சூழ்கருவைப் புண்ணியனே தூந்துளவன் ரூமரைக்கண் வைத்த சரண்.

(இ - ஓ.) பூ மலர் கா சூழ்-அழகிய பூக்களையுடைய சோலைகள் சூழ்க்க, கருவை - கருவையிலுள்ள, புண்ணியனே - கல்வினையின் வடிவமரகளுள்ள வனே! ஓடும் - விரைந்துசெல்லுகிற, சகட்டின் - வண்டியின், உருளைபோல். சக்கரம்போல, வட்டமிட்டு கூடும் - சமுன்று சமுன்று மீண்டும்வருகிற, பதத் தில் - பிறப்பு வழியிலேயே, எனை - என்னை, கூட்டாமல் - இனிச் சேர்க்காத

படி, பூதனவன் - பூக்களையுடைய திருத்தமாய்மாலையையுடைய திருமால், தாமரை கண் வைத்த - செந்தாமரைமலர்போலுங் தமது திருக்கண்ணை இட்ட அருச்சித்த, சரண் - திருவடியை, நாடி அருள் - (எனக்கு) வீரும்பி அருளு வாயாக; (எ - ற.)

“ஊசல் வடம்போ ஹர்ச கடம்போ லொழியாமே, நாச வடம்போ டாவிசமுன்றே நலிவேலே” என்றார் பிறரும். சகடி - ஶகடம். ‘பூந்துளை வன் தாமரைக்கண் வைத்த சரண்’ என்ற வரலாறு:—சலங்தராசரைனக் கொன்ற சக்கராயுதத்தை அரக்கர்முதலியோரை அழித்தற்குப் பெறும் பொருட்டுத் திருமால் சிவபெருமானை நாள்தோறும் ஆயிரந்தாமரைமலர்களைக் கொண்டு அருச்சித்து வழிபட்டுவருகையில், ஒருநாள் பரமசிவன் அவ்விடத் தூவினது அன்புநிலைமையைப் பரிசோதிக்க எண்ணி ஒருமலை மறைத் திட, திருமால் மனக்தளர்ந்து தமது செந்தாமரைமலர்போலுங் கண்களைப் பறித்து அருச்சித்தார் என்பது, கூர்மபூராணகதை. (நட.)

நட. சரண கமலங் தலைமேல்வைத் தாண்டு  
மரண பவமிரண்டு மாற்றிக்—கருணைசெய்து  
பேறுன தென்கருவைப் பெம்மா னைழித்தானே—  
மாரூ விதயமன மால்.

(இ - ஸ்.) பேறு ஆன - (அடியார்களது) பாக்கியமாகிய, தென் கருவை பெம்மான் - தென்கருவைச் சிவபிரான், கருணைசெய்து - திருவருள்புரிந்து, சரணகமலம் - தாமரைமலர்போலுங் தனது திருவடியை, தலைமேல்வைத்து - (எனது) சிரசின்மேல்வைத்து, ஆண்டு - (என்னை) அடிமைகொண்டு, மரணம் பலம் இரண்டும் மாற்றி - இறப்பு பிறப்பு என்னும் இரண்டையும் (எனக்கு). ஒழித்து, மாரூ - நீங்காத, இதயம் மனம் மால் - (எனது) இதய மெனப்படும் மனத்தின் மயக்கத்தை, ஒழித்தான் - நீக்கினான்; (எ - ற.)

பெம்மான் - பெருமான் என்பதன் மருஉ. மீறுதயம் என்னும் வட சொல்லுக்குப் புலன்களால் அபகரிக்கப்படுவதென்று பொருளாதலால், இதய மனமென்றார். இனி, மனம் புத்தி சித்தம் அகங்காரம் என்னும் நான்கு அந்தக் காணுங்களுள் சித்தம் மனம் என்பவற்றை ‘இதயம்’, ‘மனம்’ என்றதாகவுங் கொள்ளலாம். ‘அளித்தானே’ என்னும் பாடத்துக்கு - என்மனத்தில் என்றும் நீங்காத பக்தியை உண்டாக்கியருளினு ஜெனன்று பொருள். (நட.)

நட. மாலுண்டு நெஞ்சே வருந்துவதென் பால்வண்ணன்  
காலுண் டலர்சொரியக் கையுண்டு—நாலுண்டு  
வாழ்த்திடா வண்டு வரதன் களாவுண்டு  
தாழ்த்திடா முண்டே தலை.

## திருக்கருவை வேண்பாவந்தாதி.

ஒ.ஏ.

(இ - ள.) செஞ்சே - மனமே! (நீ), மால் உண்டு - மயக்கமடைத்த, வருங்கியவது - வருத்தப்படுவது, என் - எதற்காக? [வருங்கியவேண்டா மென்ற படி]; பால்வண்ணன் - பால்வண்ணப்பெருமானது, கால் - திருவடி, உண்டு - (புகவிடமாக அடைதற்கு) உள்ளது; அலர் சொரிய - (அதிற்) பூக்களை அருச் சித்தற்கு, கை உண்டு - (நமக்குக்) கை உள்ளது; நால் உண்டு - (அவன்பெரு மையை அறிவித்தற்குச்) சாஸ்திரங்கள் உள்ளன; வாழ்த்திட - (அவனைத்) துதித்தற்கு, நா-நாக்கு, உண்டு -; வரதன்-கேட்டவரங்களையெல்லாவிடோடுக் கிற அப்பெருமான் எழுந்தருளியிருக்கிற, களா - திருக்களாமரம், உண்டு - (திருக்கருவையில்) உள்ளது: தாழ்த்திட - (அதனை) வணங்குதற்கு, தலை யும், உண்டே - (கமக்கு) உள்ளதே; (எ - று.)

கடவுள் தன்னை வழிபட்டு ஈடுபடுவது மக்குத் திரிகாணங்களையுங் தந்து, மக்குத் தீக்கிணோவொட்டாது பாதுகாத்தற்கும் தான் சித்தலைக் கிருக்கையில் மெலிவதற்குக் காரணமொன்றுமில்லை யென்று தமது செஞ்சிந்து அறிவுறுத்தியவாறு. “வாழ்த்திடாவுண்டு பாவிக்கீட்டின்டு மண்ணீ ஹறத், தாழ்த்திடச்சென்னியுமுண்டு கண்டாய். தண்களவின்மல, ரூழ்த்திட நீழுறை வாரடியுண்டுனிரயம், வீழ்த்திடுவாருமுண்டோ நெஞ்சமேயென் மெலிவதுவே” என்றார் கலித்துறையங்தாதியிலும். வரதன் - சுட்டுப்பெயர் மாத்திரையாய் சின்றது.

(ஏ.ஏ.)

நாடு. தலையாப தென்கருவைத் தானுவே மேருச்  
சிலையாற் புரமெரித்த தேவே—யலக  
ஸ்தியவராங் தேவ ரமுதுண்ண நீதான்  
கொடியவிட முண்டதென்ன கூறு.

(இ - ள.) தலை ஆய-யாவர்க்குங்)தலைவனு, தென் கருவை தானுவே-தென் கருவைச் சிவபெருமானே! மேரு சிலையால்-மேருமலையை வில்லாகக் கொண்டு, புரம் எரித்த - திரிபுரத்தைச் சுட்டருளிய, தேவே - தேவனே! அலகு இல் - அளவில்லாத, அடியவர் ஆம் - (உன்) தொண்டர்களாகிய, தேவர் - தேவர்களெல்லாரும், அமூதுஉண்ண - அமிருதத்தை உண்ணாங்கிற்க, நீ - (அவர்களுக்குத் தலைவனுகிய), நீ, கொடிய விடம் உண்டது - கொடுக் தன்மையையுடைய விஷத்தைப் புசித்தது, என்ன - யாதுகாரணத்தால்? கூறு - சொல்லு; (எ - று.)

நீ வருங்கியாவது உன்னைச்சரணமடைந்த அடியார்க்கு அருள்செய்யுங் திறம் வியக்கங்பாலது என்றவாறு. தானு - ஸ்தானு; பிரளயகாலத்திலும் அழிவில்லாம விருப்பவன். விடமுண்டது - தேவர்கள் வேண்டுகோளினாலும் திருவருளினாலும் மென்க.

(ஏ.ஏ.)

ஈ. கூறு படுமதியக் கோடூரம் விண்ணுடைக்க  
நாறுமலர்த் தாஞ்சூர நாடுடைக்கப்—பேறுபெற்ற  
மாயவனுர் போற்ற வளருங் தமிழ்க்கருவை  
நாயகனு ராடு நடம்.

(இ - ள.) தமிழ் கருவை - தமிழ்வழங்குங் திருக்கருவையி லெழுங்க  
ருளிய, நாயகனூர் - (யாவர்க்குங்) தலைவராகிய சிவபிரான், ஆடும் - நாதனாஞ்  
செய்கின்ற, நடம் - திருநடனமானது,—கூறு படு - (உற்றைக்) கலை பொருக்  
திய, மதியம் - சங்கிரைனை அனிந்த, கோடூரம் - திருமுடி, விண் உடைக்க -  
மேலுலகத்தைத் தாக்கவும், நாறு மலர் தான் - மனம் வீசுகிற தாமரைமலர்  
போலுங் திருவடி, உரகம் நாடு உடைக்க - நாகங்கள் வாசங்குசெய்யுமிடமாகிய  
பாதாளோகத்தைத் தாக்கவும், பேறு பெற்ற - நல்லபாக்கியத்தைப்பெற்ற,  
மாயவனுர் - திருமால், போற்ற - புகழ்ந்து அதிச்து வணங்கவும், வளரும் -  
சிறப்புநறிருக்கும்; (எ - ற.)

இங்கைம் ஆடுதல் சருவசங்காராகாலத்திலென்க. “முடிகடந்தது கண  
கோளைக் கெடுமுகட்டினுக்கப்பாலு, மடிகடந்தது பாதலமேழினுக் கப்புறந்  
தனலோடுங், அடிகிடந்த கைகடந்தன திகந்தமாலூல் புகழ்க்களாலீசன்  
பொடிகிடந்த பான்மேனியன் றிருநடம்புகலுதற்கெளிதோ”, நாற்றடந்தோ  
டிசையெட்டிலுங் தட்டநாகளிக்குங்,—கூற்றடுந்தாளெமுபாதலம் போய்ப்  
புகக் கொன்றைநாறு, ஆற்றெழும்பொன்முடி யண்டகடாகமொளிக்களின்று,  
பாற்றிருமேனிக்களாலீசனாடும் பவுரி கொண்டே” என்றார் மற்றையுங்தாதி  
களிலும். பேறு - இவ்வாறு புகழ்தல் முதலியன செய்தற்கு ஏற்றது. ‘மாய  
னூர்’, ‘நாயகூர்’ என்றும் பாடமுண்டு. தமிழ் வளருங் கருவைநாயகனூர் நட  
மாடும் என்று கூட்டலுமாம். (ந.ஒ)

ந.ஒ. நடம்புரிதாள் போற்றிகின்ற நன்முனிய தென்றே  
விடங்கொடுமிழுக்கருவை யீசா—வடுங்கூற்றை  
வேலினுற் போர்மழுவால் வெல்லாமற் செங்கமலக்  
காலினுல் வென்ற கருத்து.

(இ - ள.) இடம் கொள்-பரப்பைக்கொண்ட, தமிழ் கருவை-தமிழ்க் கரு  
வையிலுள்ள, சசா-தலைவரேனே! அடும் - (மார்க்கண்டேயரைக்) கொல்லவந்த,  
கூற்றை-யமனை, வேலினுல் - வேலாபுதத்தினுலாவது, போர் மழுவால் - போ  
ருக்குஉரிய மழுவாபுதத்தினுலாவது; வெல்லாமல் - (பொருது) வெற்றிகொள்  
ஙாமல், செம் கயலும் காலினுல் - செந்தாமரை மலர்போலுங் திருவடியால்  
(உகைத்து), வென்ற - (நி) வெற்றிகொண்ட, கருத்து - எண்ணம், நடம் புரி  
தாள்-நடனஞ் செய்கிற அத்திருவடி, போற்றி சின்ற நல்முனியது என்றே  
வணங்கிவழிபட்டு சின்ற நல்ல அம்முனிவருடைய தென்றுதானே? (எ-ற.)

திருவடியைப்போற்றும் முனிவினா வருத்தத்தொடங்கிய மனை அத் திருவடியைக்கொண்டே வெல்லவேண்டு மென்று என்னி அதனுலேயே உதைத்து வென்றும்போலுமென்று கருத்து. ஊழ்வினையாற் பதினூறுபிரா யம்பெற்ற மிருகண்டுபுத்திராகிய மார்க்கண்டேயரென்பவர் கூற்றுவன்வக்கு காலபாசத்தாற் கட்டியிழுக்குங்காலத்துப் பரமசிவனைச் சரணடைய, அப் பெருமான் யமளைக் காலால் உதைத்துத்தன்ஸி முனிகுமாராகுக்கு என்றும் பதினூறுக்கு தீர்க்காயுசு கொடுத்தகுளின ரென்பது, வாலாறு. இக்கைதயான் அனுபவித்தேதிரவேண்டும் பெருவலீயதாகிய ஊழ்வினையையுங் தம் அடியார்க்குக் கடக்கச்செய்கிற கடவுளுத் திருவருஞ்சுடைமை விளங்குகிறது. ()

ந.அ. கருத்தழிந்து கன்மக் கலைமறந்து கண்டார்  
திருத்தனிவ னென்று வெறுத்துச்—சிரிக்கமுது  
காடுகுடி யேற்றுமுற் காத்துமுக விங்காவுன்  
ஞுடுகுடி யேற்றுவதே னென்று.

(இ - ஸ.) முகவிங்கா - முகவிங்கப்பெருமானே! கருத்து அழிந்து-மனக் குடும்பாறி, கன்மக் கலை மறந்து - செய்யுங்கொழிலின் வகைகளை மறந்து, கண்டார் விருத்தன் இவன் என்று வெறுத்து சிரிக்க - பார்த்தவர்யாவருங் கிழவன் இவன் என்றுசொல்லி இகழ்ந்து பரிசுசித்துச் சிரிக்கும்படி (கிழத் தனம் அடைக்கு இறந்தபின்பு, என்னை), முதகாடு குடி ஏற்றுமுன்-தொன்ற தொட்டு வருகிற மயானவனத்திற் கொண்டுபோய்ச் சேர்ப்பதன் முன்னமே, காத்து-கஷித்தகுளி, உன் காடு குடி ஏற்றுவதே - உனது உலகத்திற் சென்று சேச்செய்வதுவே, னன்று - நல்லது ; (ஏ - று.)

இப்பிறப்பில்தானே என்னைக் காத்துச் சிவலோகத்தை அடையச் செய்ய வேண்டுமென்பது, கருத்து. கருத்தழிதலுக் கன்மக்கலைமறந்தலும், முதுமையின் முதிர்ச்சியாலாவன. ‘காமக்கலைமறந்து’ என்றும் பாடம். (ஏ.ஈ.)

ந.க. னன்கவிஞர் னுகவிய னுவளித்து நாடோறுங்  
தன்கழுலே பாடுங் தரமளித்தா—னன்கவைத்த  
குலத்தான் ரென்பொதியத் தொல்லோன் ரூழுதமணக்  
கோலத்தான் ரென்கருவைக் கோ.

(இ - ஸ.) நல் கவத்தை - நல்ல (மூன்று) பகுப்பையுடைய, குலத்தான்-  
குலாயுதத்தை யுடையவனும், தென் பொதியம் தொல்லோன் தொழுத-  
தெற்கிலுள்ள பொதியமலையிலெழுங்கருளிய பழைய[பெரிய]அகந்தியருளி  
வர் வணங்கின, மணம் கோலத்தான் - திருக்கலியாணக்காட்சியை யுடைய  
வனுமாகிய, தென்கருவை கோ - தென்கருவைப்பிரான், நல் கவிஞர் கூ -  
(யான்) நல்ல பாடல்களைச் செய்யவல்ல புலவனும்படி, இயல் கா அளித்து -  
கல்வியோடு கூடிய நாகக்கை (எனக்கு)க் கொடுத்தகுளி, காள்தோறும் - எங்கா

ஞம், தன்கழலே பாடும் தாம் - தனது திருவடினயேயே புகழ்ந்துபாடுந்தன்மை அயடும், அளித்தான் - உண்டாக்கி யருளினுண்; (எ - ற.)

இரும்பை ரஸமிட்டுப் பொன் னுக்குவதுபோல ஜம்பொறிகட்குடிலக்கா சிக் கல்வெஞ்சனும்த்திரிந்த என்னைத் திருவருள் நோக்கன்செய்த திருத்திப் பணிகளான்டு எப்பொழுதும் தனது திருப்புகழ்களையே கவிபாடித்துகிக்குங் கவனசக்தியையுக் கொடுத்தருளினன் இறைவ னென்பதாம்; “அல்லும் பகலுமொழியாது தம்புகழாதரித்துச், சொல்லும்படிக்குக் கவிநாவளித் தெனைத் தொண்டு கொண்டார்” என்ற கவித்துறையங்தாதியும் கருதத்கக்குது. கவிக்கு கன்மை - சொல்லும் பொருளும் முதலியன இனியனவாகல். கவைத்த - கவைன்னலும் பெயரடியாப்பிற்கு குறிப்புப்பெயரெச்சம். கவை என்று-குலத்தின் தலைகளை. பரமசிவனுர் பார்வதீதேவியாரைத் திருமணஞ் செய்துகொன்றும்பொழுது எல்லா வுலகங்களிலுமிருக்கிற தேவர் முனிவர் முதலிய யாவரும் வந்துசேர்ந்து இமயமலையினிடத்து ஒருங்குதிரண்டதனாற் பூயி வடதிசைதாழ்ந்து தென்திசைசூயர, அதுகண்டு அனைவரும் இதற்கு என்செய்வதென்று அலமர, சிவபெருமான் தமக்குச்சமமான அகத்தியமகா முனிவரைநோக்கி ‘சீர்தாங் தெற்குப்பக்கத்து இருத்தற்கு உரியவர்’ என்று சொல்லி விடைகொடுத்து அனுப்ப, அவரும் சிவாஜ்ஞானைய மருமற் பொதிய மலைக்குப் போதுகின்றவர் உமாமகேவரர்களது திருமணங்கோலக்காட்சியைக் காணப்பெற்றிலேனேயென்று மிகவும் மனம்வருந்த, அப்பொழுது அவருக்கு உருத்திரூபர்த்தி தென்திசையிற் காட்சிகொடுப்போமென்று அருளிச்செய்து அங்கனமே பின்னர்த் தரிசனந்தந்தருளினுரென்பது இங்குக் குறித்த வரலாறு. (ஏ.க)

ச.ஓ. கோவா யமர் குழாம்போற்ற வரழ்தாலுக் கீவாய் நரகிடைப்போய்ச் சேர்தாலும்—பாவையிடத் தாண்டகையே தென்கருவை யையா வடியேற்கு வேண்டுதுன் பேரே மிக.

(இ - ஸ.) பாவை இடத்து - சித்திரப்பதுமைபோன்ற உமாதேவியை வாய்பாகத்திலுடைய, ஆண் தகையே - ஆண்மைக்குணமுன்னவனே! தென்கருவை ஜியா - தென்கருவை நாதனே!—(யான்),—அமர் குழாம் போற்ற - தேவர்கள்கூட்டம் துதிக்கும்படி, கோ ஆய் - (அவர்களுக்கெல்லாங்) தலைவனுகிய இந்திரனும், வாழுந்தாலும் - வாழுவதெற்றாலும், தீ வாய் - நெருப்பின் தன்மை [வெப்பம்] பொருந்திய, நரகிடை - நரகத்தில், போய் சேர்தாலும்—, அடியேற்கு - (உன்) தொண்டனுகிய எனக்கு, உன் பேரே - உனது திருக்கமே, மிக வேண்டுவது - (மனத்திலுள்ள சொல்லிலும்) மிகுங்கிருக்க வேண்டியது; (எ - ற.)

நான் எந்தனிலையைகடந்தாலும் உனது திருநாமசங்கிர்த்தனமொன்றையே வேண்டுவே வெண்பதாம். இதனால், சிவபிரானது வீஷ்யமான பக்தியின்பெருமையும், அப்பக்தியினிடத்துத் தமக்குன்ன வேண்டற்பாட்டின் அருமையும் தோன்றும். (எ. 40)

சக. மிகத்தேடு செம்பொன்னும் வேட்டமளை யானு  
மகப்பேறு மங்குதவுவாரா—பகைத்துறக்கிக்  
கையாற் கதையேந்திக் காலன் வரிற்கருவை  
யையாவென் ரேதா தவர்க்கு.

(இ) - ஸ.) கருவை ஜூயா என்று ஒதாதவர்க்கு - திருக்கருவைகளைதனே யென்று (ஒருதமாயினுஞ்) சொல்லித்துதியாதவர்களுக்கு, காலன் - யமன், பகைத்து - விரோதங்கொண்டு, உறக்கி - அதட்டிக்கொண்டு, கையால் கதை எங்கி - கையினால் (தனது) தண்டாயுதத்தை எடுத்துக்கொண்டு, வரின் - வங்தால், அங்கு - அப்பொழுது, மிக தேடு செம் பொன்னும் - அதிகமாத்தேடி. வைத்த சிவந்தபொன்னும், வேட்ட மனையாளும் - விரும்பி மனஞ்செய்து கொண்ட மனைவியும், மக பேறும் - புத்திரபாக்கியமும், உதவு - (அவ்யமனைத் தடுக்கு) உதவிசெய்தற்கு, வாரா - வரமாட்டாவாம்; (எ. து.)

வேட்ட, வேள் - பகுதி. பொன் பேறு என்னும் அஃநினைகளும், மனையாள் என்னும் உயர்தினையும் - அடிக்கி, மிகுதியினால் 'வாரா' என்னும் அஃநினை வினை கொண்டது. கருவை ஜூயனேயென்று ஒருக்காலாயினும் ஒதியவர்க்கு யமனால்நேரும் வருத்தம் ஒன்றும் உண்டாகாது என்பதாம். (ஈ. து.)

சுல. அவல விடக்கை யழியுமலக் கூட்டைக்

கவலை நிறைத்த கடத்தைப்—புவனிதொறும்  
வாளாச் சுமக்கும் வருத்தமொழி பால்வண்ண  
தாளா வயித்தியநா தா.

(இ) - ஸ.) பால்வண்ணு - பால்வண்ணனே! நாளா-திருவதியின் மஜினம் ஜயதையவனே! வயித்தியநாதா-வைத்தியநாதனென்னுங் திருநாமமுடைய வடை! அவலம் - வருத்தத்தைத்தருகிற, விடக்கை - மாம்சமயமானதும், அழியும் - (நிலையில்லாமல்) அழியும்படியான, மலம் கூட்டை - (ஆணவும் மாணையாமியம் என்னும் மூவகை) மலங்களையும் அடைத்துவைத்திருக்கிற கூண்டு போன்றதும், கவலை நிறைத்த கடத்தை - கிளேசங்களை சிரப்பிவைத்த பாத் திரம்போல இருப்பதுமான உடம்பை, புவனிதொறும் - உலகங்கள்தோறும், வாளா - வீணுக, சுமக்கும் - பரிப்பதலுவண்டாகிற, வருத்தம் - வருத்தத்தை, ஒழி - (எனக்குப்) போக்கியருள்வாயாக; (எ. து.)

எனதுபிறப்பை ஒழித்து முத்தியளிக்கவேண்டு மென்றதாம். முத்தி பெற விரும்புவார்க்குப் பலதுன்பங்களுக்கும் இடமான உடம்பு பாரமாகவும்

அவ்வடம்பை ஓம்புதற்குச் செய்யுக்கொழில்களைல்லாம் வீராகவுங் தோன்று மாதலால், இங்களங்கூரினார். ‘வினையின்வந்தது வினைக்குவிளொய்து’ புனைவனைநீங்கிருப்புவால் புறத்திடுவது, முத்துவிளிவுடையது தீப்பிணியிருக்காக, பற்றின்பந்றிடங் குற்றக்கொள்கலம், புற்றங்கரவிற் செற்றச்சேக்கை, அவைக்கவலை கையாறமுங்கல், தவலாவுள்ளங் தன்பாலுடையது, மக்கள் யாக்கையிது” என்றபடி மக்கள்யாக்கை தூயதல்லாததாகுங் தன்மையை முதலிரண்டடியில் விளக்கினார். புவனி - புவகமென்பதன் திரிபு. (ஈ)

**ஈ.** நாதனென் வந்துன்னை நானுடைந்தே ணீயுமெனை பாதரித்தெ இவள்ளுருக்கி யாட்கொண்டாய்—பேதித் திடைபோகத் தள்ளா தியற்கருவை நாதா கடைபோகக் காத்தல் கடன்.

(இ - ஓ.) இயல் கருவை நாதா - இலக்கணம் அமைந்த திருக்கருவைக் குத் தலைவனே! நான்—, உன்னை—, நாதன் என் - கடவுள்ளன்று என்னி, வந்து அடைந்தேன் - வந்து சரணமடைந்தேன்; சீயும்—, எனை - என்னை, ஆதரித்து - அன்புவைத்து, என் உள் உருக்கி - எனதுமன்றதைக் கரையச் செய்து, ஆள்கொண்டாய் - அடிமைகொண்டாய்; இடை - இடையில், பேதித்து - (நீ) மனம் வேறுபட்டு, போக தள்ளாது - (என்னை) அழிந்து போம்படி தள்ளிவிடாமல், கடைபோக - முடிய, காத்தல் - பாதுகாப்பது, கடன் - (உன்து) கடமையாம்; (எ - று.)

‘ஆதவென்ற ரண்ணாக்கி’ என்றும், ‘போதித்து’ என்றும் பாடமான போது - கதியற்றவென்று எண்ணி மனமிரங்கியென்றும், (தந்துவ ஞானத்தை) உபதேசித்து என்றும் பொருள்கொள்க.

**ஈ.** கடலுலக மண்டரண்டாங் காயழுவி ணீற்றி  
படலையுடன் முற்று மனிந்து—கூடலைதனிற்  
ரூழ்ச்சிலத் தென்கருவைத் தானு தமியலு  
யேழிசையாழ் வாசித் திடும்.

(இ - ன.) தாழ் சுடிலம் - தாழ்ந்த சடையையுடைய, தென் கருவை தானு - தென்கருவைச் சிலபிரான், கடல் உலகம் - கடலினாற் சூழப்பட்ட விலவுலகத்தையும், அண்டர் அண்டம் - தேவர்களது உலகங்களையும் காய் அழல்வின் - ஏரிகின்ற நெருப்பினால், நீற்றி-சாம்பலாம்படி ஏரித்து—துடை-ஆங்சாம்பலை, உடல் முற்றம்-உடம்புமுழுதும், அணிந்து - பூசிக்கொண்டு,— சடைதனில் - மயானமாகிய அவ்விடத்தில், தமியன் ஆய் - வேறுதுணையின் வாதவராய், ஏழ் இசையாழ் - சுப்தசரங்களையுடைய வீணைய, வாசித்திடும். வாசிப்பர்; (எ - று.)

அடலை - அடப்பட்டது; அடுதல் - ஏரித்தல். சடலை - சட்டெடரிக்கு ஷிடம். ஏழிசை - குரல், துத்தம், கைக்கொளை, உழை, இளி, விளரி, தாரம் அண்பன; இவற்றித்து ஏழுத்துக்கள் - சரி கம்பதனி என்பன. (ஈ)

சாரு. வாசித்தே னில்லை வரதன் சிவாகமத்தைப் பூசித்தே னில்லையவன் பொன்னடியை—நேசித்தே பொப்பனையாள் கேள்வனென வோதித் துதிக்கிலே னெப்படியா ஸ்டேறு வேன்.

(இ - ள்.) வரதன் - பரமஸிவனுல் அருளிச்செய்யப்பட்ட, சிவ ஆகமத்தை - சிவலித்தயமான (காமஸம்முதலிய இருபத்தெட்டு) ஆகமங்களு ளொன்றையும், வாசித்தேன் இல்லை - படித்தேனில்லை; அவன் பொன் அடியை - அவ்வெம்பெருமானது பொன்போலரிய திருவடியை, நேசித்து - அன்புவைத்து, பூசித்தேன் இல்லை - அருச்சித்து வழிபட்டே னில்லை; ஒப்பனையாள் கோவன் என - ஒப்பனையம்மையது கணவனென்ற, ஒதி - சொல்லி, துதிக்கிலேன் - துதித்தேனில்லை; யான் எப்படி ஈடேறுவேன் - னான் எப்படி கடைத்தேறுவேன்; (எ - று.)—ஈடேறுதல் · நந்கதிபெறுதல்.

‘நேசித்து’ என்பதை மத்திமதிப்பாகப் பின்வாக்கியத்திலுங் கூட்டுக.

சாரு. ஏறுவது கொல்லே ரெரிசுடலை யாடரங்கு . . .

குறைபுவித் தோன்மனிப்பூண் கோளரா—நாறு கரந்தை யணிகருவைக் காபாலிக் கென்பால் வரந்தரவே றண்டோ வகை.

(இ - ள்.) கருவை - திருக்கருவையி லெழுந்தருளிய, காபாலிக்கு - (கையிற்) கபாலத்தையுடைய பரமஸிவனுக்கு, ஏறுவது - ஏற்றிடத்தும் வாக னாம், கொல் ஏறு - கொல்லுந்தன்மையையுடைய விருஷ்டமாம்; ஆடு அரங்கு-நர்த்தனஞ்செய்யுமிடம், எரி சுடலை - ஏரிக்குமிடமான மயானமாம்; குறை - உடுக்கும்உடை, புலிதோல் - புலியின் தோலாம்; மனி பூண் - அழகிய இரத் தினுபரணம், கோள் அரா - உயிர்கொள்ஞாக்குதன்மையையுடைய நாகங்களாம்; அணி - அணியப்படும் மாலை, நாறு கரந்தை - வாசனைவீசுகிற கரந்தைச்செடி யின்மலராம்; (ஆகையால்), என்பால் - எனக்கு, வரம் தர - வரமாக (நான் வேண்டியதை)க் கொடுக்க, வேறு வகை உண்டோ - (அவருக்கு) வேறே வழி உள்தோ? (எ - று.)—இல்லை யென்றபடி.

வாகனம் முதலியவைகளில் ஒருவாற்றுவும் கிறப்புப்பெருத சிவபெரு மாண் எனக்கு எவ்வாறு வரந்தருவனென வியந்தவாறு; என்றது - விருஷ்ட பம் முதலியவற்றை எனக்குத் தந்து சாருப்பிய பதவியை எளிதில் அருளு வார் என்றதாம். வழக்கப்புகழிக்கீயணி; வடநாலார் நிக்தாஸ்துதி என்பர், “எருமையு மரையும் பெற்றமு மன்ன்” இதனால், எதென்றார். காபாலி - பாலியென்பதன் - ஸ்டெல்; கபாலம் - தலையோடு ஒருகாலத்திற் பிரமன் தானே முதந்தடவளென்ற கூறிச் செருக்குற்றிருக்கவில், சிவப்ரான் தாமேருதல்வரென்ற தெரிவிக்குமாறு திவ்வியகொருபத்தோடு எதிரின் தோன்ற, அவ்வயனது ஜங்காமுகம் ‘எனது நெற்றியினின்றுங் தோன்றிய ஸ்யோ முதல்வன்’ என்ற கூறிச் சிவனைப் பழித்தவளவில், அப்பெருமான் தமது அம்சமாகிய வயிரவரை கோக்கியருள், அவர் தமது இடக் கைவிரலின்

நகத்துநனியால் அவ்வைந்தாந்தலையைக் கொய்துவிட, அக்கபாலம் அப்படியே அவர்க்கையில் ஒட்டிக்கொள்ளுதலும், உருத்திரமூர்த்தி தருமத்தை உலகத்தவர் அறிச்து அனுஷ்டிக்குமாறு தாம் அனுஷ்டித்துக் காட்டும்படி வயிரவரை நோக்கி ‘இப்பாவங்தொலையப் பிச்சையெடுக்கவேண்டும்’ என்று உரைக்க, அவர் அங்குமே பலகாலம் பல தலங்களிலுள்ள சென்ற கைக்கபாலத்தோடு பிக்காடனஞ் செய்தன ரென்பது, வரலாறு. (சங்)

சுன். வகிர்மதியக் கண்ணியான் வானுதல்பா கத்தான்

புகர்முகக்கைம் மாவுரியைப் போர்த்தான்—முகரித்துத் தென்னு தெனுவென்று வண்டிரைக்குங் தென்கருவை யென்னுதன் வானேருக்க் கிறை.

(இ - ஸ்.) வகிர் மதியம் கண்ணியான் - பிளவுபட்ட சந்திரனைத் தலை யிற்கும் மாலையாக உடையவனும், வாள்நுதல் பாகத்தான் - ஓனியையுடைய நெற்றியையுடைய உமாதேவியை இடப் பக்கத்திற் கொண்டவனும், புகர் முகம் கை மா - புன்னிகளையுடைய முகத்தையுடைய துதிக்கையையுடைய யானையினது, உரியை - தோலை, போர்த்தான் - மேலே போர்த்துக்கொண்ட வனும், வண்டு - வண்டுகள், தென்னு தெனு என்று—, முகரித்து இரைக்கும்- மிகவும் ஆரவாரிக்கிற, தென்கருவை - தென்கருவையிலுள்ள, என் காதன் - எனது தலைவனும் ஆகிய சிவபிரானே, வானேருக்கு இறை - தேவர்களுக்கெல்லாம் தலைவனுவன்; (எ - று.)

வானுதல் - அன்மொழித்தொகை, உரி - உரிக்கப்படுவது; செய்ப் படுபொருள் விகுதி புணர்ந்து கெட்ட பெயர்: கெடாக்கால் உரிவை என்றாகும். முகரித்து இரைத்தல் - ஒருபொருட்பண்மொழி.

\* கைம்மாலீரியைப் போர்த்தகதை:—அருந்தவமியற்றிப்பெருவரம்பெற்ற ஜாகாரனைண்பவன் தேவர் முனிவர் முதலியோரை இடைவிடாது வருத்தித்துராத்த, அஞ்சியோடின அவர்களது பிரார்த்தனையாற் பரமசிவன் தம்மை எதிர்த்துப் போர் செய்யவந்த அவ்வசைனக் காலாலுதைத்துத் தன்னிக்கொன்று தோலை உரித்துப் போர்த்தருளின தென்றுமினும்; தாருவனமுனிவர் ஏவிய யானையினுட்சென்று உருத்திரமூர்த்தி உடல்பிளங்கு அதனுரிவை யைப் போர்த்துக்கொண்ட தென்றுமினுங்கொள்க. (சங்)

சுன். இறைப்பொழுது நீங்கா திருகண்ணு நெஞ்சுங்

. கறைக்களமுஞ் செஞ்சடிலக் காடும்—பிறைக்கொழுஞ்தும் புண்டரிக வாண்முகமும் ழுங்களவி னீழுலோ னெண்டராளப் புன்மூர தும்.

(இ - ஸ்.) ழுக்களின் னீழுலோன் - ழுக்களையுடைய (அல்லது அழிய) திருக்களாவின் னிழலிலுள்ள பரமசிவனது, கறை களமும் - விஷமுண்டு கறத்த திருக்கழுத்தம், செம் சடிலம் காடும் - காடுபோல அடர்ந்த சிவந்த கடையும், பிறை கொழுஞ்தம் - (அச்சடையில் அணிந்த) இளஞ்சங்கிரஹும், புண்டரிகம் வாள் முகமும் - தாமரைமலர்போல் அழிய ஓனியையுடைய

## திருக்கருவை வேண்பாவந்தாதி.

நூக்

திருமுகமும், ஒன் தரளம் புல் மூறும் ஒளியையுடைய முத்துப்போன்ற [வெள்ளிய] புன்சிரிப்பும்,—இரு கண்ணும்—(எனது) இரண்டுகண்ணையும், நெஞ்சும்—மனத்தையும், இறைபொழுதும்—கணப்பொழுதும், நீங்காது—(தனித்தனி) லிட்டுநிங்காது; (எ - ற.)

எப்பொழுதும் அக்கடவுளின் களம் மூதலியவற்றையே தரிசித்துத்தியானிப்பே என்றதாம். என்றது—உருவெளிப்பாடு காலுடைலை உட்கொண்டாகவுமாம். நீங்காது—ஒருமைப்பன்றை மயக்கம்; பால்வழுவுமைதி. (சா)

**சக.** மூரலாற் றளான் மூளரித் திருக்கண்ணூற்

காருலாஞ் சோலைக் கருவேசர்—நோலார்

சுட்டார்வெங் கூற்றை யுதைத்தார்தொல் வேளையெய்ய வொட்டா தெரித்தா ரூடல்.

(இ - ள.) கார் உலாம் சோலை கருவா ஈசர் - மேகங்கள்வந்து தவழப் பெற்ற [மிகுடயங்க்கு] சோலைகளையுடைய திருக்கருவையிலுள்ள சிவபிரான்—மூரலால்—(தமது புன்) சிரிப்பினாலும், தாளால்—திருவடியாலும், மூளரி—திருகண்ணல்-நெருப்புவடிவான அழகிய நெற்றிக்கண்ணினாலும்,(முறையே), நேரலர் ஊர் சுட்டார்—(தெவர்க்குப்) பகைவர்களாகிய அசரர்களாத முப்புரங்களை எரித்தார்; வெம் கூற்றை உதைத்தார்—கொடிய யமனை உதைத்துத் தன்னினர்; தொல் வேளை—தொன்றுதொட்டுவருகிற மன்மதனை, எய்ய ஒட்டாது—(மலரம்புகளைத் தும்மேல் மீண்டும்) தொடுக்கவொட்டாமல், உடல் எரித்தார்—உடம்பை எரித்தார்; (எ - ற.)

சிவபெருமான் செயற்கரிய தொழிலைச்செய்து தமதுசுறுப்புக்களாற் பகைவரை வலியோடுக்கும் பேராற்றல் படைத்தவ ரெண்பதாம். மூரலால் ஊர்சுட்டார், தாளால் கூற்றை உதைத்தார், கண்ணல்-வேளைஉடலெரித்தார் என முறையே இயைதலால், முறைநிரீநீறப்போந்தேள்கோள். நேரலர்—சேராதவர். வேள்-விருப்பம்; ஆண்பெண்களுக்கு விருப்பத்தையுண்டாக்குங்கடவுளுக்கு ஆகுபெயர்; இனி, கண்டாரால் விரும்பப்படுங் கட்டமுகுடையவ ஜெனினுமாம்: இச்சொல் முருகவேளுக்கும் பெயராக வழங்குதலுண்டு. இங்கு ‘எரித்தாருடல்’ என்றதனால், காமவேளை யுணர்த்திற் ரென்க. (சக)

ஞி. உடலி ஹயிரா யுயிர்க்குயிரா னைக்

கடலுலகெல் லாந்தேடிக் காணேன்—கொடியதொரு

புன்கருவை மாற்றிப் புரந்தவனைப் புண்ணியனை  
நன்கருவை யிற்கண்டே னன்.

(இ-ள.) உடலில் உயிர் ஆய்-எல்லாவுடம்புகளுள்ளுங் தங்குகிற ஜீவாத்மா வரய், உயிர்க்கு உயிர் ஆனாலே— அவ்வாண்மாக்களுள்ளும் மறைந்துதங்குகிற அந்தாத்துமாவுமாகிய பரமாத்மாவும், கொடியது ஒரு புல் கருவை - கொடுங்கண்மையையுடையதாகிய இழிவான பிறப்பை, மாற்றி—(தன் அடியார்களுக்குப்) போக்கி, புரந்தவனை— (அவர்களைக்) காத்தருளினவனும், புண்ணியனை— கல்வீஜையினவடிவரக உள்ளவனுமாகிய சிவபிரானை,—ஙான்—, கடல் உலகு

எல்லாம் - கடவாற் குழப்பட்ட சிலவுக்குமுறைதிலும், தேடி - தேடிப்பாற்றும், காணேன் - காணுதலனும், (பின்பு), நல் கருவையில் - கல்ல திருக்கருவுத்தலத்தில், கண்டேன் - தரிசித்தேன் ; (எ - று.)

உடலுக்குள் உயிர்தங்கியிருத்தல் போலப் பராமாத்துமா ஓவாத்மாவிலுள் விற்றிருத்தலால், 'உயிர்க்கு உயிரானுன்' என்றார். (இ०)

இட. நானே யறிந்தவனை நாடற் கெளிதாமோ  
கானேர் பசிய களாவனத்தான்—ஆனேயென்  
ஆள்ளச் சிலையை யுலைவாய் மெழுசென்றேவ  
மெள்ளக் கரைக்கா விடின்.

(இ - ஸ்.) கான் கேர் - வாசனைபொருந்திய, பசிய - பசுமையாகிய, களா வனத்தான் - திருக்களாவனத்தில் ஏழுந்தருளியிருக்குங் கடவள், தானே - தானுகவே [என்முயற்சியில்லாமலே,] என் உள்ளம் சிலையை - எனது மன மாகிய கல்லை, உலை வாய் மெழுகு எனவே - உலைக்களத்துத் தியிடத்திற் பொருந்திய மெழுகு உருகுவதுபோல, மெள்ள-மெதுவாக, கரைக்காவிடின் - உருகச்செய்யாவிட்டால், அவனை - அப்பிரானை, நானே-நானுகவே, அறிந்து-தெரிந்து, நாடற்கு - விரும்பியடைதற்கு, எளிது ஆமோ - எளியதாகுமோ ? (எ - று.)—ஆக தென்றபடி.

மெள்ள - மெல்ல வென்னுங் குறிப்பு வினையெச்சத்தின் போலி. (இத)

இட. விட்டேன் பரசமய மேவாது வேர்களைந்து

சுட்டேன்பொய்க் காமத் தொடர்பிபல்லாம்—பட்டதுதற்  
கைம்மா வரித்த களவீசை இனக்கருவைப்  
பெம்மானை யான்பணிந்த பின்.

(இ - ஸ்.) யான்—, பட்டம் - பட்டத்தையணிந்த, நதல் : நெற்றியை புடைய, கை - துதிக்கையையடைய, மா - யானையை, உரித்த - உரித்துத் தோலைப் போர்த்துக்கொண்ட, கள சசனை - களாமாத்தின் கீழ்க்கடவுளும், கருவை பெம்மானை - திருக்கருவைத்தலைவனுமாகிய சிவனை, பணிந்தபின் - வணங்கினபின்பு,—பர சமயம் - வேறு மதங்களை, மேவாது - விரும்பாமல், விட்டேன் - நீக்கிவிட்டேன் ; பொய் - வஞ்சனைக்கு இடமான, காமம்-காமத் தினது, தொடர்பு எல்லாம் - தொடர்ச்சி முழுவதையும், வேர் களைந்து - வேறோடு அறுத்து, சுட்டேன் - ஏரித்தேன் ; (எ - று.) (இ१)

இட. பின்னை தழுவுங் கணையேன் பெரும்பாந்தன்

மன் னு நெடுநாண் மலைவில்லே—னென்னே

பகைத்தவர்த முப்புரமோ பால்வண்ண நீயே  
நகைத்தெரிக்கப் போமே நமக்கு.

(இ - ஸ்.) பால்வண்ண-பால்வண்ணனே! பகைத்தவர் தம் முப்புரமோ- (தெவர்களை) விரோதித்த அசர்களது மூன்றுபட்டணமோ என்றால், நீயே நகைத்த ஏரிக்க - (வேறுதுணையில்லாமல்) சீமாத்திரமே புண்ணிரிப்புச்செய்து

## திருக்கருவை வேண்பாவந்தாதி.

கிளி

தகிக்க, போமே - அழிக்கபோய்விடுமே; (இப்படியிருக்க), மக்கு - உனக்கு, பின்னை தழுவும் கை - (கிறுஷ்ணவதாரத்தில்) சப்பின்னைப்பிராட்டியை ஆலிங்கனஞ் செய்த (திருமாலாகிய) அம்பு, என் - ஏதந்காக? பெரு பாந்தன் - பெரிய (ஆதிசேஷனன் னும்) பாம்பு, நெடு நாண் மன்னு - பெரிய காணி யாகப்பொருங்கிய, மலை வில்-மேருமலையாகிய வில், என்-ஏதந்காக? என்னே- (இவற்றைத்துணையாகக் கொண்டது) என்ன காரணத்தால்? (எ - ற.)

எல்லாம்வல்ல இறைவனை நீ திரிபுரசங்காரகாலத்தில் கைண முதலீய துணையை விரும்பியது, உனதுமாகயை யென்பதாம். பின்னை - ஒர் ஆயர்தலை வன்மகள்; இப்பெயர் கொண்ட அரசன்மகளொருத்தியும் உண்டு: அவளையுங் கண்ணன் மண்ணுசெய்துகொண்டான். ‘நமக்கு’ என்பதில், நாம் என்னும் உள்பாட்டுத் தன்மை உயர்வுதோன்ற முன்னிலையில் வந்தது; கிருக்கோவையாரில் “காமரவென்ற கண்ணேன்” என்ற செய்யுளில் “நாமரையாமத்தென்னே வந்து வைகி நயந்ததுவே” என்றவிடத்திலும், கம்பராமாயனத்தில் ஆரணியகாண்டத்தில் சூரியபண்ணைக்கப் படலத்தில் “செங்கயல் போல் கருநெடுங்கண்” என்னுஞ் செய்யுளில் “தாமரையுறையும், நங்கையில்லை நெருங் கடங்கவரோ நாமென்ன” என்றவிடத்திலும் போல: இடவழுவமைதி; இவ்வாறு கூறுதல் வழக்கத்திலுங்காண்க. நியே என்ற தற்கு ஏற்ப ‘நினக்கு’ எனச்சொல்லவேண்டும் ஒருமையிற் பன்மைவந்தது, ஒருமைப்பன்மையக்கம்; இதுவும், உயர்வுபற்றியதே. (ஏஏ)

நீசு, நமரங்கா டென்கருவை நாதனடு வெஞ்சூர்க்

குமரனுக்கா ளாய்ப்பணிந்த கோமான்—நமரக்  
கருங்கடனஞ் சண்ட களவீச னெண்ணஞ்  
மருங்கடரு மோதுபரும் வந்து.

(இ - ன்.) நமரங்கள் - நம்மவர்களே!—தென்கருவை நாதன்—, வெம் குர் அடு - கொடிய சூபதுமாசரானைச் சங்கிதத், குமரனுக்கு - முருக்கடவுளுக்கு, ஆள் ஆயு - அடிமையாய், பணிந்த-வணங்கின, கோமான் - தலைவன், தமரம் - ஆரவாரத்தையுடைய, கரு கடல் - பெரிய பாந்கடவில் தோன்றிய, கஞ்ச - விஷத்தை, உண்ட - புசித்த, கள ஈசன்—! என்றால் - என்றுகொன்னால், (பின்பும்), அயரும் - பிறவித்தன்பங்களெல்லாம், மருங்கு ஏஞ்சு தட்டருமோ - அச்சொன்னவரிடம் வந்துகேர்ந்து வருத்துமோ? [வருத்தாது என்றபடி];(எ - ற.)

‘குமரனுக்காளாய்ப்பணிந்தகோமான்’ என்றது, பரமசிவலுக்குச் சப்பிரமணியக்கடவுள் பிரணவப்பொருளுரைத்தை உட்கொண்டு. விஷத்தின் திறத்தாற் பாந்கடலும் வெண்மை நீங்கிக் கருமையடைந்ததென்பார் ‘கருக்கடல்ங்குச்’ என்றார் என்றாலாம்; கருமையை நஞ்சோடு கட்டு

தலுமாம். கமரங்கள்—நமர், நாம்-பகுதி, அம் - சாரியை; கன் - விகுதிமேல் விடுதி; ஈற்றயல் சீண்டதை, வினியூருடு.

**துமரன் தூபதுமனையட்டகதை:**—அச்சேன் மகளாகிய மாயையென் ஹும் பெயர்பெற்ற சாகையென்பவள் காசியபமகாமுனிவரைக் கூடிப்பெற்ற புத்திரர்களாகிய சூபதுமன், சிங்கமுகன், தாருகன் முதலான பல்லாயிரம் அசரர்கள் பரமிசிவைனக்குறித்து யாகமுந் தவமுஞ்செய்து அவரருளால் அன விறந்தவாங்களைப்பெற்றுச் செருக்குற்றுக் தமது குருவாகிய சக்கிரபகவா எது தீய உபதேசத்தால் இந்திரன் முதலிய தேவர்களைனவரோடும் போர் செய்த வென்று பற்பலவகையாக வருத்தினவளவில், அத் துன்பம் பொறுக்கலாற்று த தேவர்கள் திருக்கைலாயமடைக்கு பார்சிவைனத்தொழுது ஆதிசெய்து ‘தேவரீரைப்போல ஒரு புத்திரனை உண்டாக்கி அசரர்களை அழித்து எங்கள் துன்பத்தைப் போக்கிக் காத்தருளவில்வேண்டும்’ என்ற பிரார்த்திக்க, சிவபெருமான் அவ்வேண்டுகோளுக்கு இரங்கிக் குமாரக் கட விளை உண்டாக்கி அனுப்பியிருள், அவர் வீரவாகுதேவர் முதலான சிவ ஐத்திரர்களோடும், மற்றும்பல லட்சம் வீரர்களுடனும் போய் யுத்தஞ்செய்து, அவ்வசரர்களைனவரையும் அழித்துத் தேவர்களைக்காத்தனர் என்பதாம். (இசு)

**குடு. வந்தர மாட்டாய் பிரிவை மனக்கொண்டு**

நெந்து துயருமக்கு கல்குராவே—யைந்துதலை

நாக்கவைத்த பாம்பணியு நாதன்பால் வண்ணனமை  
நீக்கவைத்தா லெண்செய்வாய் நீ.

(இ - ஸ்.) வந்து அடர மாட்டாய் - (துணிவாய் எம்மை) வந்து சேர மாட்டாமல், பிரிவை மனம் கொண்டு - (எம்மை விட்டுப்) பிரிந்துபோவதை எண்ணி, நெந்து - தளர்த்து, துயர் உழக்கும் - துன்பப்படுகின்ற, கல்குராவே-வறுமையே!—ஜங்கு தலை - ஜங்குதலைகளையும், கவைத்த நா - பிளவுபட்ட [இரண்டு] நாக்குக்களையுமையை, பாம்பு - நாகங்களை, அணியும் - ஆபரண மாக அணிந்த, நாதன் பால்வண்ணன் - பால்வண்ணநாதர், நைமை - எம்மை, நீக்க வைத்தால் - (உண்ணினின்றும்) நீங்கும்படி திருவருள்செய்தால், (அப் பொழுது), நீ—, என் செய்வாய் - யாதுசெய்வை? (எ - று.)

சிவபிரான் அருள்செய்வராயின், இருந்தவிடங்தெரியாத ஒழிவாய், என்பதாம். அடரமாட்டாய் - முற்றெரச்சம். கல்குராவு - தொழிற்பெயர்; கல்கூர் - பகுதி; கல்குர் எனக் குறகினது - விகாரம்; அ - சாரியை, வ்-சக்கி, உ - விகுதி.

(கிடு)

**குகூ. நீயேவங் துற்ற நெந்துயரங் தீர்த்திலையே**

ஞேயைன் யார்புரங்து நாட்டுவோர்—போயிருவு

ராங்களவா வண்ண மழுலுருவாய் நீண்டுவளர்

தூங்களவினுதா புகல்,

## திருக்கருவை வேண்பாவக்தாதி.

நூட்

(இ - ள.) இருவர் - பிரமவித்துங்கள், போய் - சென்று, அளவாவண்ணம் - (அடிமுடிகளை) அளந்து காணவொண்ணுதபடி, ஆங்கு - அக்காலத்தில், அயல் உரு ஆய் - அன்றபிழம்பின்வடிவமாய், நீண்டு வளர் - நீட்சியாகவளர்ந்த, பூ களவின் காதா - பூக்களையுடைய களாவின் கீழ்க்கடவுளே! நீயே வந்து - நீயாகவே வந்து, உற்ற நெடு துயரம் - (யான்) அடைந்த பெரிய பிறவித்துன்பங்களை, தீர்த்திலையேல் - நீக்காமற்போனால், காயேனை - ஆய்போற்கடைப்பட்ட என்னை, யார் - வேறுயார், புரந்து - காத்து, நாட்டுவார் - (நந்ததியில்) நிறுத்துவார்? புகல் - சொல்லு; (எ - று.)

எவரும் இலர் என்றபடி, துயரம், அம் சாரியை, ஏரு - ரூபம், ஏல் - என்னில்; மருஷ.

(ஒன்)

**ஒன். புகழ்ந்திடுவேன் யானே புவியேழு மாய**

ஞகழ்ந்திடவுங் கானை வடிக—ஞுகந்தோறுக்

தோற்றமுக நான்காற் சுருதிக் கவியிரிஞ்சன் .

சாற்றமுக விங்கா தா.

(இ - ள.) சுருதி கவி விரிஞ்சன் - வேதங்களைப் பாராயண்டு செய்கிற பிரமன், தோற்றும் முகம் நான்கால் - தோன்றிய (தனது) நான்குமுகங்களாலும், உகந் தோறும் - எல்லா யுகங்களிலும், சாற்றும் - அதிக்கின்ற முக விங்காநாதா! மாயன் - மாயையையுடைய திருமால், புவி ஏழும் - கீழேழுல கங்களையும், அகழ்ந்திடவும் - (பன்றிவடிவமாய்த்) தோண்டிச்சென்று தேடிப் பார்க்கவும், கானு - காணமாட்டாமற்போன, அடிகள் - (உன்னு) திருவடிகளை, யானே - எளிய அடியேனே, புகழ்ந்திடுவேன் - துதித்திடவல்லவன்? (எ - று.)

உகந்தோறுஞ் சாற்றுமென இயையும். கருவைப்பிராணைப் பிரமதேவர் வணங்கித் துதித்தலை “சதுரானனானுங் திருகெடுமாலுஞ் சதமகலுங் கதிராயிரம் விரிக்குஞ் சட்டோனுங் கலாதரானும், அதிரார்க்கலிக்கின்றையுங் தொழுதேத்தவருள்புரிந்தோன், முதிரா முகிழ்மூலை யொப்பனை கேள்வன் முகவிங்கனே” என்னுங் கவித்தறையங்காதிச் செய்யுளாலும் அறிக. (ஒன்)

**ஒன். முகவிங்க நாதா முழுதுங்காத் தோம்பும்**

புகவிங் கடியனுக்குன் போலச—சகதலத்திற்

காருண்ட சோலைக் கருவேச ரீயன்றி

பாருண்டு சொல்வா யறிந்து.

(இ - ள.) கார் உண்ட்சோலை கருவா சச - மேகங்களை அளாவுகின்ற [மிக உயர்ந்த] சோலைகளையுடைய திருக்கருவைக்குத் தலைவனே! — முக விங்காநாதா! அடியனுக்கு - (உன்) தொண்டனுகிய எனக்கு, இங்கு - இவ் வுலசில், முழுதும் காத்த ஒம்பும் புகல் - முழுவதும் ரக்கித்தருளுகின்ற தஞ்சு

யாக அடையப்படும் பொருள், சிலுன்றி-நியேயல்லாமல், உன்போல—, சகத வத்தில் - இங் நிலவுகத்தில், யார் உண்டு - வேறே யாவருளர்? அறிந்து சொல்வாய் - தெரிந்து சொல்வாயாக; (எ - ற.)

காருண்ட சோலை - கருவைபொருங்கிய சோலை யென்றுமாம். (இசு)

கீ. அறியேன்மற் குறுந்து மரும்பொருளே யென்றுங்  
குறியே னெழுத்தைந்துங் கூறேன்—வறிதே  
பிறக்கலுத்தேன் நென்கருவைப் பெம்மானே மீன்  
பிறக்கலுத்தே னென்செய்தே னிபான்.

(இ - ள.) தென் கருவை பெம்மானே - தென்கருவைத்தலைவனே ! மற்ற ஒன்றும் அறியேன் - (இவ்வகச்து இன்பதுன்பங்களையேபன்றி) வெளிருன்றையும் அறிகிறேனில்லை; அரு பொருளே என்றும் குறியேன் - அறிவதற்கரிய தக்குவைப் பொருளையே எப்பொழுதும் ஆராய்கின்றேனில்லை; எழுத்து ஜிக்கும் கூறேன் - ஸ்ரீ பஞ்சாங்கரமந்திரத்தை உச்சரிக்கிறே னில்லை; வறிதே-ஒரு பயனுமில்லாமல்வீனாக, பிறக்கு - பலவிறப்பெடுத்து, அலுத்தேன் - சலித்துப்போனேன்; மீன் - மின்டும், இறந்து - (அப்பிறப்புக்கள்தோறும்) மரித்து, அலுத்தேன்—; யான்—, என் செய்தேன் - வேறெந்ன கன்மையைச் செய்தேன்? (எ - ற.)

ஒன்றையுஞ் செய்தேனல்லே னென்றபடி. உய்யும்வகை ஒன்றுமில் லாத என்னை அருளாற் கூக்கவேண்டு மென்பதாம். (கு)

கீ.0. என்செயலுஞ் ரூளி லினியமலர் சாத்துவதே  
யுன்செயலென் முன்ப மொழிப்பதே—மின்புரையும்  
வேணியப் பதென்கருவை வேங்தே யனலேந்தும்  
பாணியாய் வேதாதி பா.

(இ - ள.) மின் புரையும் வேணியாய் - மின்னலையொத்துச் செம்மையாய் விளக்குகிற சடையையுடையவனே! தென் கருவை வேங்தே - தென் கருவைக்குத் தலைவனே! அனால் எந்தும் பாணியாய் - செருப்பையேந்தின இடத்திருக்கணயையுடையவனே! வேத அதிபா - வேதங்களுக்குத் தலைவனே! என் செயல் - எதை தொழில், உன் தாளில் - உனது திருவடிகளில், இனிய மலர் சாத்துவதே - இனிப்பான பூக்களை இட்டு அருச்சிப்பதுவேயாம்; உன் செயல் - உன்தொழில், என் துன்பம் ஒழிப்பதே - எனதுன்பங்களைத் தீர்ப்பதுவேயாம்; (எ - ற.)

“களவீச மெலியவரும், ஏத மகற்றுவ துங்கடன் எங்கட னெத்துவதே” என்றார் கலித்துறையந்தாசியிலும். (கீ.0)

கீ. பாகம் பழுத்த பவளாக் குணக்குன்றே.  
மோகங் கடந்த முதல்வனே—யாகமறு

லாய்கருவை யானே யமலா வடியேனித்  
தாய்கருவை யானே சரண்.

(இ - ஸ்.) பாகம் பழுத்த - இடப்பக்கங் கணிந்த [உமாதேவி வாசன் செய்யப்பெற்ற], பவளம் - பவழமயமான, குணம் - திருக்கவியான குணங்கள் நீரம்பிய, குன்றே - மலைபோன்றவனே! மோகம் கடந்த - மாண்யயைக் கடந்துநின்ற, முதல்வனே - முதற்கடவுளே! ஆகமம் நூலாய் - ஆகம சாஸ் திரங்களையுடையவனே! கருவையானே - திருக்கருவைக்கடவுளே, அமலா-குற்றமற்றவனே! அடியேனை - (உன்) அடியஞ்சிய என்னை, தாய் கருவையானே - தாயின்கருப்பத்தில் (மீண்டும்) வைத்திடாதவனே! சரண் - (நீயே எனக்குத்) தஞ்சம்; (எ - று.)

சிவபெருமானது திருநிறஞ் செம்மையாதலால், ‘பவளக்குன்று’ என்றார்; “வலப்பாகஞ் செழும்பவளச் சோதியென்ன வாணீலச் சோதியென்ன மற்றப்பாகங், கலப்பான திருமேனி” என்றார் பிறகும். எல்லாவற்றையும் பொறுத்தலும், சலியாமையும், அளவிடப்படாத பெருமையும், யாவராலும் அறியப்படும் உயர்ச்சியும், தன்னை யடைந்தவர்களுக்கெல்லாம் எப்பொழுதும் பயன்கொடுக்குந் தன்மையும், அழித்தற்கருமையும் முதலிய குணங்கள்பற்றி, ‘குணக்குன்று’ எனப்பட்டது. குன்றுபோன்றவனை ‘குன்று’ என்றது, உபசாரவழக்கு. ‘தாய்கருவையான்’ - பிறப்பில்லாமல் முத்திபெறுமாறு அருள் பவனென்று கருத்து. கரு - கர்ப்பமென்னும் வடமொழியின் திரிபு. (கக)

கூ. சரணம் விதியின் றலையழித்தாக் கந்தீர்  
பரம கதியருட்கண் பார்க்கிற—நிருஷ்டியார்  
வன்பிறவித் துன்பமெல்லா மாற்றமுக விங்காவென்  
புன்பிறவித் துன்பமெல்லாம் போம்.

(இ - ஸ்.) விதியின் - பிரமதேவனது, தலை - (ஐந்தாவது) சிரசை, அழித்து-கொட்டு, ஆக்ம் தீர் - (அவனது) செருக்கைப் போக்கியருளின், பரமகதி - (யாவர்க்குஞ் சிறந்த) புகலிடமாகவுள்ளவனே! திரு அடியார் - மேன்மையான (உனது) தொண்டர்களின், வல் பிறவி துன்பம் எல்லாம் - வலிய பிறப்புத்துயரங்களெல்லாவற்றையும், மாற்றும் - போக்குகிற, முக விங்கா!—சரணம் - (நீயே எனக்குத்) தஞ்சம்; அருள் கண் பார்க்கின் - (நீ என்னை உனது) அருளோடு கூடிய திருக்கண்ணாற் (சற்றே) பார்த்தருளி னால், என் - எனது, புல் பிறவி துன்பம் எல்லாம் - இழிவான பிறப்புத்துன் பங்களெல்லாம், போம் - போய்விடும்; (எ - று.)

அவ்வாறு பார்த்தருள வேண்டுமென வேண்டியபடி. ‘விதியின் றலையழி வாக்கந்தீர்’ என்ற பாடத்துக்குப் பொருள் நெரு விளங்கவில்லை. (கக)

கூசு. போத மறியேன் புகன்றகவி விண்ணப்ப  
மேதுங் திருச்செவிபி லேறுமோ—சீதாவிலாத்  
திங்க எணியுங் திருச்சடைமேற் புன்பூளை  
தங்கவணி யுங்கருவே சா.

(இ - ள.) சீதம் விலா - குளிர்ந்த விலைவையுடைய, திங்கள் - சந்திரைன,  
அணியும் - தரித்த, திரு சடைமேல் - அழகிய ஜடையின்மேல், புல் பூளை-  
இழிவான பூளைச்செடியின்மலரை, தங்க - தங்கும்படி, அணியும் - குடின,  
கருவா சசா - திருக்கருவைத்தலைவனே! போதம் அறியேன் - தத்துவ  
ஞானத்தை அறியாத யான், புகன்ற - சோன்ன, கவி - பாடல்களாகிய, விண்  
ணப்பம் - வணக்கத்தோடு சொல்லுஞ் சொல், ஏதும் - சிறிதாயினும், திரு  
செவியில் - அழகிய (உனது) ஓதுகளில், ஏறுமோ - கேட்கப்படுமோ?  
(எ - று.)

திங்கள் அணிந்த திருச்சடையிற் பூளைமலரையும் அணிதல்போலத்  
தத்துவங்களைகளின்த சம்பந்தர் முதலிய மெய்யடியார்கள் பத்தியோடு திரு  
வாய்மலர்ந்தருளின திருப்பதிகங்களைக் கேட்டருளின திருச்செவிகளில்  
அறிவில்லாத எனது புன்சொல்லியுங் கேட்டருள்ள வேண்டுமெனப் பிரார்த்  
தித்படி; “ஏத்தியமூர் தமிழ்மாலை சாந்து மினையடிக்கென், ஞத்தரும்  
புன்சொற்றெடுடை புனைவாய் செம்பொன்னுட்டிலைந்து. காத்தரு நாண்மலர்  
குடும் புரிசடைக்காட்டெடருக்கம், பூத்தருமாலை புனைகளாலைச் பூராந்தகனே”  
என்றார் கவித்துறையந்தாதியிலும், விஜ்ஞாபநம் என்னும் வடமாழி -  
பிராகிருதபாவையில் ‘விண்ணுணம்’ எனத் திரிந்து, தமிழில் ‘விண்ணப்பம்’  
எனச் சிதைத்துவந்தது.

(கூசு)

கூசு. சாதன் முடுகிற ரணைமறந்து நாவிறங்கு  
மாதுயரிற சற்றும் வழுத்தறியே—ஞத்தினு  
லப்பொழுதைக் கிப்பொழுதே யன்பால் வழுத்துகின்றே  
னூப்பனையாள் பாகா வுனை.

(இ - ள.) ஒப்பனையாள் பாளா - அழகையுடைய உமாதேவியை இடப்  
பக்கத்திற்கொண்டவனே!—சாதல் முடுகின் - மரணம் நெருங்கினால், தனை  
மறந்து - தன்னைத் தானே மறந்து, நா இறங்கும் னாக்குப் பேச ஏழாமல்  
மெலிந்துபோன்ற, மா தயரில் - பெருந்துண்பம் நேரும் அக்காலத்தில்,  
சற்றும் - சிறிதும், வழுத்த அறியேன் - (உன்னைத்) தகிக்க அறியமாட  
பேன்; ஆதலினால்—, அப்பொழுதைக்கு - அக்காலத்து நந்ததியளித்துக்  
காக்கும்பொருட்டு, இப்பொழுதே—, அன்பால் - பக்கியினால், உளை  
உன்னை, வழுத்துகின்றேன் - தகிக்கிறேன்; (எ - று.)

எனது கரணங்கன்யாவும் வலியொடுக்க உயிர்போகின்ற அந்திமகாலத்  
தில் நின்னைக்கினைப்பது அரியதொருகாரிய மாதலால், அக்காலத்து என்கைய  
லூக் கருதாத மறுபிறப்பில்லாதபடி அஞ்சாதேயென்று அபயமளித்த சினது

## திருக்கருவை வேண்பாவந்தாதி.

நீலக.

திருவடிகளைத் தந்தருளவேண்டுமென்று வேண்டியவாறு. “எய்ப்பென்னை வந்து விலியும்போ தங்கேது நானுன்னை வினைக்கமாட்டேன், அப்போதைக் கிப்போதே சொல்லி வைத்தேன் அரங்கத்தரவினைப் பள்ளியானே” என்றார் பிறபெரியாரும். தன்னை மறத்தல் - தன்வசந்தப்புதல். வழுத்தறி யேன் - விகாரம். (க.ஈ.)

**கூடு.** உனைத்துதித்த நாவா ஹ்ருதியென்றோர் தெய்வங் தனைத்துதியேன் சென்னியுறத் தாழேன்—நினைத்துக்கொயுஞ் சிந்தியேன் வாழ்த்தேன் திருக்களவி னுயகனே வந்தியேன் பற்றேன் மனம்.

(இ - ஸ்.) திருக்களவின் நூயகனே - திருக்களாவின்கீழ்த் தலைவனே!— உறுதி என்று - (எனக்கு) கன்மையைத்தரும் பொருளென்று என்னி, உனை அதித்த நாவால் - உன்னைத் தோத்திரஞ் செய்த நாக்கினால், ஒர்தெய்வந்தனைவேரேரு தெய்வத்தை, தினை துணையும் - தினையளவும், துக்கியேன்-தோத் திரஞ்செய்யமாட்டேன்; சென்னி உற தாழேன் - (என்) தலை அத்தெய்வத் தின் அடியிற் பொருந்த நமஸ்கரிக்கமாட்டேன்; சிந்தியேன் - தியானிக்கமாட்டேன்; வாழ்த்தேன் - வாழ்த்தமாட்டேன்; வந்தியேன் - கைகூப்பித்தொழுமாட்டேன்; மனம் பற்றேன் - மனம்பொருங்கி நினைக்கவும் மாட்டேன்; (எ - று.)

உறுதியைத் தருவதனை ‘உறுதி’ என்றது, காரியவாகுபெயர். தினை - ஒருவகைத் தானியம்; இது, சிறுமைக்குக் காட்டுவதொரு அளவை. (க.ஈ.)

**கூகு.** பற்று தழுற்சுடலை மன்றிற் பதமெடுத்துச் சுற்று பவுரிகொளுஞ் தூயோனே—கொற்றவனே மட்டொழுகும் பூங்களா வள்ளலே யென்றுவரக்கின் விட்டொழிந்து போமே வினை.

(இ - ஸ்.) ‘தழல் பற்று - நெஞ்ருப்புப் பற்றி ஏரிகின்ற, சுடலை - மயான வனமாகிய, மன்றில் - நடனசபையில், பதம் எடுத்து - ஒருகாலைத் துக்கிக் கொண்டு, சுற்று பவுரி கொளும்-தானே சுழன்று சுழன்று வருதலாகிய பவுரி யென்னுங் திருக்க-த்தை ஆடுகின்ற, தூயோனே-பரிசுத்தகுணமுடையவனே! கொற்றவனே - வெற்றியையுடையவனே! மட்டு ஒழுகும் - தேன்பெருகு கிற, பூ - பூக்களையுடைய, களா - களாவின்கீழுள்ள, வள்ளலே - வரையாது கொடுக்குஞ் தன்மையுடையவனே!’ என்று உரைக்கின் - என்று (வாயாற்) சொன்னால், வினை - கருமங்களெல்லாம், விட்டு ஒழிந்து போம் - (சொல்ப வரை) விட்டு சிங்கிப்போம்; (எ - று.)

ஏ - தேற்றம். பவுரி - கூத்தின் விகற்பம்.

(க.ஈ.)

**கூன.** வினைவிலங்கை வெட்டுமெருள் வீட்டின்பங் காட்டு நினையுங்கொ வெல்லா நிரப்புங்—கனவிதழிப்

பூமாலை யெண்டோட் புனிதன் களாவனத்துக்  
காயாரி பொன்னங் கழல்.

(இ - ள.) கனம் - பருத்த, இதழி பூ - கொன்றைமலர்களினுலாகிய  
மாலை-மாலையையுடைய, என் தோள் எட்டுத் தோள்களையுடைய, புனிதன்-  
பரிசுத்த குணமுடையவனும், களா வனத்து - திருக்களாவனத்திலெழுஞ்சரு  
ளிய, காம அரி - மன்மதனை அழித்தவனுமாகிய சிவபிரானது, பொன்-பொன்  
போல் அரிய, அம் - அழகிய கழல் - திருவதி, -வீளை விலங்கை - (தன் அடியார்களின்) கருமாகிய தளையை, வெட்டும் - துணிக்கும்; அருள் - திருவருளி  
ஞற் பெறப்படுகிற, வீடு இன்பம் - மோக்ஷகத்தை, காட்டும் - (அடியார்கள்  
அடையங்) காண்பிக்கும்; நினையும் நினைவு எல்லாம் - (அவர்கள்) என்னும்  
எண்ணங்களை யெல்லாம், சிரப்பும் - பூர்த்தியாகச்செய்யும்; (எ - ற.)

எண்டோளை யுடையஞ்சூல் - ஒரு காலவிசேஷத்தில்; “மாரூப்போர்  
யனிமிடற் றெரண்கையாய்” என்றார் கலித்தொகைக் கடவுள்வாழ்த்திலும். ()

காசு. கழலாப் பிறவிக் கடற்சுழியிற் பட்டுச்  
கழலா வறிவு தொலைந்தே—னிழல்சுளித்துக்  
குன்றதீர்க்கு மாவுரிவைக் கோமானே பால்வண்ணை  
வென்றழைப்பேன் வேற்றியே னே.

(இ - ள.) கழலா - மீண்டுமையேறவொண்ணுத, பிறவி - பிறப்பாகிய,  
கடல் சுழியில் - கடவின் நீர்ச்சுழியிலே, பட்டு-அகப்பட்டுக்கொண்டு, சுழலா—  
(பல காலமாகச்) சுழன்று, அறிவு தொலைந்தேன்-அறிவழிந்தவனுகிய யான்,—  
‘நிழல் சுளித்து - (தன்) நிழலைக் (கண்டு வேறு யானை என்ற எண்ணிக்)  
கோபித்து, அதிர்க்குய் - கர்ச்சிக்கின்ற, குன்று - மலைபோன்ற, மா - யானை  
யின், உரினவ - தோலைப் போர்வையாகவுடைய, கோமானே - தலைவே !  
பால்வண்ணு—!’ என்று அழைப்பேன் - என்று கூப்பிடுவேன்; வேறு அறியேன் - வெளேருண்றையும் அறிகிறேனில்லை; (எ - ற.)

“தன்னிழல் கண்டு சிறுங் கருத்து” என்றார் மகாபாரதத்தும். (காசு)

ககூ. ஏத மகற்றி யிருமை பெருமையெனும்  
வாத மகற்றியெனை வாழ்வித்தான்—காதுபுவித்  
தோலுடையான் பைங்களவின் ராறுடையான்கூற்றுதைத்த  
காலுடையான் பஞ்சாக் கரன்.

(இ - ள.) காது புவி தோல் உடையான் - கொல்லுங்கதன்மையையுடைய  
புலியின் தோலை உடுக்கும் ஆடையாகவுடையவனும், பை களவின் தறு  
உடையான் - பசிய திருக்களாவின் அடியை இடமாகவுடையவனும், கூற்று  
உதைத்த கால் உடையான் - யமளை உதைத்த திருவதியை யுடையவனும்,  
பஞ்ச அக்கான்-திருவைக்கெழுத்தை யுடையவனுமாகிய சிவபிரான்,—ஏதம்  
அகற்றி - (எனது) ஆண்பங்களைப் போக்கி, இருமை பெருமை எனும் வாதம்

## திருக்கருவை வெண்பாவந்தாதி.

55

அகற்றி - இம்மை மற்றுமைகளே பெருமையுடையன வென்னுங் தருக்கத்தை ஒழித்து, எனை-என்னை, வாழ்வித்தான்-முத்திவாழ்வுபெற்கெயதான்; (எ-ற)

இருமை பெருமை எனும் வாதம் அகற்றி - பிறப்பு உயர்ந்ததோ முத்தி உயர்ந்ததோ என்னும் வாதத்தை ஒழித்து [முத்தியே உயர்ந்ததென்று சித் தாந்தஞ் செய்து] என்றால் கொள்ளலாம். (கக)

எ. 10. கரங்கொண் டலர் தூவார் கண்கொண்டு பாரார்

சிரங்கொண் டடியிரைஞ்சல் செய்யா—ரூரங்கொண்ட வேற்றில்வருஞ் தெண்கருவை பிசனுக்காட் செய்யாமற் கூற்றுவற்காட் செய்வார் குணம்.

(இ - ஸ.) (சிலர்), கரம்கொண்டு - கையால், அலர் தூவார் - (பால்வண்ண நாதனைப்) புஷ்பங்களையிட்டு அருச்சியார்; கண்கொண்டு-கண்களால், பாரார்-தரிசியார்; சிரம்கொண்டு - தலையால், அடி - (அவன்) திருவடிகளை, இறைஞ் சல் செய்யார் - வணங்குதலைச் செய்யார்; (இவையெல்லாம்), உரம் கொண்ட - வலிமையைக்கொண்ட, ஏற்றில் - விருஷ்பத்தின்மேவ்வறி, வரும் - வருகிற, தெண்கருவை சசனுக்கு - தெண்கருவைப் பிரானுக்கு, ஆள் செய்யாமல் - அடிமைசெய்யாமல், கூற்றுவற்கு ஆள் செய்வார் - யமனுக்கு அடிமைப்படு பவர்களது, குணம் - தீக்குணங்களாம்; (எ - று.)

உவகத்துமனிதர்கள் நல்லவிவடனே தமதுவரனுளை வீணாக்காமல் பஞ் சேந்திரியங்களையடக்குதல் மும்மலங்களைப்போக்குதல் கைங்கரியஞ் செய்யத் தனிதல் முதலிய நந்தெருழிலுகள் புரிந்திவராயின் இறுதியில் யம்பாதைக்கு உள்ளாகாமல் நந்ததிபெறலாமென்பது கருக்கு. இவ்வாறு நந்தெருழில்புரி யாதவர்க்கோ யமனுக்குக் குற்றேவல்லசெய்தல் நேரிடுமென்பதாம். “அடைக்கி வரைந்து புலனையுடெந்துசத்தபூக்கலத், துடைக்கிலர் தொண்டுபுரியத் தனிகிலர் தூயபத்தி, படைக்கிலர் னின்புகழ்பாடிலர் காலப்படர்பிடித்துப், புடைக்கி வென்செய்திவர் களீசபொறியிலரே” என்றது கலித்துறையங்தாதி. ‘கரங்கொண்டு’ எனவும், ‘கண்கொண்டு’ எனவும், ‘சிரங்கொண்டு’, எனவும் வேண்டாத கூறினார்; அக்காரம் முதலியவற்றைப் பெற்றதற்குப் பயன் அலர் தூவாதல் முதலியன செய்தலேயன்றி வேறன் தென்பதை அறிவித்தற்கு ‘ரூரங்கொண்ட ஏற்றில் வரும்’ என்பதைக் கூற்றுவற்குஞ் கூட்டி வலிமை கொண்ட ஏருமைக்கடாவில் ஏறிவருகிற என்றுமாம். (எ-ற)

எக. குணக்குஞ்சே தெண்கருவைக் கோவே கறம்பு

மணக்குஞ் களாவனத்து வாழ்வே—கணப்பொழுது  
மன்னை மறந்த வருங்குழவி யுங்க்தாலு  
முன்னைமறந் துப்யா துயிர்.

(இ - ன்.) கணம் குன்றே-திருக்கலியாண்குணங்களுக்கு மலைபோன்ற வனே ! தென் கருவை கோவே - தென்கருவைத்தலைவனே ! சுற பூ மணக்கும் - கல்ல பூக்கள் வாசனை வீசுகின்ற, களா வனத்து - களாவனத்து வெழுந்தருளிய, வாழ்வே - எல்லாவாழ்க்கைகளையுந்தருபவனே !—அன்னை மறந்த - தாயை மறந்தவிட்ட, அரு குழவி - அருமையான குழங்கை, உய்ந்தாலும் - பிழைத்தாலும், உன்னை மறந்தாலும், உயிர் - (எனது) உயிர், கணம் பொழுதும் - கணப்பொழுதாயினும், உய்யாது - பிழையாது ; (எ - று.)

என்றது, எனக்குத் தாயினும் இன்றியமையாதவன் நீ என்றபடி. குழவி - இளமையையுடையது; குழு - இளமை, உரிச்சொல். “மழவுங் குழு மிளமைப்பொருள்”; இ-பெயர்விகுதி, உய்ந்தாலும் என்ற உம்மை, அது உய்தவின் அருமையை விளக்கிறது. (எக)

எ. உயிரிறந்த பொய்க்கூட்டை யுற்று ரெடுத்து  
வயிரவிற கிற்றீ மடுத்துப்—பெயரழிபச்  
சுட்டுசீ ரூக்குமுன்னஞ் சொல்லீர் கருவைமன்றி  
நட்டமிடுங் காவி னலம்.

(இ - ன்.) உயிர் இறந்த - உயிர் நீங்கின, பொய் கூட்டை - (நிலையில்லா மையாற்) பொய்யாகிய உடம்பை, உற்றுர் - உறவினர், எடுத்து - எடுத்துக் கொண்டபோய், வயிரம் விறகின் - வயிரம் பொருங்கிய விறகுகளால், தீ மடுத்து - கெருப்புப்பற்றவைத்து, பெயர் அழிய - பேரும் அழியும்படி, சுட்டு - ஏரித்து, நீற ஆக்கு முன்னம் - சாம்பலாக்குமுன்னமே [பிழைத் திருக்கும்பொழுதே] கருவை - திருக்கருவையில், மன்றில்-நடனசபையில், நட்டமிடும் - திருநடனஞ்செய்கின்ற, காலின் - (சிவபிரான்) திருவடியின், கலம் - நன்மையை, சொல்லீர் - சொல்லித்துதியுங்கள் ; (எ - று.)—நந்ததி பெறலார் மென்றபடி நட்டம் - ந்ருத்தமென்னும் வடமொழியின் திரிபு.

பறவைக்குக் கூடுபோல உரிமூக்கு உடல் சிலகாலங் தங்குதற்கு இடமாயிருத்தலால், ‘கூடு’ எனப்பட்டது; “கூடுவிட்டிந், காலிதான் போயின பின்பு” என்றார் ஒளவையாரும். “காலன் வருமுன்னே கண்பஞ் சடை முன்னே, பாலுண்கடைவாய் படிமுன்னே - மேல்விழுங்கே, யுற்று ரழு முன்னே யூராச்டுமுன்னே, குற்றுலத்தானையே கூறு” என்பதனேடு இச் செய்யுளை ஒப்பிடுக. (எடு)

எ. நலன்முந்து நல்வினைபோய் நாண்முந்து நல்ல  
குலன்முந்து நல்குரவு கூர்ந்து—பலரிகழு  
நிறப் ரளைத்துயிராய் நின்றுளைத் தென்கருவைத்  
தற்பரளைத்தீதாந்து தியா தார்.

## திருக்கருவை வெண்பாவந்தாது.

தீர்ம்

(இ - ஸ்.) அனைத்து உயிர் ஆய் நின்றுளை - எல்லாவுயிர்களின் வடிவமாய் நின்றவனும், தென்கருவை - தென்கருவையிலுள்ள, தற்பரனை - கடவுளுமாகிய சிவபிரானை, துநியாதார் - தோத்திரஞ் செய்யாதவர், - நலன் அழிந்து - எல்லா நன்மைகளுங்கெட்டு, கல் வினை போய் - நல்ல புண்ணிய மெல்லாம் அழிந்து, நன்மைகளுங்கெட்டு, நல்ல குலன் அழிந்து - உயர்ந்த குலத்தின் பெருமைகெட்டு, நல்குரவு கூர்ந்து - வறுமை மிகுந்து, பலர் இகழி நிற்பர் - எல்லோரும் இகழும்படி நிற்பார்கள் ; (எ - று.)

சிவபிரானைத் துநியாதவர்க்கு நேர்க்கூடிய தீணமைகளை எடுத்துக் காட்டி அர். தற்பரன் = தத்பரன் ; தானே பரதேவதை. (எங்)

எசு. தாரமனை மட்டுங் தனியறிந்தோ ரூர்மட்டுஞ்  
சேருமுற வல்லுர்த் தெருமட்டுஞ் - சார்வதன்றி  
நங்கருவை யானென்ற நல்வினைபோற் செல்கதியி  
னெங்குமுத வாரே யிவர். . .

(இ - ஸ்.) தாரம் - மனைவி, மனை மட்டும் - (இறந்தவனது) வீட்டு வாயில் வரையிலும், தனை அறிந்தோர் - அவனை அறிந்த நன்பர்கள், ஊர் மட்டும் - அவ்வுரெல்லைவரையிலும், சேரும் உறவு - பொருங்கிய பந்துக்கள், ஆளர் தெருமட்டும் - அந்தஹரின் தெருவரையிலும், சார்வது அன்றி - உடன் சென்று மீளுவதேயல்லாமல், - கம் கருவையான் என்ற - 'கமது கருவைப் பிரான்' என்று சொன்னதாலுண்டான், நல் வினைபோல் - புண்ணியம்போல, இவர் - இம்மனைவி முதலியவர், செல் கதியின் எங்கும் - மறுமையிற் செல் ஹுங் கதிகளிலெல்லாம், உதவாரே - சென்று உதவுமாட்டார்கள் ; (எ - று.)

" மனையாளு மக்களும் வாழ்வுங் தனமுந்தன் வாசில்மட்டுடே, யினமான சுற்றமயானமட்டுடே வழிக் கேதுதுனை, தினையர் மனவெள்ளளவாகிஞ் முன்பு செய்ததவங், தனையாள வென்றும் பரலோகஞ் சித்திக்குஞ் சத்தியமே " என்றார் பட்டினத்துப்பிள்ளையாரும். உறவு - உறுதல் ; சுப அசப காலங்களில் வந்து நெருங்குதல் ; இத்தொழிற்பெயர் - உறவினருக்கு ஆன பெயர். (எங்)

எஞ். இவருறவு ரெண்ப ரிவர்ப்பகைகளு ரெண்ப.

ரவரவராற் செய்வதொன்றங் காமோ—வெவரேனுங்  
தேனெழுகும் பூங்களவார் செய்விப்ப தன்றியின்த  
மானிடரா லுண்டோ வசம்.

(இ - ஸ்.) இவர் உறவர் என்பர் - 'இவர் (எமக்கு) உறவினர்' என்று சொல்வர்கள் ; இவர் பகைகளுர் என்பர் - 'இவர் (எமக்குப்) பகைவர்' என்று சொல்வர்கள் ; அவர் அவரால் - அவ்வும்மனிதர்களால், செய்வது ஒன்று - (ம் இஷ்டப்படி) செய்யப்படுவதோரு நன்மைதீமை, ஆமோ - உண்டா

ஞகோ? எவ்வேறூம்· எவ்வளவிலும் (அவர்களைக்கொண்டு), தேன் ஒழுகும் பூ களங்கர் - தேன்பெருகுகிற பூக்களையுடைய திருக்களாவின் கீழ்க்கடவள், செய்விப்பது அன்றி - கன்மை தீமைகளைச் செய்விப்பதல்லரமல், இந்த மாணிடரால் - இவ்வகுக்குத் தமிழித்தளால், (ஒரு கன்மையையாயிலும் தீமையையாயிலும் செய்ய), வசம் உண்டோ - சுவாதினம் உண்டோ? (இல்லை யென்றபடி); (எ·று.)

ஒருவன் மறைந்துகின்ற பிரதிக்கைளைக் கூத்தாட்டேல்போலக் கடவுள் மறைந்துகின்ற பிராணிகளைக்கொண்டு எல்லாத்தொழிலையும் செய்விப்பரென்பது கருத்து. அங்கு · அதை. (எடு)

ஏக். வசமறுகித் துன்பம் வருத்தமெல்கி தாலு

மசையுறு நோய் கொண்டாலு மையா—விசையளிசேர்

தாமமரு வேணித் தமிழ்க்கருவை நாதாவுன்

· முமமற வாதடியே ஞ.

(இ·ஓ.) ஜயா - தலைவனே! இதை அளி - இசைபாடுதலையுடைய வண்டுகள், சேர் - மொய்க்கின்ற, தாமம் - பூமாலைகள், அரூ-சீங்காத, வேணி - சிடையையுடைய, தமிழ் கருவை நாதா - தமிழ் வழங்கும் கருவைக்கடவுளே!—துன்பம் வருத்த·துன்பகள் வருந்தச் செய்தவினால், வசம் மறுகி - என் வசந்தப்பி [பரவசமாகி], மெலிந்தாலும் - சோரந்தாலும், அதை உறு நோய் - கலக்கந்தருதற்குக் காரணமான வியாதிகள், கொண்டாலும் - அடைந்தாலும், அடியேன் நா · (உன்) அடியவனுகிய எனது நாக்கு, உன் நாம் - உன்து திருநாமங்களை, மறவாது - (எப்பொழுதும்) மறக்கமாட்டாது; (எறு.)

சிவபிரான்து திருநாமங்களை மறத்தற்குரிய துன்பக்காலம் நேர்ந்தாலும் அங்கு அவற்றை உச்சரித்தலை மறவாது எனத் தமது ளவின் சிவநாமோச்சாரணப் பயிற்சி மிகுதியை விளக்கியவாறு. அதை - கலக்கம்; முதனிலைத் தொழிற்பெயர். இயல்பாகத் தேவர்கள் மாலையில் வண்டுகள் மொய்க்கா என்பது நூற்றுணிபாயிலும், இங்கே மொய்ப்பது கடவுளின் திருவருளின் சிறப்பினாலும் வென்க.

என. நாவுக் கழுகுனானு நாம நயந்துகைக்கும்

பாவுக் கழுகுனையே பாடுவது—தாவில்

கலைக்கழுகுன் ஞானங் கருவையா ஞேயென்

மலைக்கழுகு சின்கமலத் தாள்.

(இ·ஓ.) வருவையானே!—என் · எனது, நாவுக்கு - நாவிற்கு, அழகு - அழகைத்தருவது, உனது—, நாம் - திருநாமங்களை உச்சரித்தலாம்: கயந்து உரைக்கும் - விரும்பிப்பாடுகின்ற, பாவுக்கு-யாடல்களுக்கு, அழகு—, ஜையே பாடுவது - உண்ணொயே புகழ்ந்துபாடுவதாம்; நா : இல் - குற்றயில்

## திருக்கருவை வெண்பாவந்தாதி.

கடு

லாத, கலைக்கு - கல்விகளைக் கற்றற்கு, அழகு - , உன் ஞானம் - உன் விஷயமான அறிவைப் பெறுதலாம்; தலைக்கு - , அழகு - , நின் கமலம் தான் - உனது திருவடித்தாமரையைச் சூடுவதாம்; (எ - ரு.)

தா - உரிச்சொல். 'உன் ஞானம்' என்றது, சிவஞானத்தை. (என)

எஅ. தாளா லெனது தலையெழுத்தை யுஞ்சிதைத்து  
மீளா வடிமை விலையெழுதி—யாளா  
யுளவருத்தங் தீர வுவந்தெனைவங் தாண்டான்  
களாவனத்தி லொப்பனைபா கன்.

(இ - ள.) கள வனத்தில் - களாவனத்தில் ஏழுந்தருளிய, ஒப்பனை பாகன் - ஒப்பனையம்மையை இடப்பக்கத்திலுடைய சிவன்,—தாளால்-(தன்) திருவடினை வைத்தலால், எனது தலை ஏழுத்தையும் சிதைத்து - என்தலையில் விதித்து ஏழுதினை ஏழுத்துக்களையெல்லாம் அழித்து, மீளா அடிமை விலை ஏழுதி - (என்றும்) மீண்டுபோக வொண்ணுத அடிமையாக விலைப்பட்டவ னுக ஏழுதி, ஆள் ஆய் - (அவனுக்கு) அடிமையாய், உளம் வருத்தம் தீர - (என்) மனவருத்தம் எல்லாங் திருப்படி, எனை - என்னை, வங்கு - , உவங்கு - மகிழ்ந்து, ஆண்டான் - அடிமை கொண்டான்; (எ - ரு.) (எசு)

எக. கண்ணற் சிலைவளையக் கால்வளைப் பேர்ப்புருவ  
வன்னமீன் யார்கலவிக் காளாகி—முன்னித்  
திரிந்ததெல்லாம் போதுமப்பா தென்கருவை வேங்தே  
பரிந்தடிமை கொள்வாயிப் பால்.

(இ - ள.) அப்பா - சுவாமியே! தென் கருவை வேங்தே - தென்கருவைத் தலைவனே!—கண்ணல் சிலை வளைய - - (மன்மதனது) கருப்புவில் (போருக்கு) வளையும்படி, கால் வளைய நேர் - அடிவளைத்தஞ்கு நேர்கிற, புருவம் - புருவத்தையுடைய, அன்னம் அனையார் - (நடையால்) அன்னத்தைப்போன்ற மகளிரது, கலைக்கு - புணர்ச்சியால்வரும் இன்பத்திற்கு, ஆள் ஆகி - அடிமைப்பட்டவனும், முன்னி - (அதனையே எப்பொழுதுஞ்) சிங்கித்து, திரிந்தது எல்லாம் - (அதன்பொருட்டு) அலைந்ததெல்லாம், போதும் - ; இப்பால் - இப்பொழுதாயினும், பரிச்து - அருள்வைத்து, அடிமை கொள்வாய் - (என்னை) ஆட்கொள்வாயாக. (எ - ரு.)

மங்கையர் புருவஞ் சிறிது வளைந்தமாத்திரத்தில் மைந்தரெல்லாங் காம நோயுறவரென்பது, முதலடிக்குக் கருத்து. இனி, காமனானு கருப்பு வில்லுக் கோந்தஞ்சும்யடி கால்வளைகிற புருவமென்றுமாய். 'கால்வளையுமின்புருவத்து' என்றும் பாடம், கலவி - கலத்தல்; தொழிற்பெயர்: வி - விகுதி. திரிந்தது எல்லாம் - ஒருமைப்பன்மையங்கம். (எக)

அ. பாலன் பசிக்கிரங்கிப் பாற்கடலை யீந்தருளு  
நீல மணியிடற்ற ணீயன்றோ—சோலைதொறுந  
தெனிரங்குஞ் தென்கருவைச் செல்வா கொடுஞ்துயரால்  
யானிரங்க நீயிரங்கா யென்.

(இ . ள.) சோலை தொறும் - எல்லாச் சோலைகளிலும், தேன் இரங்கும்-  
வண்டுகள் ஒவிக்கின்ற, தென்கருவை செல்வா - தென்கருவையிலெழுஞ்தரு  
ளிய செல்வனே! பாலன் பசிக்கு இரங்கி - வியாக்கிரபாதமுனிவரது குமார  
ராகிய உபமங்கு மகாமுனிவரது பசிநோயைக் கண்டு இரக்கங்கொண்டு, பால்  
கடலை சந்தருளும் - பாற்கடலை (ப்பருகும்படி அவருக்கு) அளித்தருளிய,  
நீல மணி யிடற்றன் - நீல இரத்தினம் போலும் கரிய ஸ்ரீ கண்டத்தையுடை  
யவன், நீ அன்றோ—? நீ - அப்படிப்பட்ட அருளுடைய நீ, கொடு துயரால்  
யான் இரங்க - கொடிய துன்பங்களால் நான் வருந்த, இரங்காய் - (என்பக்கல்)  
இரக்கங்கொள்ளுகிறியில்லை; என் - (இதற்கு) யாதுகாரணம்? (எ - று.)

முதல்தியிற் குறித்த கதை:—வியாக்கிரபாதமுனிவர் தமது தங்கையின்  
கட்டளைப்படிவசிட்டமாமுனிவரதுட்டன்பிரந்தவளைமணங்குசெய்துகொண்டு  
உபமங்குவென்னும் குமாரைப் பெற, அக்குழங்கையை மாமனுகிய வசிட்ட  
ரும் அவர் மனைவியான அருந்தத்தியும் எடுத்துக்கொண்டுபோய்த் தமது பர்ண  
சாலையிற் காமதேனுவின் பாலை ஊட்டி வளர்த்து வருகையில், ஒருங்கள்  
தங்கைதாயரான வியாக்கிரபாதரும் அவர் மனைவியாரும் அன்பினுற் சென்று  
அக்குழங்கையைத் தமது பர்ணசாலைக்கு எடுத்துக்கொண்டுவந்து தமக்குப்  
பூர்வ கிடையானமுயால் மாலை நீரிலே கரைத்து ஊட்ட, அதனை அக்  
குழங்கை உட்டகொள்ளாது உமிழுந்துவிட்டுக் காமதேனுவின் பாலைக் கருதி  
விரும்பி யழ, நல்ல பாலூட்டிச் சமாதானப்படுத்த வழியில்லாமல் அக் குழங்கையைத் தங்கை  
சிவசனானிதானத்திற் கொண்டுவிட, அங்கு அக்குழங்கை  
பசியாற்றுது அழுது சிவபிரானருளாற் பாற்கடலைப் பெற்று உண்டு வளர்ந்து  
ஏன்பதாம்.

(அ)

அ. இரங்கா யெனினு மிரங்கினும்யான் வேண்டும்  
பரங்காண் கருவைப் பரனே—நிரங்தரமு  
மிற்கணவ ணீத்தாலு ணீங்கா திருக்குமொரு  
பொற்புடைய கற்புடையாள் போல்.

(இ . ள.) கருவை - திருக்கருவையிலெழுஞ்தருளிய, பரனே - மேம்  
பட்டவனே! இல் - இல்வாழ்க்கைக்குரிய, கணவன் - புருஷன், ணீத்தாலும் -  
விட்டிட்டாலும், சிரங்தரமும் - எப்பொழுதும், ணீங்காதிருக்கும் - (அவளை  
விட்டு) ணீங்காமலிருக்கிற, ஒரு—, பொற்பு உடைய - எங்குண நந்தெய்கை  
வளையுடைய, எழுபுடையாள்போல் - கற்பு ணீலைமையையுடைய மனைவித்

குப்போல, (சி), இரங்காய் எனினும் - (என்பக்கல்) இரக்கங்கொள்ளாமற் போன்றும், இரங்கினும் - இரக்கங்கொண்டாலும், யான் வேண்டும் பரம் - காம் விரும்பி அடையுங்கடவுள், (எனக்கு நியே யாலை); (எ - ற.)—கான்தேற்றம்.

அனைத்தாலும் அடித்தாலும் கற்புடைய மனைவிக்குக் கணவனை யன்றி வேலெரு கதி யில்லாதவாறுபோல, இரங்கினலும் இரங்காவிட்டாலும் எனக்கு உன்னையன்றி வேறுகதி இல்லை என்றதாம்; “கண்டா ரிகழ்வனவே காதலன்றுன் செய்திடனுங், கொண்டானை யல்லா ஸ்தியாக் குலமகன்போல், விண்டோய் மதில்புடைக்குழி, வித்துவக்கோட் டம்மா ஸீ, கொண்டாளா யாகிலு முன் குரைகழலே கறுவனே” என்றார் பிறபெரியாரும். . (அ)

அ. கற்பங் கடந்து கடவுளர்ய் வாழ்வரோ

பொற்பங் கயன்முதலாம் புத்தேளி—ரற்புதமே  
தெவ்வடக்கு சூலத்தார் தென்கருவை நாதனூர்  
வெவ்விடத்தை யண்ணு விடின்.

(இ - ள.) தெவ் அடக்கு - பகைவர்களை அடங்கச் செய்கின்ற, குலத்தார் - சூலாயுதத்தை யுடையவராகிய, தென் கருவை நாதனூர்—, வெம் விடத்தை - கொடிய (பாற்கடவில் தோன்றிய) விடத்தை, உண்ணுவிடின் - புசித்தருளாவிட்டால், பொன் பகயன் முதல் ஆம் - அழிய தாமரையில் தோன்றிய பிரமன் முதலாகிய, புத்தேளிர் - தேவர்கள், கற்பம் கடந்து - அநேக கல்பகாலங்களைக் கழித்து அப்பாலும், கடவுளர் ஆய் - தேவர்களாய், வாழ்வரோ - வாழ்வார்களோ? [வாழார்]; அற்புதமே - (இது) ஒரு ஆச்சியமோ? (எ - ற.)

கற்பம் - காலத்தின் ஒரு பெரும் பங்கு. பகைமை யுணர்த்துக் கெவு என்னும் உரிச்சொல், பகைவர்க்கு ஆகுபெயர். “வானவர் இந்திரன் இந்திர கேள்வன் மறைவிரிஞ்சன், தானவரென்று புகல்வதன்டோ சமரிற் ஜிலையாற், கானவ னெற்றுங் களவீச ரண்று கடல்விடத்தைப், போன்குமாக வழுதுசெய்யாவிடிற் பூதலத்தே” என்றது காண்க. (அ)

ஆ. சிடக்குடவிற் புக்கு விரிந்தவிருண் மாபைத்

தொடக்கறுத்த ஞானச் சட்டரை—நடத்திற்

றலைமைபெற்ற தென்கருவைத் தானுவைக்கண் டீள் ள  
ங்கிலைமைபெற்றே ஸீடேறி னேன்.

(இ - ள.) விடக்கு உடலில் - (எனது) மாட்சமயமான [இழிவாகிய] உடம்பினுன்னே, புக்கு - வந்து ஏழுங்கருளி, விரிந்த - அங்குப் பரவியுன், மாயை - அவிச்சையாகிய, இருள் - இருளின், தொடக்கு - சம்பங்தத்தை, அறுத்த - [போக்கியருளிய, ஞானம் சட்டரை - அறிவுமயமான விளக்காக

வள்ளவனுகிய, டட்டில் தலைமை பெற்ற தென் கருவைத் தானுவை - திரு கடன்தில் மேன்மையைப்பெற்ற தென்கருவைச் சிவபிரானை, கண்டு - தரிசித்து, உள்ளம் கிலைமை பெற்றேன் - (யான்) மனம் (பல வழிகளிலும் செல்லாமல்) ஒரு வழிப்படப்பெற்றேன்; (அதனால்), ஈடேறினேன் - கடைத்தேறினேன்; (எ - று.)

நடம் - வடசொல். நிலைமைபெற்றே ஈடேறி னேன்' என்றதில், வரி வடிவை நோக்காது ஒலிவழிவிலும் காரத்தக்குனகரம் மோனையாயிற்று. (அரு)

அச. ஏறுபட்டுங் கல்லா விருஞ்சிலைபா லெற்றுண்டு  
மாறுகட்ட மாற்று லடியுண்டு—முறுபட்ட  
வாதையா லோகருவை வாணனே பொன்டீமனி  
பாதிபாய்த் தேய்ந்தாய் பகர்.

(இ - ள.) கருவை வாணனே - கருவையில் வாழ்பவனே! சீ—, கல் லால் - (சாக்கிய நாயனுரால் எறியப்பட்ட) கல்லினால், ஏறுபட்டும் - அடிக்கப்பட்டும், இரு சிலையால் - (அருச்சனைது) பெரிய வில்லினால், ஏற்றுண்டும் - அடிக்கப்பட்டும், மாறு கட்ட மாற்றுல் - பகைவரை அழித்த (அரியர்த்தன பாண்டியனது) பிரம்பினால், அடியுண்டும் - அடிபட்டும், ஊறு பட்ட - புண்பட்டதனாலுகிய, வாதையாலோ - வருத்தத்தினாலோ, பொன் மேளி பாதி ஆய் தேய்ந்தாய் - அழிகிய திருமேளி பாதியாகித் தேய்ந்துவிட்டாய்; பகர் - சொல்லு? (எ - று.)

மாறேவி பிருங்கிமுனிவால் தனக்கு ஏற்பட்ட அவமானத்தைப் பொறுக்கமாட்டார்மல் தவஞ்செய்து சிவபிரானது திருமேளியின் ஓர் பாகத் தில் இடைவிடாது தான் உடனுறைத்தலைக் குறித்து, கல்லாலெறிபடுதல் முதலிய வாதைகளால் திருமேளி பாதியாகத்தேய்ந்ததென வெளிரூ காரணங்களினால் கற்பித்துக்கூறியது, எதுத்தற்குறிப்பேற்றவனீயின் பாற்படும். அரியர்த்தன னென்னும் பெயருக்குப் பகைவரை அழிப்பவனென்று பொருளாதலால், அவனாது தன்மையைப் பிரம்பினமேலேற்றி, 'மாறுகட்டமாறு' என்றார்; இனி, உவமை நீங்கிய என்றும் பொருள்கொள்ளலாம், கட்டகளைந்த; இறந்தகாலப் பெயரேச்சம்: கன் - பகுதி, ட் - இடைநிலை, அவிகுதி. "மாறுபட்ட" என்றும் பாடும். வாதை - பாதா என்னும் வடமொழியின் திரிபு. வாணன் - வாழ்நன் என்பதன் மருடு (அரு)

கல்லாலேறியுண்ட கநை:—திருச்சங்கமங்கையில் வேளாளர் குலத்தில் உதிர்த ஒருவர் பொத்த சமயத்திற் பிராவேசித்து அது சற்சமயமன் ரென்று தெளிந்து பரமிவனே பதியென்ற அறிச்து அச்சாக்கியசமய வேதத்தைத் தறவாயலே தினங்கோறுக் கிவலிங்கத்தைத் தரிசனஞ் செய்தபின்பே போசனஞ் செய்யவேண்டு மென்ற விரும்பிக் கமீபத்திலிருக்கிற ஒரு விங்

தங்க காடோறுக் கவருமல் தரிசித்து அருகிற் கிடக்குங் கல்லை யெடுத்து அன்பினேரு அதன்மேல் ஏறிக்கு அருச்சித்துவர், ஒருளன் பரமசிவன் உமா தெவியாரோடும் இடபாருடாய் ஆகாயத்திலே தொன்றிக் காட்சித்து, அவரைத் தமது திருவடியிற் சேர்த்தருளினும் என்பதாம்.

சீலையாலேந்றுண்ட கதை:—பாசுபதாஸ்திரம் பெறும்பொருட்டுச் சிவ பிராணோக்கித் தவஞ்செய்த அருச்சனையை அழிக்கத் துரியோதனேய லாற் பன்றிவடிவாய்வந்த மூகாசாரன்மேல் வேடவடிவாய்வந்த சிவபெருமான் அம்பெய்ய, அது பிளக்குமுன்னே அருச்சனன் அம்பொன்றைய்து வரா எத்தைவிழுத்த, அதுகாரணமாக அவ்விருவர்க்கும் உண்டான போறிற் பரம சிவன் எதிரியின் வில்லாணியை அறுக்க, பார்த்தன் விற்கமுந்தால் கடவுளு முடியில் அடித்தவளவிலே, சிவபிரான் தமது சிங்குபத்தோடு காட்சினாடுத்து அவன் வேண்டுகோளின்படி அம்புமுதலியவந்தை அருளிப் போயின் என்பதாம்.

மாற்றுலடியுண்ட கதை:—வாதலூரடிகளை வருத்தியதன்பொருட்டு அரி மர்த்தனபாண்டியன்மீது உண்டான கோபத்தாற் சிவபெருமான் வையை யாற்றை அவன்கள்மேல் ஏவ, அங்கு மதுரையை அழிக்குமாறு பெருகிவர, அங்காத்தார் யாவரும் அரசன்கட்டளைப்படி கலியாட்கள் வைத்துக் கரை கோலுகையில், சோமசுக்ராக்கடவுள் பிட்டுவிற்றண்ணும் வக்கியென்னும் மல்டுக்கிழவிக்குத் தன்கருணையினால் வேலையாளாக வந்து அமர்த்த அவன் சமைத்த பிட்டுஎன்னும் உணவையே கலியாக்கொண்டு அதனைத் தின்று கொண்டே முடியின்மேற் கூட்டயில் மண்ணைச் சமந்து கொண்டுபோய்க் கொட்டி அவனது பாத்துக்கு உரிய கரையைக் கட்டாது திருவிளையாடல் செய்ய, அதுகண்ட பாண்டியன் தனதுகைப்பிரம்பினால் அடித்த மாத்திரத் தில் சிவபிரான் மறைத்தருள, கரை கட்டப்பட்டது என்பதாம். (ஏ)

அடு. பகர வருமெழுத்திற் பால்வண்ணு நின்னை  
யகரமுத ஸும்பத்தொன் ருக்கிப்—புகலாடே  
பஞ்சமுத்தா னென்பதென் னுதி மறைமுதனு  
னெஞ்சமுத்தி வாழு நிலம்.

(இ - ஸ.) பால்வண்ணு—! ஆகி - யழையாகிய, மறை முதல் - வேதங் கள் முதலிய, நால் - சால்திரங்களை, கெஞ்ச அமுத்தி - மனத்திற் பதிய கைத்து, வாழும் - வாழ்க்கை, சிலம் - சிலவுக்கத்துள்ள பெரியோர், நின்னை - உண்ணை, பகர வரும் எழுத்தில் - சொல்லப்பட்டுவருகிற எழுத்துக்களில், அகரம் முதல் ஜம்பத்தொன்ற ஆக்கி புகலாடே - அகரம் முதலிய ஜம்பத் தொரு அகரங்களையு முடையலுகச் சொல்லாமல், அஞ்ச எழுத்தான் என்பது - ஜக்து அகரங்களையுடையன்ற சொல்வது, என் - யாதுகாரணம்; (ஏ - 7)

சீபஞ்சாகாரத்துக்கு மாத்திரமே யன்றிச் சகலாகாரத்துக்கு முரியவ னென்றபடி. என்றது, கடவுள் எல்லா வெழுத்துக்களின் வடிவமாகவன்னவ னென்றும், எல்லா வெழுத்துக்களிலும் ஐங்கெழுத்துச் சிறங்கதென்றுக் கூறியதாம். வடமொழியில் உயிரெழுத்துப் பதினாறும், மெய்யெழுத்து மூப் பத்தைக்கும் ஆக ஏழுத்து ஐம்பத்தொன்றை அறிக. உலகமென்பதுபோல, சிலம் என்பது - இங்கே உயர்க்கோரை உணர்த்திற்று. (அதி)

ஆக. சிலத்திற் பிறந்துடனே நீர்தோய் பகமட்  
கலத்திற் சிதையுமிந்தக் காய—நலத்திற்  
கடியேறு பூங்களவிற் கண்ணுதலே மீள  
வடியேன் சுமவா தருள்.

(இ - ன்.) நலத்தின் - எல்லாநன்மைகளையுந்தரவல்ல, கடி ஏறு பூ கள வில்-வாசனையிகுங்க பூக்களையுடைய திருக்களாவின்கீழுள்ள, கண் நுதலே - கெற்றியில் திருக்கண்ணையுடைய கடவுளே! சிலத்தில் - பூமியில், பிறந்து - தோன்றி, உடனே - விரைவிலே, நீர் தோய் பச மண் கலத்தின் - நீரை தெங்காலம்பெய்து வைத்த பசிய மண்பாத்திரம்போல, சிதையும் - அழிந்து போக்கன்மையதாகிய, இந்த காயம் - இந்த உடம்பை, மீள் - மீண்டும், அடியேன்—, சுமவாது - எடுக்காமல் [பிறப்பற்று முத்திபெறும்படி], அருள் - அருள் செய்வாயாக; (எ - று.)

“பகமட், கலத்துணீர் பெய்திரீஇ யற்று” என்றார் திருவன்றுவரும், இவ்வுவமை சிறிதேலும் நிலத்திராமல் உடனே சிதைதலை விளக்கும். பகமை - சுரத்தின்மேவது. கண்ணுதல் - அன்மொழித்தொகை. (ஆக)

ஆன. அருளுதவுக் துன்ப மகற்றியறி வாக்குஞ்  
தெருளுதவும் வீட்டின்பஞ் சேர்க்கு—மருவார்  
புனக்களவைக் கோயில்கொண்ட புண்ணியனென் ஞோத  
மனக்களவைத் தீர்க்கு மருந்து.

(இ - ன்.) மரு ஆர் - வாசனை மிகுந்த, புனம் - வனத்தில் தோன்றிய, களவை - திருக்களாவை, கோயில் கொண்ட - இருப்பிடமாகக் கொண்டரு ஸிய, புண்ணியன் - பரிசுத்தமுர்த்தி, என்று ஒத - என்று (ஒருகால்) சொல்ல, —மனம் களவை தீர்க்கும் மருந்து - மனத்திலுள்ள மயக்கமாகிய கோயை ஒழிக்கிற மருந்தாகிய சிவம், அருள் உதவும்-கருணையைக் கெய்யும்; துண்பம் அகற்றி - பிறவித்துண்பங்களை ஒழித்து, அறிவு ஆக்கும் - தத்துவ ஞானத்தை உண்டாக்கும்; தெருள் உதவும்(அதனால்) தெளிவை உண்டாக்க கெய்யும்; வீடு இண்பம் சேர்க்கும் - முத்தியின்பத்தை அடைவிக்கும்; (எ - று.)

திருக்கருவை வெண்யாவந்தாது.

ஒக

உடலுக்கு சேரும் நோயையாத்திரம் நீக்கும் மருந்து போலன்றி, உயிர்க்கு சேரும் எல்லாத்தனபங்களையும் சிவபிரான் நீக்குவ என்பதாம். (அ)

அஅ. மருந்தா லொழியா மனத்துன்ப நோயா  
யிருந்தா ஹனையெவ்வர ரேத்தித—திருந்துபுகழ்  
சொன்மாலை சாத்துவேன் சொற்கருவை யாய்கடுக்கைப்  
பொன்மாலை மார்பா புகல்.

(இ - ன்.) சொல் - புகழையுடைய, கருவையாய் - திருக்கருவையானே! கடுக்கை பொன் மாலை மார்பா - பொன்னிறமான கொன்றைப்பூ மாலையை யனிந்த திருமார்பையுடையவனே! மனம் அன்பம் - மனத்தின் கவலைகள், மருந்தால் ஒழியா நோய் ஆய்-மருந்தினால் தீராத நோயை ஒத்தி, இருந்தால்-வருக்தப்படுத்திக் கொண்டிருந்தால் [இருந்தலால் என்றபடி], உணை-உண்ணை. ஏத்தி - துதித்து, திருந்து புகழ் சொல் மாலை - குற்றமில்லாத (உனது) புகழைப் பாடுகிற சொல்லால் தொடுக்கும் பாமாலையை, எ ஆந் - எப்படி, சாத்துவேன் - (உனக்குச்) சமர்ப்பிப்பேன்? புகல் - சொல்லு; (எ - ரு.)

மனக்கவலையற்று எப்பொழுதும் உண்ணையே துதித்துப்பாடும்படி அருள் வேண்டு மென்பதாம். (அ)

அக. புகையுந் தழுற்கண்ணிற் பொங்குசினத் தாலே  
பகைகொண்டு காலப்படர் பற்றி—மிகவுங்  
தணவாத் துயர்தருமுன் ரண்களா வீசன்  
கணநா தனைமன்றே காண்.

(இ - ன்.) மனமே - நெஞ்சே—கால படர் - யமதுதர்கள், பொங்கு சினத்தாலே - மிகுந்த கோபத்தால், புகையும் தழுல் கண்ணின் - புகைகின்ற நெருப்புப்பொறியை வீசுகிற கண்களோடு, பகைகொண்டு - விரோதம் கொண்டு வந்து, பற்றி - (என்னைப்) பிடித்து, தணவா துயர் - நிங்காததுன் பத்தை, மிகவும் தரும் முன் - மிகுதியாக (எனக்குச்) செய்தற்குமுன்னமே கணம்நாதன் - பிரமதணங்களுக்குத் தலைவாங்கிய, தண் களா ஈசனை - குளிர்ந்த திருக்களாவின்கீழ்க் கடவுளை, காண் - தியாளிப்பாயாக; (எ - ரு.)

கணங்களாவார் - எப்பொழுதுஞ் சிவனுடனிருந்து உபசரிக்குஞ் சண்டி, நக்கி, மகாகாளன், பிருங்கி முதலியவர். (அ)

க.0. காவென்றஞ் சங்கென்றுங் கார்முகிலென் ரங்கவர்மேற் பாவென்றும் பாடப் பதந்தெரிந்த—காவென்றுங் தன்னைப்பா விக்கத் தமிழ்க்கருவை நாதனு ரெண்ணைப்பா வித்தாறிப் பார்.

(இ - ஸ்.) தமிழ் கருவை நாதனார்—, இ பார் - இவ்வளக்தலில், கா என்றும் - (நினைத்ததைக் கொடுத்தலால்) கல்பக விருக்குமென்றும், சங்கு என்றும் - (அளவில்லாமல் தருதலால்) சங்கினுருவமாய்க் கிடக்குஞ் சங்கநிதி யென்றும், கார்முகில் என்று, - (கைம்மரை ஏருதாமல் ஈதலால்) காளமேக மென்றும், அங்கு - அங்கங்கே, அவர் மேல் - அந்தந்தச் செல்வான்கள் விஷயமாக, பா - பாடல்களை, என்றும் - எப்பொழுதும், பாட - பாடுவதற்கு, பதம் தெரிந்த - சொந்தகளை அறிக்க, நா - (எனது) நாக்கு, என்றும் - எக்காரும், தன்னை - தன்னையே, பாலிக்க - துதிக்கும்படி, என்னை—, பாவித்தார் - அடிமையாக நினைத்தார்; (எ - று.)

'கார்முகிலென்று' என்பதில், என்னும்மை விகாரத்தால் தொக்கது.'நாதனார்,'பாவித்தார்' என்றவற்றுக்கு ஏற்ப, 'தம்மை' என்னுமல் 'தன்னை' என்று - ஒருமைப்பண்மை மயக்கம். 'பாவித்தார்' என்றும், 'இப்பால்' என்றும் அடஞ்சு.

(க௦)

கூ. பருவ மழைத்துளியைப் பார்ப்பதுபோ னுயே  
அருகு யுணங்கி யுடைந்தே—நரிவையுமை  
வல்லவனே தெண்கருவை வள்ளலே நீயுதவு  
நல்லருளைப் பார்த்திருந்து நான்.

(இ - ஸ்.) உமை அரிவை வல்லவனே - உமாதேவியின் கணவனே! தெண்கருவை வள்ளலே - தெண்கருவையிலுள்ள வரையாது கொடுப்பவனே! பருவம் மழை துளியை - பெய்யும்பருவத்துப் பெய்கிற மேகத்தின் சீர்த் துளியை, பார்ப்பதுபோல் - (யாவரும்) எதிர்பார்த்திருப்பதுபோல, நாயேன். கருப்போற் கடைப்பட்டவனுகிய, நான்—, நி உதவும் கல் அருளை-நீசெய்யும் வல்லகருணையை, பார்த்து இருந்து - எதிர்பார்த்திருந்து, உருகி - மனமுருகி, உணங்கி - ஒசிந்து, உடைந்தேன் - கெகிஞ்சிந்தேன்; (எ - று.)

"வான்பார்க்கும் பைங்கு-போல் வாளா வனதருளே, யான்பார்க்க நீ பார்த்திரங்கினுய்" என்றார் பிறகும். அரிவை - தெய்வப்பெண்; இங்கே பருவப்பெயரன்றிக்கேவத்த போதுப்பெயர். வல்லவன் - வல்லபன்; பிரியமுன்னவன்.

(க௣)

கூ. திருக்குஞ் திருக்கோயி லேழையே ஜெஞ்சோ  
- மருக்கொள் கயிலீஸுவரையோ—திருக்களவோ  
கோதிமணி மன்றே சுடர்சிகம்போ பால்வண்ண  
வோது மறையோ வனக்கு.

(இ - ஸ்.) பால்வண்ண—! உணக்கு—, இருக்கும் திரு கோயில் - ஏழுக் தருளியிருக்கும் மேன்கும்யான் இடம், ஏழையேன் ஜெஞ்சோ-அறிவில்லாத காத மணமோ? மரு கொள் யீலை வரையோ - அழகைக்கொண்ட பூசை

திருக்கருவை வேண்பாவந்தாதி.

ஞா

வாசிகிறயோ? திரு களவோ - திருக்களாமாயோ? சோதி மணி மன்றே - ஒளியையுடைய அழகிய சிதம்பரசபையோ? சடர் விசும்போ - ஒளியை புடைய மேஜுள்ள முத்தியுலகமோ? ஒதும் மறையோ - ஒதப்படுகிற வேதமோ? (எ - ற.)

சிவபெருமானை அடியேன் அன்போடு தியானித்தல்பற்றி அப்பெருமான் கான் நினைத்தபடியெல்லாம் எனது மனத்தில் திருவள்ளுவங்கு வந்து ஏழுந்தருளி யிருக்கின்றன ஜென்பதுதோன்ற இங்ஙனங்குறினர். கடவுள் அடியார் மனத்திலும், கைலையிலும், களவிலும், மன்றிலும், விசும்பிலும் மறையிலும் எழுந்தருளியிருக்கிறார் என்றபடி; “உணங்குந்தவத்தர் கருத்திலும் வேதத்தில் ஆச்சியிலும், மணங்கொண்ட சோலைக் கயிலாயவற்பிலுமாமறையோர், கணங்கொண்ட போற்றிசெய் பொன்னம்பலத்துங் கருவையிலு, மினங்கும் பொருளென் னிதயாரவிந்தத் திருக்கின்றதே” என்றார் வலித்துறையந்தாதியிலும். (ஈ)

கூர. உனக்கடிமை நான்ல்லா துண்டுபல ரேது

மெனக்குதீ யல்லாமல் யாரோ—நினைக்கணிவா  
ஞுனமூத்தே ஜென்றுலு நற்கருவை யானேநீ  
தானமூத்தா லன்றே தரம்.

(இ - ள.) கல் - கல்ல, கருவையானே—! உனக்கு—, அடிமை - அடியவர், கான் அல்லாது - என்னையல்லாமல், பலர் உண்டு எனும் - பலர் உள்ளாயினுப், எனக்கு—, நீ அல்லாமல்—, யாரோ - (வேறுகதி) யாவருளர்? [எவருமில்லை]; நினை - உன்னை, கணிவால் - கணிக்க அன்பினுல், னன்—, அழைத்தேன் என்றுலும் - அழைத்தேனுயினும், நீ—, அழைத்தால் அன்றே - (என்னை) அழைத்தருளினுவன்றே, தரம் - தகுதி; (எ - ற.)

உனக்கு என்னைப்போல அடியார்கள் பலருளரென்பதையும், எனக்கு உன்னையன்றி வேறுகதியில்லையென்பதையும் விளக்கியவாறு. தான் - அசூ. கணிவு - தொழிலாகுபெயர். (கூர.)

கூர. தரம்பிரித்துக் கொள்ளுந் தமிழ்ப்பாடல் கொண்டு  
வரம்பிரித்து வாழ்வு வழங்கின்—விரிந்தங்லா

வேணிவைத்த தென்கருவை வேள்ளைவள்ள லேயுனக்கு  
நீணிலத்தி லுண்டோ நிகர்.

(இ - ள.) விரிந்த நிலா - ஒளிபரவிய சந்திரனை, வேணி வைத்த-சடையிலே வைத்தருளிய, தென் கருவை - தென்கருவையிலுள்ள, வெள்ளை - வெண்ணிறுமைடைய, வள்ளலே - வரையாத கொடுப்பவனே! தரம்பிரித்து கொள்ளும் - தன்மைகளை வகுத்து ஆராய்ந்து கொள்ளப்படுகின்ற, மயிழ்பாடல் - (என்) மயிழ்ப்பாடல்களை, கொண்டு - (கீ) ஏற்றுக்கொண்டு;

வரம் பிரித்து - (யான் வேண்டும்) வரங்களைத் தனித்தனி கூறுசெய்து கொடுத்து, வாழ்வு வழங்கின் - பேரின்ப வாழ்க்கையையும் (எனக்கு) அருளி னால் [அருளுதலினால் என்றபடி], உனக்கு—, சின் நிலத்தில் - பெரிய சூழியில், சிகர் உண்டோ - ஒப்பு உள்தோ? (எ - று.) —இல்லை யென்றபடி.

தரம் - சொல், பொருள், !தொடை, கடை, துறை, அணி முதலியவற்றின் தன்மைகள். வரம்பு இரித்து என்ப பதம்பிரித்து - யோகிகளுக்கே முத்தியைக் கொடுப்பதென்னும் வரம்பை அழித்து என்றங் கொள்ளலாம். ()

கடு. நிகரற்ற தென்கருவை நித்தனைனை யானுந்  
தகரக் குழலி தலைவன்—சகமடித்த  
வெள்வடிவ னெந்தை யிளங்கியுறை யுங்கோயிற்  
கள்வடியுந் தண்டுங் களா.

(இ - ள்) சிகர் அற்ற - ஒப்பில்லாத, தென் கருவை . தென்கருவையிலுள்ள, நித்தன் - (பிறப்பிறப்பில்லாமல்) என்றும் ஒருபடியா யிருப்பவனும், எனை ஆளும் - என்னை அடிமைகொள்ளுகிற, தகரம் குழலி தலைவன் - தகரமாத்தின் சாந்தை யனிந்த கூந்தலையுடைய உமாதேவியின் கணவனும், சகம் அடுத்த - உலகமெல்லாஞ் சரணமாக அடைகிற, வெள் வடிவன் - வெண்மையாகிய உருவுமையைவனுமாகிய, எந்தை - எமது சுவாமி, விளங்கி உறையும் - ஏழுந்தருளி விளக்குகிற, கோயில் - இடம், கள் வடியும் தண்ட களா - தேவெழுமூருங் குளிர்ந்த பூக்களை புடைய திருக்களாவாம்; (எ - று.)

நித்தன் - நித்யன். தகரமென்னும் மாத்தின் பெயர், அதன் சாந்துக்கு ஆகுபெயர் ; இது, ஐந்து விரைகளி லொன்று. சகம் - ஜகத். (கடு)

ககை. களவிட்ட நெஞ்சாற் கருவையாய் சின்சி.  
ரளவிட் டீணத்து திப்பே னல்லே— ஆளவிட்டம்  
பெற்றதின்றி நாயேனும் பித்தாய்ப் பிதற்றபுன்சொல்  
குற்றமின்றி நன்றிதெனக் கொள்.

(இ - ள்) கருவையாய் - திருக்கருவையானே! (யான்), களவு இட்ட - வஞ்சளை பொருங்கிய, நெஞ்சால் - மனத்தினால், சின் சீர் - உனது புகழை, அவவிட்டு - இவ்வளவினதெந்த அறிக்கு, உளை - உன்னை, துதிப்பேன் அல்லேன் - தோத்திரங் செய்யுங் தன்மையுடைய னல்லேன் ; நாயேன் - காய்போற் கடைப்பட்டவனுகிய யான், உளம் இட்டம் பெற்றது இன்றி - மனத்தில் பக்கி பொருங்கியதில்லாமலே, பித்து ஆய் - பயித்தியம் பிடித்த வளையொத்து, பிதற்ற - பிதற்றுகிற, புல் சொல்லும் - இழிவான சொல்லையும், குற்றம் இன்றி கன்ற இது என - குற்றமில்லாமல் ஈல்வது—இது வென்று, கொள் - அங்கீகரித் தருள்ளாயாக ; (எ - று.)

இட்டம் - இஷ்டம். இழிய சிறப்பும்கை, மாற்றப்பட்டது.

(கடு)

## திருக்கருவை வேண்பாவந்தாதி.

57

கள். கொள்பவனு ஸீயே கொடுக்குமவன் கொள்பொருட்டால்  
விள்வதென் கைம்மாறு வேண்டுமோ—வுள்வதென்கொ  
றேணிறகொன் நைச்சடிலஸ் செல்வக் களாலீச  
பானிறமெய் கொண்டாயிப் பார்.

(இ - ஸ.) தேன் நிறை கொள்கை சடிலம் செல்வம் கள ஈச - தேன்  
நிறைந்த கொன்றைப்பூவை யனித் தைடையையுடைய எல்லாச் செல்வங்க  
ஞக்கும் உரிய திருக்களாவின்கீழ்க் கடவுளே ! பால் நிறம் மெய் கொண்டாய்-  
பால்போன்ற திருநிறத்தையுடைய திருமேனியை யுடையவுளே !—கொள்  
பவன் நான் - (எல்லா இன்பங்களையும் உன்னிடம்) பெற்றுக்கொள்பவனு  
வேன் யான் ; ஸீயே கொடுக்குமவன் - (அவ்வின்பங்களை யெல்லாம்) கொடுத்  
தருஞபவன் ஸீயேயாலை ; கொள் பொருட்டு விள்வது கைம்மாறு என் -  
(யான்) கொள்ளும்பொருட்டாகச் சொல்லப்படுகின்ற பிரதியுபகரம் யாது ?  
வேண்டுமோ - (உனக்குக் கைம்மாறு) ' வேண்டுமோ ? (வேண்டுமோயின்).  
இ பார் - இவ்வுலகத்தில், உள்வது என்கொல் - (நீ) நினைப்பது. யாதோ ?  
(எ - ற.)—ஆல் - ஈற்றங்கை.

யான் அழைமப்பட்டபொழுதே எனது உடல் பொருள் ஆலி என்னு  
மிகவையெல்லாம் உன்னாயின வாதலால், என்னிடம் யாது உளது என்றபடி,  
'உள்தென் கொல்' என்றும் பாடம். கைம்மாறு கருதாமா வளிக்குங் கடவு  
ளின் கருணையை இதனால் வெளியிட்டார். 'கொள்பவன் நான்,' 'ஸீயே  
கொடுக்குமவன்' என்பன - தன்மையிலும் முன்னிலையிலும் படர்க்கை வந்த  
இடவழுவுமைதிகள். (கூ)

காசி. பார்முதலாய் வானப் பரப்பா யனைத் தினுக்குங்  
கார்முதலா யுண்டியருள் காப்பாகிச்—சீர்முதலா  
யார்க்குங் துணையாங் களாலீச நின்னையன்றிப்  
பார்க்கி னுண்டோ வின்பம் பகர்.

(இ - ஸ.) பார் முதல் ஆய் - ஸிலம் முதலிய னாங்கு பூதங்களாகியும்,  
வாணம் பரப்பு ஆய் - (இவற்றிற்குக் காரணமாகி எங்கும்) பால் புள்ள ஆகாச  
மாகியும், முதல் கார் ஆய் - (எல்லாவுயிர்களும் பிழைத்தற்குக்) காரணமாகிய  
மேகத்தின் வடிவமாகியும், அனைத்தினுக்கும் உண்டி அருள் காப்பு ஆகி -  
எல்லா வியர்களுக்கும் அவ்வாற்றிற்கு ஏற்ப உணவை அளித்துக் காப்பவ  
ஞகியும், சீர் முதல் ஆய் - சிறங்க முதற்கடவுளாகியும், யார்க்கும் அனை ஆம் -  
யாவர்க்குங் துணைவனுமாகிய, கள ஈச - திருக்களாவின் கீழ்க் கடவுளே !  
பார்க்கின் - ஆராய்ந்த பார்த்தால், நின்னை அன்றி - உண்ணை (நினைத்தல்  
முதலியன்) அல்லாமல், இன்பம்—, உண்டோ - வேறு உண்டோ? [இல்லை  
என்றபடி]; பகர் - சொல்லு; (எ - ற.)

உண்டி - உண்ணப்படுவது; இ - தெயப்படு பொருள் விகுதி, ட்-முத  
புப்பேறு, காப்பு, துணை - ஆகுபெயர்கள். (கா)

கூ. கங்க தொடருங் கழுமுட் பகடயுடையாய்  
மங்கையுமை யொப்பனையாள் வாரணிந்த—கொங்கை  
தழுவுங் திருமார்பங் தாறுணரா நாயேன்  
முழுவெங் தயரமும்போ மோ.

(இ - ள.) கங்கம் தொடரும் - (பகடவாத சங்கேதர்யங்கிருத்தலாற்) கழுகுள் பின்தொடர்கின்ற, கழுமுள் பகட உடையாய் - குலாயுதத்தை யுடையவனே! மங்கை உழை ஒப்பனையாள் - (எப்பொழுதும்) மங்கைப் பரு வத்தையேயுடைய ஒப்பனையம்கை யென்னுங் திருநாமம் பூண்ட உமாதேவி யினது, வார் அணிந்த கொங்கை - கச்சை அலங்கரித்த தனத்தை, தழுவும் - ஆவிங்களஞ் செய்கிற, திருமார்பும் - (உனது) அழிதய மார்பை, உண்சா - அறியாத, நாயேன் - நாய்போற் கடைபட்ட எனது, முழு வெம் தயரமும் - கொடிய அன்பங்களெல்லாமும், போமோ - அழியுமோ? (எ - ற.)—அழியுமாய அருள் செய்யவேண்டு மென்றபடி. (கக)

க400. மேரன் விரத முனிவர் விழித்துறங்கு  
ஞான தரியமுத னன்னுவோர்—மானதத்தி  
ஞான்ஞாவதுந் தன்னைமறந் தொன்றுவதும் பால்வண்ணு  
தெள்ளுவது நின்மலர்த்தாட் சீர்.

(இ - ள.) பால் வண்ணு - பால் வண்ணனே! மேரன் விரதம் - மெளன் விரதத்தை யுடைய, முனிவர் - முனிவர்களும், விழித்து உறங்கு - கண் விழித்துக்கொண்டே (பிரபஞ்ச விஷயத்தில்) இதியிலுகின்ற, ஞான தரியம் முதல் கண்ணுவோர் - ஞான சம்பந்தமான அரியாவஸ்வதயைப் பொருங்கிய சண்மார்க்க நிலையுடையோரும், மானதத்தில், உள்ளுவதும் - எண்ணுவதும், தன்னை மறந்து - தன்வசக் தப்பிப் பரவசப்பட்டு, ஒன்று வதும் - இடைவீடாமல் தியானிப்பதும், தெள்ளுவதும் - ஆராய்வதும், நின் மலர் தாள் சீர் - உனது தாமரையமர்போலுக் திருவடியின் புகழேயரம்; (எ - ற.)

மோனம் - வடதொற்றிரிபு; பேசாதிருத்தல். இது, சாத்துவிக குணங்களுளொன்று. விழித்து உறங்குதல்-பரம்பொருளிடத்திலேயே கண்வைத்து இவ்வுலக வாழ்க்கையிற் கருத்துச் செலுத்தாதிருத்தல்; “பாசங், கழித்த கண்ணினுலானுருக் கண்டுகொண் டெகில், விழித்த கண்குருடாத்திரி வீரரும் பலரால்” என்றார் திருவிளையாடற் புராணத்தும். துரியம் - நான்காம் அவத்தை; அதாவது - தியானத்தில் அசைவற் றிருத்தலாகிய அங்கிலமோக மென்கிற சமாதி. மானதம் - மாஶலம். ஒன்றுதல் - இடைவீடாத வினைத்தல்; “மலர்மிசை யேகினுன் மரணடி சேர்த்தார்” என்பதில் சேர்தல்போல. (400)